



**TAMIL NADU
GOVERNMENT GAZETTE**
PUBLISHED BY AUTHORITY

No. 9A]

CHENNAI, WEDNESDAY, MARCH 1, 2023
Maasi 17, Subakiruthu, Thiruvalluvar Aandu-2054

**Part VI-Section 1
(Supplement)**

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

REHABILITATION AND RESETTLEMENT ADMINISTRATOR NOTIFICATION, MADURAI

[G.O.Ms.No.348, Public Works(p1) Department, dated 29.06.1999

[See rule16(4)]

(ந.க.எண்.57067/2002/195)

(Roc.No.A2/1700/2006)

No. VI(1)/162/2023.

In Madurai District, Madurai south Taluk, Solanguruni Village, 05.23.00 Hectares land has been required for public purpose namely Nilaiyur Canal Extension Scheme interlinking Flood Carrier Canal Project. For above purpose,05.23.00 Hectares Patta Lands in Solanguruni Village is to be acquired, for which, Preliminary Notification u/s11(1) has been published on 19.11.2021.The Revenue Divisional Officer, Melur is appointed as Administrator for the purpose of Rehabilitation and Resettlement.The Draft Rehabilitation and Resettlement Scheme for the project is given below:

I. Draft Rehabilitation and Resettlement Scheme:

[RFCTLARR Rules 2017 of 15 Sub Section (2)]

(a)	List of families likely to be displaced	Survey Number	No of families	Head of the family and address	
		Nil			
(b)	List of infrastructure existing in the affected area	Survey Number	Particulars	Number	
		Nil			
(c)	List of Land Holdings in the affected area	Nil			
(d)	List of trades business in the affected area	Sl.No.	Survey-Number	Particulars	Land Owner Name
		Nil			

(e)	List of families belonging to disadvantage groups such as SC/ST/members there of and handicapped persons who belongs to the affected families	Nil
(f)	List of land less agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land	Nil

II. Rehabilitation and Resettlement Draft:

[RFCTLARR Rules 2017 of 15 Sub-Section (2)]

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement / Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No.offamilies
(1)	(2)	(3)	(4)	(5)
1	Provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira Awas Yojana specifications If a house is lost in urban areas, a constructed house shall be provided.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
2	Land for Land	In the case of Nilaiyur Extension Scheme, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower	Not applicable, Since affected familie sowning agriculture land and land owners are not belonging to Scheduled Castes or the Scheduled Tribes	Nil
3	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	Not applicable. Since the land is not acquired for urbanization purpose.	Nil
4	Choice of Annuity or Employment	Providing jobs where to the affected families where jobs are created through the project/ onetime payment of five lakhs rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per Month per family for twenty years.	Since no land owner primarily depend on the land for his living is affected due to Land acquisition, this entitlement is not provided to any one	Nil
5	Subsistence grant for displaced families for a period of 1 year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to any one	Nil
6	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlementis not provided to any one.	Nil
7	Cattleshed/petty shops cost	Each affected family having cattle / petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-fivet thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	No Cattleshed/ Petty shop is affected due to this Land Acquisition .Hence this entitlement is not provided to any one	Nil

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement / Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No. of families
(1)	(2)	(3)	(4)	(5)
8	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned non agricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
9	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence. it is not applicable.	Nil
10	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
11.	Stamp duty and registration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the requiring body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil

III. Persons eligible for Rehabilitation and Resettlement Compensation:

Nil

CattleShed/PettyShop is affected due to this Land Acquisition

Nil

Infrastructure facilities will be affected due to Land acquisition:

Nil

Rehabilitation and Resettlement Compensation details:

Nil

No family is eligible for Rehabilitation and Resettlement compensation in this Village.

This notification is prepared as per sub-section 16(2) and second schedule of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 and as per Rule 15(2) of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Rules 2017 and made u/s16(4) of Act to all whom it may concern.

Objections to this draft Rehabilitation and Resettlement Scheme may be filed before the Administrator, Rehabilitation and Resettlement / Revenue Divisional Officer, Melur within 15 days from publication of this Notification Public Hearing meeting will be conducted by Administrator, Rehabilitation and Resettlement / Revenue Divisional Officer, Melur on 22.02.2023 11.00 AM to 01.00 PM at Village Administrative Officers Office, Solanguruni.

Madurai,
18th January 2023.

K. FIRTHOUSE FATHIMA,
Rehabilitation and Resettlement/
Revenue Divisional Officer,
Melur.

மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்ப்பு ஆட்சியரின் அறிக்கை

(அரசாணை (நிலை) எண்.348/பொதுப் பணித் (ப்பி1)துறை, நாள் 29.06.1999

பிரிவு 16(4)ன் கீழான விளம்புகை

(ந.க.எண்.அ2/1700/2006)

மதுரை மாவட்டத்தின் மதுரை தெற்கு வட்டத்தைச் சேர்ந்த சோளங்குருணி கிராமத்தில் மொத்தம் 05.23.00 ஹெக்டர் நிலம் நிலையூர் கால்வாய் நீட்டிப்புத் திட்ட பொதுநலப் பயன்பாட்டிற்காக தேவைப்படுவதாக அரசு உத்தேசித்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாவட்டம் மதுரை தெற்கு வட்டத்தைச் சேர்ந்த, சோளங்குருணி கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக 05.23.00 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகம் செய்யப்பட உள்ளது. அதற்கான முதல்நிலை அறிவிக்கை பிரிவு 11(1)-ன் கீழ் 19.11.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்ப்பு நிர்வாகியாக மேலூர் வருவாய் கோட்டாட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்திட்டத்திற்கான மறு வாழ்வு மீள் குடியமர்ப்பு திட்ட வரைவு கீழ்க்கண்டவாறு வெளியிடப்படுகிறது.

1. மறுவாழ்வு, மற்றும் குடியமர்த்துதல் செயல் திட்ட வரைவு:

[RFCTLARR Rules 2017 of 15 Sub Section (2)]

(a)	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல்	பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(b)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்புவசதிகளின் பட்டியல்	பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(c)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல்	பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(d)	பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபார விபரங்களின் பட்டியல்	பாதிக்கப்படும் குடும்பங்கள் ஏதுமில்லை
(e)	பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த மாற்றுத் திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல்	எவருமில்லை
(f)	கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் பட்டியல்	எவருமில்லை

II. மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்ப்பு உரிமைகளின் கூறுகள்:

(RFCTLARR Rules 2017 u/s 31(1), 38(1), 105(3))

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்ப்பு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்ப்புக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்ப்புக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்ப்பு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் விபரம்
(1)	(2)	(3)	(4)	(5)
1	வெளியேற்றப்படும் போது தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப் பகுதியில் ஒரு வீட்டை இழந்திருக்கின்ற போது 1 A Y வீடு வழங்குதல், நகர் பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்	இந்த நில எடுப்பினால் எந்தவொரு நில உரிமையாளரும் வெளியேற்றப்படவில்லை. இக்கேள்வி எழவில்லை.	இல்லை
2	நிலத்துக்கு நிலம்	நிலையூர் கால்வாய் நீட்டிப்புத் திட்டம் எனில், இயன்ற வரை விவசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தினை வழங்கப்பட வேண்டும். அட்டவணை சாதி/பழங்குடியினத்தவர்கள் இருந்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எதுகுறைவோ) கொடுக்கவேண்டும்.	தரிகாச உள்ள நிலம் நில எடுப்புசெய்யப்பட்டுள்ளது. எனவே இக்கேள்வி எழவில்லை	இல்லை

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் விபரம்
(1)	(2)	(3)	(4)	(5)
3	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	இத்திட்டம் நகர மயமாக்கல் நோக்கங்களுக்கான கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20% நிலத்தினை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இத்திட்டம் நகர மயமாக்கல் திட்டத்தின் கீழ் வரவில்லை என்பதால் இக் கேள்வி எழவில்லை.	இல்லை
4	ஆண்டுப் பணம்/ ஆண்டுத் தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது / ஒரு முறை வழங்கும் ரூ.5,00,000/- / ஆண்டுத் தொகை வழங்குதல்	வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்துடன் தொடர்புடையது இல்லை என்பதால் இக் கேள்வி எழவில்லை	இல்லை
5	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்கவேண்டும்.	இந் நில எடுப்பினால் எந்தவொரு குடும்பங்களும் பாதிக்கப்படவில்லை என்பதால், மான்யம் பற்றிய கேள்வி எழவில்லை	இல்லை
6	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ரூ.50,000/- வழங்கப்பட வேண்டும்	எந்தவொரு குடும்பத்தினரும் வெளியேற்றப்படவில்லை என்பதால், இக் கேள்வி எழவில்லை.	இல்லை
7	கால்நடைகொட்டில்/ பெட்டிக் கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டகை/பெட்டிக் கடைகள் கட்டிக் கொள்வதற்கு குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பயன்பெறுவர்	நில எடுப்பு பகுதியில் கால்நடை கொட்டகை/ பெட்டிக் கடைகள் ஏதுமில்லை.	இல்லை
8	கைவினைஞர் / சிறுவியாபாரிகள் ஒரே தடவையில் கொடுக்கப்படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம்/சிறுவியாபாரி/ சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், குறைந்தபட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவார்	நில எடுப்பு பகுதியில் சிறு வணிகர்கள் இல்லை என்பதால் இக் கேள்வி எழவில்லை.	இல்லை
9	மீள்பிடி உரிமை	நீர்ப்பாசனத்திட்டம் / நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீள் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்	இத்திட்டத்தின் கீழ் நீர் தேக்கங்கள் ஏதும் இப்பகுதியில் இல்லை என்பதால் இக் கேள்வி எழவில்லை.	இல்லை
10	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள் குடியமர்வு படித்தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள் குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்	இந்நேரவில் நில எடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
11	முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படும் பொது, அதற்கான முத்திரை தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நேரவில் நில எடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை

III. மறுவாழ்வுமற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்.

இவ்வினங்கள் ஏதும் இல்லை

நில எடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக்கொட்டகை/பெட்டிக்கடை

இவ்வினங்கள் ஏதும் இல்லை

பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

இவ்வினங்கள் ஏதும் இல்லை

மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு விபரம்

இவ்வினங்கள் ஏதும் இல்லை

மேற்படி கிராமத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான நபர்கள் எவரும் இல்லை.

இந்த அறிவிக்கை 2013-ஆம் ஆண்டுநிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 16(2)-இரண்டாவது அட்டவணை (ம)தமிழ்நாடுநிலம்கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான விதிகள் 2017 பிரிவு 15(2)-ல் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களுடன் தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 16(4)ன் கீழ் வெளியிடப்படுகிறது.

சோளங்குருணி கிராமத்தின் மறுகுடியேற்றம் மற்றும் மறுவாழ்வு திட்டவரைவு குறித்து கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை 15 தினங்களுக்குள் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு அலுவலரான வருவாய் கோட்டாட்சியர், மேலூர் அவர்களுக்கு தெரிவிக்கலாம்.

இது தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் 22.02.2023 அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை சோளங்குருணி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆட்சியர்/வருவாய் கோட்டாட்சியர், மேலூர் அவர்கள் முன்னிலையில் நடைபெறும்.

மதுரை,
2023 ஜனவரி 18.

க. பிர்தெளஸ் பாத்திமா,
மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு ஆட்சியர்/
வருவாய் கோட்டாட்சியர்,
மேலூர்.

CAUVERY-VAIGAI-GUNDAR CANAL LINK PROJECT, THIRUCHIRAPPALLI DISTRICT

FORM VI

[See rule 16]

DECLARATION

(RC.NO.C1/2677/2021)

No. VI(1)/163/2023

Whereas, it appears to the Government that a total of 39.49.00 hectares of land is required in Kolukattakudi village in Srirangam Taluk in Thiruchirappalli District for a public purpose, namely, in Cauvery-vaigai- Gundar Canal Link Project, Trichy.

Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring 9.01.54 hectares is under acquisition for the above said project in Kolukattakudi village in Srirangam Taluk in Thiruchirappalli District whose detailed description is as follows:

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						N	E	S	W	Variety	Number	Variety	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
1	5/1		Dry	0.77.88	Amutha daughter of Manivannan	4	5/1 Part	5/2	84	-	-		

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						N	E	S	W	Variety	Number	Variety	Number
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)		
2	5/3		Dry	0.38.22	Veeramuthu son of Peraman	5/2	5/3 Part	6	84	-		-	
3	5/5		Dry	0.09.00	Manivannan son of Ganesan	4	5/6	5/5 Part	5/5 Part	-		-	
4	5/6		Dry	1.07.50	Amutha wife of Manivannan	4	4	5/6 Part	5/5	-		-	
5	6/1		Dry	0.54.33	Prabamaran wife of Thirumaran	6/1 Part	6/2	84	5	-		-	
6	6/2		Dry	1.43.05	Chinnadurai son of Karupudayar - 1, Palaniyammal wife of Muthusamy - 2	6/2 Part	6/3	6/2 Part	6/1	-		-	
7	6/3		Dry	0.46.57	Rasu son of Perumal Udayar - 1, Santhi wife of Samikannu - 2	6/3 Part	7	6/3 Part	6/2	-		-	
8	8/1		Dry	0.92.14	Durairaj son of V R Renganathan	7	8/1 Part	8/3	84	-		-	
9	8/3		Dry	0.28.78	Mugunthapriya wife of Ragavendra	8/1	4	8/4	8/3 Part	-		-	
10	8/4		Dry	0.07.02	Parnitha wife of Ramasesu	8/3	4	8/5	8/4 Part	-		-	
11	13/22		Dry	0.20.35	Aandi son of Kuttaiyan - 1, Saraswathi wife of Shanmugam - 2, Rajendran son of Muthumaari - 3	13/22 Part	13/20	13/23, 13/24	4	-		-	
12	13/23		Dry	0.60.91	Thangarasu son of Sappani	13/22	13/24	13/23 Part	4	-		-	
13	13/24		Dry	0.22.00	Kandasamy son of Pitchai	20, 13/22	20	13/24 Part	13/23	-		-	
14	20/1		Dry	0.12.12	Murugesan son of Ponnusamy udayar	20/1 Part	20/3	20/3	20/2	-		-	
15	20/5		Dry	0.02.78	Marimuthu - 1, Palsamy son of Azhagar Muthiriyar-2, Ganesan son of Azhagar Muthiriyar-3	20/4C	20/6	20/5 Part	20/3	-		-	
16	20/6		Dry	0.00.15	Marimuthu son of Arumugam	20/4C	20/4C	20/6 Part	20/5	-		-	
17	21/1		Wet	0.07.50	Mouna Madam Kattalai Estate Nirvaki	26	21/4	21/2	20	-		Circle well - 1	

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013).

No family is affected and displaced due to this Land acquisition. Hence Rehabilitation and resettlement compensation is not provided to anyone.

Survey Numbers of Lands to be acquired 2/2A and others in Village **Kolukattaikudi**, Taluk Srirangam, District Trichy, Area **9.01.54 (in hectares)** Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition officer, Cauvery-Vaigai-Gundar Link Canal Project, District Collector Office, Thiruchirappalli, Special Tahsildar (L.A), Cauvery-Vaigai-Gundar Link Canal Project, Thiruchirappalli and Executive Engineer, Water Resources Department, Special Division, Pudukottai on any working day.

A Summary of the Rehabilitation and Resettlement Scheme is appended below:

Rehabilitation and Resettlement Scheme:

(Particulars of affected area as per rule 15(2) of RFCTLARR Rules 2017)

a)	List of families likely to be displaced	Survey Number	No. of families	Head of the family and address	
Nil					
b)	List of infrastructure existing in the affected area	Survey Number	Particulars	Number	
Nil					
c)	List of Land Holdings in the affected area	2/2A (2.10.00), 5/1 (0.77.88), 5/3 (0.38.22), 5/5 (0.09.00), 5/6 (1.07.50), 6/1 (0.54.33), 6/2 (1.43.05), 6/3 (0.46.57), 8/1 (0.92.14), 8/3 (0.28.78), 8/4 (0.07.02), 13/22 (0.20.35), 13/23 (0.60.91), 13/24 (0.22.00), 20/1 (0.12.12), 20/5 (0.02.78), 20/6 (0.00.15), 21/1 (0.07.50), 21/2 (0.36.44), 21/4 (0.07.50), 25/2 (0.00.63), 25/3 (0.25.32), 25/4 (0.28.50), 25/5 (0.22.50), 26/7B (0.09.97), 26/8 (0.22.50), 28/8 (0.00.25), 30/8A (0.08.50), 31/2 (0.16.90), 31/3 (0.49.00), 36/1C (0.00.50), 37/2 (0.14.50), 46/5 (0.02.97), 47/3 (0.03.62), 48/3 (0.03.54), 54/2 (0.14.28), 54/10 (0.00.57), 55/1 (0.14.64)			
d)	List of trades/ business in the affected area	Sl.No.	Survey Number	Particulars	Land Owner Name
Nil					
e)	List of families belonging to disadvantage groups such as SC/ST/ members there of and handicapped persons who belongs to the affected families				Nil
f)	List of landless agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land				Nil

II. Rehabilitation and Resettlement Draft:

(RFCTLARR Rules 2017 of 15 Sub Section (2))

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement/Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No. of families
1.	Provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira Awas Yojana specifications. If a house is lost in urban areas, a constructed house shall be provided.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement/Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
2.	Land for Land	In the case of irrigation project, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower.	Not applicable, Since affected families owning agriculture land and land owners are not belonging to Scheduled Castes or the Scheduled Tribes	Nil
3.	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	Not applicable. Since the land is not acquired for urbanization purpose,	Nil
4.	Choice of Annuity or Employment	Providing jobs where to the affected families where jobs are created through the project/ onetime payment of five lakh rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per month per family for twenty years.	Since no land owner primarily depend on the land for his living is affected due to Land acquisition, this entitlement is not provided to anyone	Nil
5.	Subsistence grant for displaced families for a period of 1 year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone	Nil
6.	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
7.	Cattle shed/ petty shops cost	Each affected family having cattle / petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	No Cattle Shed/Petty Shop is affected due to this Land Acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
8.	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned nonagricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
9.	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence, it is not applicable.	Nil
10.	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement/Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No. of families
11.	Stamp duty and registration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the Requiring Body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil

III. Persons eligible for Rehabilitation and Resettlement Compensation:

Survey No.	Land Acquisition extent (In Ha)	Land Owner Name	Rehabilitation and Resettlement Elements	Rehabilitation and Resettlement Entitlement (per family)
Nil				

Cattle shed / Petty shop affected due to Land Acquisition:

Nil

Infrastructure facilities will be affected due to Land acquisition:

Nil

Rehabilitation and Resettlement Compensation details:

Nil

No family is eligible for Rehabilitation and Resettlement compensation in this village.

Thiruchirappalli,
3rd February 2023.

மா. பிரதீப்குமார்,
District Collector.

காவிரி-வெகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

படிவம்-VI

(16 ஆம் விதியைக் காண்க)

விளம்புகை

[ந.க.எண். சி1/2677/2021]

பொதுத்தேவைக்காக, அதாவது காவிரி-வெகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள கொழக்கட்டைக்குடி கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 39.49.00 ஹெக்டேர் பட்டா நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் கொழக்கட்டைக்குடி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 9.01.54 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வ	கி	தெ	மே		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
1	5/1		ர.புன்செய்	0.77.88	மணிவண்ணன் மகள் அமுதா	4	5/1 பகுதி	5/2	84	-	-

தொடர் எண்	நில அளவை எண்	வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வ	கி	தெ	மே		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
2	5/3		ர.புன்செய்	0.38.22	பெரமன் மகன் வீரமுத்து	5/2	5/3 பகுதி	6	84	-	-
3	5/5		ர.புன்செய்	0.09.00	கணேசன் மகன் மணிவண்ணன்	4	5/6	5/5 பகுதி	5/5 பகுதி	-	-
4	5/6		ர.புன்செய்	1.07.50	மணிவண்ணன் மனைவி அமுதா	4	4	5/6 பகுதி	5/5	-	-
5	6/1		ர.புன்செய்	0.54.33	திருமாறன் மனைவி பிரபமாறன்	6/1 பகுதி	6/2	84	5	-	-
6	6/2		ர.புன்செய்	1.43.05	கருப்படையார் மகன் சின்னதுரை - 1, முத்துசாமி மனைவி பழனிமம்மாள் - 2	6/2 பகுதி	6/3	6/2 பகுதி	6/1	-	-
7	6/3		ர.புன்செய்	0.46.57	பெருமாள் உடையார் மகன் ராசு - 1, சாமிக்கண்ணு மனைவி சாந்தி-2	6/3 பகுதி	7	6/3 பகுதி	6/2	-	-
8	8/1		ர.புன்செய்	0.92.14	வி ஆர் ரெங்கநாதன் மகன் துரைராஜ்	7	8/1 பகுதி	8/3	84	-	-
9	8/3		ர.புன்செய்	0.28.78	ராகவேந்திரா மனைவி முகுந்தபிரியா	8/1	4	8/4	8/3 பகுதி	-	-
10	8/4		ர.புன்செய்	0.07.02	ராமசேசு மனைவி பர்னிதா	8/3	4	8/5	8/4 பகுதி	-	-
11	13/22		ர.புன்செய்	0.20.35	குட்டையன் மகன் ஆண்டி-1, சண்முகம் மனைவி சரஸ்வதி - 2, முத்துமாரி மகன் ராஜேந்திரன் - 3	13/22 பகுதி	13/20	13/23, 13/24	4	-	-
12	13/23		ர.புன்செய்	0.60.91	சப்பாணி மகன் தங்கராசு	13/22	13/24	13/23 பகுதி	4	-	-
13	13/24		ர.புன்செய்	0.22.00	பிச்சை மகன் கந்தசாமி	20, 13/22	20	13/24 பகுதி	13/23	-	-
14	20/1		ர.புன்செய்	0.12.12	பொன்னுசாமி உடையார் மகன் முருகேசன்	20/1 பகுதி	20/3	20/3	20/2	-	-
15	20/5		ர.புன்செய்	0.02.78	மாரிமுத்து - 1, அழகர் முத்திரியர் மகன் பால்சாமி- 2, அழகர் முத்திரியர் மகன் கணேசன் - 3	20/4C	20/6	20/5 பகுதி	20/3	-	-
16	20/6		ர.புன்செய்	0.00.15	ஆறுமுகம் மகன் மாரிமுத்து	20/4C	20/4C	20/6 பகுதி	20/5	-	-

தொடர் எண்	நில அளவை எண்	வகை	நிலத்தின் வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வ	கி	தெ	மே		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
17	21/1		ர.நன்செய்	0.07.50	மெளன மடம் கட்டளை எஸ்டேட் நிர்வாகி	26	21/4	21/2	20	-	வட்ட கிணறு-1
18	21/4		ர.நன்செய்	0.07.50	மெளன மடம் கட்டளை எஸ்டேட் நிர்வாகி	26	21/2	21/2	21/1	-	-
19	25/4		ர.நன்செய்	0.28.50	சின்னப்புடையார் மகன் பொண்ணுசாமி	25/3	25/5	24	21, 26	-	-
20	25/5		ர.நன்செய்	0.22.50	பழனியாண்டி உடையார் மகன் கருப்புடையார்	25/7	25/7	24	25/4, 25/3	-	-
21	26/7B		ர.புன்செய்	0.09.97	சின்னப்புடையார் மகன் பொண்ணுசாமி	26/7B பகுதி 26/7A	26/6, 26/8	21	20	தென்னை மரம்-2	வட்ட கிணறு-1
22	26/8		ர.நன்செய்	0.22.50	சின்னப்புடையார் மகன் பொண்ணுசாமி	26/6	26/9	21	26/7B	-	-
23	28/8		ர.நன்செய்	0.00.25	சின்னசாமி மகன் ராக -1, சின்னசாமி மகன் சண்முகம்-2	28/8 பகுதி	28/12	25	25	-	-
24	30/8A		ர.நன்செய்	0.08.50	இளையார் உடையார் மகன் செவத்தம்மாள்	30/5C	30/9	30/8B	30/4	-	-
25	31/2		ர.நன்செய்	0.16.90	பழனியாண்டி உடையார் மகன் கருப்புடையார்	31/1	31/3	31/2 பகுதி	24, 25	தென்னை மரம்-4	-
26	36/1C		ர.நன்செய்	0.00.50	பிச்சை முத்திரியர் மகன் செல்வராஜ்	36/1B	36/1D, 36/7A	36/2	30	-	-
27	37/2		ர.நன்செய்	0.14.50	மெளன மடம் கட்டளை எஸ்டேட் நிர்வாகி	36	37/6, 37/7	37/4A	36, 37/3	-	-
28	46/5		ர.நன்செய்	0.02.97	முத்துக்கருப்புடையார் மகன் சின்னசாமி	46/5 பகுதி	46/6	53	46/3	-	-
29	47/3		ர.நன்செய்	0.03.62	இளையார் உடையார் மகன் சாமிக்கண்ணு	47/3 பகுதி	46	50	47/1	-	-
30	48/3		ர.நன்செய்	0.03.54	பம்பைய உடையார் மனைவி ஜானகி அம்மாள்	48/2	48/10	48/3 பகுதி	37	-	-
31	54/2		ர.நன்செய்	0.14.28	முத்துக்கருப்புடையார் மகன் சின்னசாமி	54/2 பகுதி	54/5, 54/9	54/3	46,53	-	-
32	54/10		ர.நன்செய்	0.00.57	மருதப்புடையார் மகன் செல்லப்புடையார்	54/10 பகுதி	54/8	54/8	54/9	-	-

தொடர் எண்	நில அளவை எண்	வகை	வகை	கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகவரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வ	கி	தெ	மே		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
33	55/1		ர.நன்செய்	0.14.64	முத்துக்கருப்புடையார் மகன் சின்னசாமி	54	55/8A, 55/8B, 55/9	55/1 பகுதி	52, 53	-	மோட்டார் அறை கெட்டி கட்டிடம்-1, ஆழ்குழாய் கிணறு-1
கூடுதல்				9.01.54							

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவுமறைவின்றமைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுபுரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடுகள் பெற தகுதியான நபர்கள் எவரும் இல்லை.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் வட்டம்/வட்டாரத்திலுள்ள (பொருந்தக் கூடியவாறு) கொழுக்கட்டைக்குடி கிராமத்தில் 9.01.54 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் கனிமவளங்கள் இருப்பின் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

இத்திட்டத்திற்கான நில திட்ட அறிக்கையை, யாதொரு வேலை நாட்களிலும், நிலம் கையகப்படுத்தும் அலுவலர், காவிரிட வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி அலுவலகத்திலும், தனி வட்டாட்சியர் (நி.எ), காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம், திருச்சிராப்பள்ளி மற்றும் செயற்பொறியாளர், நீர்வள ஆதாரத் துறை, சிறப்பு திட்டக் கோட்டம், புதுக்கோட்டை அலுவலகத்திலும் பார்வையிடலாம்.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தினுடைய சுருக்கக் குறிப்பு கீழ்க்கண்டவாறு:

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் செயல் திட்டம்

(மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு விதிகள் 2017-ல் விதி 15(2)-ன் படியான பாதிப்பு விபரங்கள்)

(a)	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல்	புல எண்	வசிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை	குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி
இவ்வினங்கள் ஏதும் இல்லை				
(b)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல்	புல எண்	விபரம்	எண்ணிக்கை
இவ்வினங்கள் ஏதும் இல்லை				
(c)	பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல்	2/2A (2.10.00), 5/1 (0.77.88), 5/3 (0.38.22), 5/5 (0.09.00), 5/6 (1.07.50), 6/1 (0.54.33), 6/2 (1.43.05), 6/3 (0.46.57), 8/1 (0.92.14), 8/3 (0.28.78), 8/4 (0.07.02), 13/22 (0.20.35), 13/23 (0.60.91), 13/24 (0.22.00), 20/1 (0.12.12), 20/5 (0.02.78), 20/6 (0.00.15), 21/1 (0.07.50), 21/2 (0.36.44), 21/4 (0.07.50), 25/2 (0.00.63), 25/3 (0.25.32), 25/4 (0.28.50), 25/5 (0.22.50), 26/7B (0.09.97), 26/8 (0.22.50), 28/8 (0.00.25), 30/8A (0.08.50), 31/2 (0.16.90), 31/3 (0.49.00), 36/1C (0.00.50), 37/2 (0.14.50), 46/5 (0.02.97), 47/3 (0.03.62), 48/3 (0.03.54), 54/2 (0.14.28), 54/10 (0.00.57), 55/1 (0.14.64)		

(d)	பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபார விபரங்களின் பட்டியல்	வ.எண்.	புல எண்.	விபரம்	நில உரிமைதாரர்
		இவ்வீனங்கள் ஏதும் இல்லை			
(e)	பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல்.			இல்லை	
(f)	கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல்.			இல்லை	

II. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைகளின் கூறுகள் ;

(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3))

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
(1)	வெளியேற்றப்படும்போது தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப்பகுதியில் ஒரு வீட்டை இழந்திருக்கின்றபோது, IAY வீடு வழங்குதல். நகர்பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்.	இந்நேரவில் நிலளடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
(2)	நிலத்துக்கு நிலம்	நீர்மின் திட்டம் எனில், இயன்றவரை விவசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குதல் வேண்டும். அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எது குறைவோ) கொடுக்க வேண்டும்.	இந்நேரவில் நில உரிமைதாரர்கள் வேறு பல நிலங்களுக்கு உரிமைதாரர்களாக இருப்பதாலும், மேலும் நில உரிமைதாரர்கள் அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இல்லாததாலும், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
(3)	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	நிலம் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20% நிலத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இந்நேரவில், நிலங்கள் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்படவில்லை. எனவே, இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
(4)	ஆண்டுப்பணம்/ ஆண்டுத்தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது/ ஒரே முறை வழங்கும் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) / ஆண்டுத் தொகை வழங்குதல்.	இத்திட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தப்படுவதால் வாழ்வாதாரங்களை இழந்த நில உரிமையாளர்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாழ்வாதாரத்திற்காக முதன்மையாக சார்ந்திருந்தவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை	இல்லை
(5)	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்க வேண்டும்.	இந்நேரவில் நிலஎடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
(6)	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்படுதல் வேண்டும்.	இந்நேரவில் நிலஎடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
(7)	கால்நடை கொட்டில்/ பெட்டிக் கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டில்/பெட்டிக் கடை கட்டிக் கொள்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில், மாட்டுக் கொட்டகை மற்றும் பெட்டிக் கடை பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகையான நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
(8)	கைவினைஞர்/ சிறு வியாபாரிகள் ஒரே தடவையில் கொடுக்கப்படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம்/சிறு வியாபாரி /சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில், நில உரிமையாளர்களில் கைவினைஞர் / சிறு வியாபாரி எவருமில்லை. / இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
(9)	மீன்பிடி உரிமை	நீர்ப்பாசனத்திட்டம்/நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீன் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்.	இத்திட்டத்தில் மீன் பிடிப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லாததால், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
(10)	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள்குடியமர்வு படித்தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள்குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்.	இந்நேரவில் நில எடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
(11)	முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படும்பொழுது, அதற்கான முத்திரை தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நேரவில் நிலஎடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை

III. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்.

இவ்வினங்கள் ஏதும் இல்லை

நிலஎடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக்கொட்டகை/பெட்டிக்கடை

இவ்வினங்கள் ஏதும் இல்லை

பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

இவ்வினங்கள் ஏதும் இல்லை

மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு விபரம்

இவ்வினங்கள் ஏதும் இல்லை

மேற்படி கிராமத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான நபர்கள் எவரும் இல்லை.

திருச்சிராப்பள்ளி,
2023 பிப்ரவரி 3.

மா. பிரதீப்குமார்,
மாவட்ட ஆட்சித்தலைவர்.

(Rc.No.C1/14244/2019)

No. VI(1)/164/2023.

Whereas, it appears to the Government that a total of 7.87.55 hectares of land is required in Thoraikudi Village in Srirangam Taluk in Thiruchirappalli District for a public purpose, namely, in Cauvery-Vaigai- Gundar Canal Link Project, Trichy.

Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring 7.56.77 hectares is under acquisition for the above said project in Thoraikudi Village in Srirangam Taluk in Thiruchirappalli District whose detailed description is as follows:

Sl. No.	Survey No.	Type of title	Type of land	Area under acquisition (in hectare)	Name and address of person interested	Boundaries				Trees		Structures	
						N	E	S	W	Variety	Number	Type	Plinth area
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)		(9)	
1	2/2A2		Dry	0.64.00	Savithiri wife of Vadivel	2/1C Part	2/2B Part	2/2A Part	2/2A1B Part	Cocount Tree -26		-	
2	2/2A1B		Dry	0.24.20	Mathuram son of Mathuram-1, Govindha Servai son of Thangavel Servai -2, Tamil selvi wife of Nagarajan -3	2/1C Part	2/2A2 Part	2/2A1B Part	2/1C Part	Neem tree-1, Eucalyptus Trees		-	
3	2/2B		Dry	2.22.16	Vadivel son of Mariyappan	2/1C Part	2/2B Part	4	2/2A2 Part	Cocount Tree -399, Teak Tree -100, Neem Tree - 6, Mango Tree - 20, Sapota tree -3, Jackfruit Tree -2		Round well -1, Bore well -1 Puccahouse-1, Asbestos shed -1, EB-1	

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under Section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013).

No family is affected and displaced due to this Land acquisition. Hence Rehabilitation and resettlement compensation is not provided to anyone.

Survey Numbers of Lands to be acquired 2/2A2 and others in Village Thoraikudi, Taluk Srirangam, District Trichy, Area 7.56.77 (in hectares) Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition officer, Cauvery-Vaigai-Gundar Link Canal Project, District Collector Office, Thiruchirappalli, Special Tahsildar (L.A), Cauvery-Vaigai-Gundar Link Canal Project, Thiruchirappalli and Executive Engineer, Water Resources Department, Special Division, Pudukottai on any working day.

A Summary of the Rehabilitation and Resettlement Scheme is appended below:

Rehabilitation and Resettlement Scheme:

(Particulars of affected area as per rule 15(2) of RFCTLARR Rules 2017)

a)	List of families likely to be displaced	Survey Number	No. of families	Head of the family and address	
Nil					
b)	List of infrastructure existing in the affected area	Survey Number	Particulars	Number	
Nil					
c)	List of Land Holdings in the affected area	2/2A2 (0.64.00), 2/2A1B (0.24.20), 2/2B (2.22.16), 2/2F (0.45.00), 2/2H (0.35.00), 2/2J (0.27.30), 2/2K (0.28.10), 2/2L (0.36.50), 2/2R1B (1.09.00), 3/1B (0.00.60), 3/1C (0.63.74), 3/4 (0.04.53), 3/5 (0.08.30), 3/6 (0.39.50), 3/7 (0.47.26), 3/8 (0.01.58)			
d)	List of trades/ business in the affected area	Sl.No.	Survey Number	Particulars	Land Owner Name
Nil					
e)	List of families belonging to disadvantage groups such as SC/ST/ members there of and handicapped persons who belongs to the affected families				Nil
f)	List of landless agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land				Nil

II. Rehabilitation and Resettlement Draft:

(RFCTLARR Rules 2017 of 15 Sub Section (2))

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement/Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No. of families
1.	Provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira Awas Yojana specifications. If a house is lost in urban areas, a constructed house shall be provided.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil

<i>Sl. No.</i>	<i>Elements of Rehabilitation and Resettlement Entitlements</i>	<i>Entitlement/Provision</i>	<i>Rehabilitation and Resettlement Suggestions</i>	<i>Rehabilitation and Resettlement Compensation No. of families</i>
2.	Land for Land	In the case of irrigation project, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower.	Not applicable, Since affected families owning agriculture land and land owners are not belonging to Scheduled Castes or the Scheduled Tribes	Nil
3.	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	Not applicable. Since the land is not acquired for urbanization purpose,	Nil
4.	Choice of Annuity or Employment	Providing jobs where to the affected families where jobs are created through the project/ onetime payment of five lakh rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per month per family for twenty years.	Since no land owner primarily depend on the land for his living is affected due to Land acquisition, this entitlement is not provided to anyone	Nil
5.	Subsistence grant for displaced families for a period of 1 year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone	Nil
6.	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
7.	Cattle shed/ petty shops cost	Each affected family having cattle / petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	No Cattle Shed/Petty Shop is affected due to this Land Acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
8.	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned nonagricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
9.	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence, it is not applicable.	Nil
10.	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement/Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No. of families
11.	Stamp duty and registration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the Requiring Body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil

III. Persons eligible for Rehabilitation and Resettlement Compensation:

Survey No.	Land Acquisition extent (In Ha)	Land Owner Name	Rehabilitation and Resettlement Elements	Rehabilitation and Resettlement Entitlement (per family)
Nil				

Cattle shed / Petty shop affected due to Land Acquisition:

Nil

Infrastructure facilities will be affected due to Land acquisition:

Nil

Rehabilitation and Resettlement Compensation details:

Nil

No family is eligible for Rehabilitation and Resettlement compensation in this Village.

Thiruchirappalli,
3rd February 2023.

மா. பிரதீப்குமார்,
District Collector.

(ந.க.எண். சி1/14244/2019)

பொதுத்தேவைக்காக, அதாவது காவேரி-வைகை-குண்டாறுக் இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள தொர்க்குடி கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 7.87.55 ஹெக்டேர் பட்டா நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் தொர்க்குடி கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 7.56.77 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வ	கி	தெ	மே		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
1	2/2A2		ர.புன்செய்	0.64.00	வடிவேல் மனைவி சாவித்திரி	2/1C பகுதி	2/2B பகுதி	2/2A பகுதி	2/2A1B பகுதி	தென்னை மரம்-26	-
2	2/2A1B		ர.புன்செய்	0.24.20	மதுரம் மகன் மதுரம்-1, தங்கவேல் சேர்வை மகன் கோவிந்த சேர்வை-2, நாகராஜன் மனைவி தமிழ் செல்வி-3	2/1C பகுதி	2/2A2 பகுதி	2/2A1B பகுதி	2/1C பகுதி	வேப்பமரம்-1, யூகலிட்டஸ் மரங்கள்	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வ	கி	தெ	மே		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
3	2/2B		ர.புன்செய்	2.22.16	மாரியப்பன் மகன் வடிவேல்	2/1C பகுதி	2/2B பகுதி	4	2/2A2 பகுதி	தென்னைமரம்-399, தேக்குமரம்-100, வேப்பமரம்-6, மாமரம்-20, சப்போட்டாமரம்-3, பலாமரம்-2	வட்டகிணறு-1, ஆழ்குழாய் கிணறு-1, கெட்டிமெத்தை வீடு-1, ஆஸ்பெட்டாஸ் செட்-1, தாழ்வழுத்த மின்கம்பம்-1
4	2/2F		ர.புன்செய்	0.45.00	வடிவேல் மனைவி சாவித்திரி	2/2F பகுதி	2/2A1B பகுதி	2/2L பகுதி, 2/2K பகுதி	2/2J பகுதி	-	-
5	2/2H		ர.புன்செய்	0.35.00	ஏசுதாஸ் மகன் செபஸ்தியான்-1, தோமாஸ் மகன் தோ.சாந்தப்பன்-2, மாரியப்பன் மகன் வடிவேல்-3	3	2/2G பகுதி	2/2J பகுதி	3	-	ஆழ்குழாய் கிணறு-1, மின்மோட்டார் அறை-1
6	2/2J		ர.புன்செய்	0.27.30	சுவரிமுத்து மகன் சின்னப்பன்-1, அருள்சாமி மனைவி ஜேசுமேரி-2	2/2H, 2/2G பகுதி	2/2K பகுதி	2/2J பகுதி	2/2I	-	-
7	2/2K		ர.புன்செய்	0.28.10	வடிவேல் மனைவி சாவித்திரி	2/2F பகுதி	2/2L பகுதி	2/2K பகுதி	2/2J பகுதி	-	-
8	2/2L		ர.புன்செய்	0.36.50	மாரியப்பன் மகன் வடிவேல்	2/2F பகுதி	2/2R1B பகுதி	2/2L பகுதி	2/2K பகுதி	-	-
9	2/2R1B		ர.புன்செய்	1.09.00	வடிவேல் மனைவி சாவித்திரி	2/2R1B பகுதி	கொழுகக் கட்டைக் குடி	2/2R1B பகுதி	2/2L பகுதி	யூகலிட்டஸ் மரங்கள்	-
10	3/1B		ர.புன்செய்	0.00.60	ஆ.இன்னாசிமுத்து	3/1B பகுதி	3/1B பகுதி, 3/2B பகுதி	3/1C பகுதி	2	-	-
11	3/1C		ர.புன்செய்	0.63.74	வடிவேல் மனைவி சாவித்திரி	3/1C பகுதி	3/4 பகுதி, 3/6 பகுதி	3/7, 3/6	2, 4	தென்னைமரம்-137, புங்கன்மரம்-3, வேப்பமரம்-6, தேக்குமரம்-2, மாமரம்-2	-
12	3/4		ர.புன்செய்	0.04.53	வடிவேல் மனைவி சாவித்திரி	3/4 பகுதி	3/4 பகுதி, 3/5 பகுதி	3/5 பகுதி, 3/6	3/1C பகுதி	தென்னைமரம்-5	-

தொடர் எண்	நில அளவை எண்	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வ	கி	தெ	மே		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
13	3/5		ர.புன்செய்	0.08.30	வடிவேல் மகன் நவீன்	3/4 பகுதி	3/5 பகுதி	2	3/6	-	-
14	3/6		ர.புன்செய்	0.39.50	வடிவேல் மனைவி சாவித்திரி	3/1C பகுதி, 3/4 பகுதி	3/5 பகுதி	3/8 பகுதி	3/7 பகுதி	-	தாழ்வமுத்த மின்கம்பம்-1
15	3/7		ர.புன்செய்	0.47.26	ஆந்தோணி மகன் அருள்சாமி	3/1C பகுதி	3/6	3/7 பகுதி	4	-	-
16	3/8		ர.புன்செய்	0.01.58	மதுரம் மகன் மதுரம்	3/7, 3/6	3/7, 3/8 பகுதி	3/8 பகுதி	2	-	-
மொத்தம்				7.56.77							

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடுகள் பெற தகுதியான நபர்கள் எவரும் இல்லை.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் வட்டம்/வட்டாரத்திலுள்ள (பொருந்தக் கூடியவாறு) தொரக்குடி கிராமத்தில் 7.56.77 ஹெக்டர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் கனிமவளங்கள் இருப்பின் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

இத்திட்டத்திற்கான நில திட்ட அறிக்கையை, யாதொரு வேலை நாட்களிலும், நிலம் கையகப்படுத்தும் அலுவலர், காவேரி-வகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி அலுவலகத்திலும், தனி வட்டாட்சியர் (நி.எ), காவேரி-வகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம், திருச்சிராப்பள்ளி மற்றும் செயற்பொறியாளர், நீர்வள ஆதாரத் துறை, சிறப்பு திட்டக் கோட்டம், புதுக்கோட்டை அலுவலகத்திலும் பார்வையிடலாம்.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தினுடைய சுருக்கக் குறிப்பு கீழ்க்கண்டவாறு:

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுத் தலை செயல் திட்டம்

(மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு விதிகள் 2017-ல் விதி 15(2)-ன் படியான பாதிப்பு விபரங்கள்)

a)	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல்	புல எண்	வசிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை	குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி
இவ்வினங்கள் ஏதும் இல்லை				
b)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல்	புல எண்	விபரம்	எண்ணிக்கை
இவ்வினங்கள் ஏதும் இல்லை				
c)	பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல்	2/2A2 (0.64.00), 2/2A1B (0.24.20), 2/2B (2.22.16), 2/2F (0.45.00), 2/2H (0.35.00), 2/2J (0.27.30), 2/2K (0.28.10), 2/2L (0.36.50), 2/2R1B (1.09.00), 3/1B (0.00.60), 3/1C (0.63.74), 3/4 (0.04.53), 3/5 (0.08.30), 3/6 (0.39.50), 3/7 (0.47.26), 3/8 (0.01.58)		

d)	பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபார விபரங்களின் பட்டியல்	வ.எண்.	புல எண்.	விபரம்	நில உரிமைதாரர்
இவ்வின்னங்கள் ஏதும் இல்லை					
e)	பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல்.	இல்லை			
f)	கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல்.	இல்லை			

II. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைகளின் கூறுகள்

(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3))

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
1)	வெளியேற்றப்படும் போது தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப்பகுதியில் ஒரு வீட்டை இழந்திருக்கின்ற போது, IAY வீடு வழங்குதல். நகர்பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்.	இந்நேரவில் நிலஎடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
2)	நிலத்துக்கு நிலம்	நீர்மின் திட்டம் எனில், இயன்றவரை விவசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குதல் வேண்டும். அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எது குறைவோ) கொடுக்க வேண்டும்.	இந்நேரவில் நில உரிமைதாரர்கள் வேறு பல நிலங்களுக்கு உரிமைதாரர்களாக இருப்பதாலும், மேலும் நில உரிமைதாரர்கள் அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இல்லாததாலும், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
3)	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	நிலம் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20% நிலத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இந்நேரவில், நிலங்கள் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்படவில்லை. எனவே, இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
4)	ஆண்டுப்பணம் / ஆண்டுத்தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது/ஒரே முறை வழங்கும் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) / ஆண்டுத் தொகை வழங்குதல்.	இத்திட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தப்படுவதால் வாழ்வாதாரங்களை இழந்த நில உரிமையாளர்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாழ்வாதாரத்திற்காக முதன்மையாக சார்ந்திருந்தவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை	இல்லை

வ. எண்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
5)	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்க வேண்டும்.	இந்நேரவில் நில எடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
6)	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்படுதல் வேண்டும்.	இந்நேரவில் நில எடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
7)	கால்நடை கொட்டில் / பெட்டிக் கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டில்/பெட்டிக் கடை கட்டிக் கொள்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில், மாட்டுக் கொட்டகை மற்றும் பெட்டிக் கடை பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகையான நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
8)	கைவினைஞர் / சிறு வியாபாரிகள் ஒரே தடவையில் கொடுக்கப்படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம்/சிறு வியாபாரி /சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப்படுத்தப்பட்டால், குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில், நில உரிமையாளர்களில் கைவினைஞர் / சிறு வியாபாரி எவருமில்லை. / இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
9)	மீள்பிடி உரிமை	நீர்ப்பாசனத்திட்டம்/நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீள் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்.	இத்திட்டத்தில் மீள் பிடிப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லாததால், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
10)	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள்குடியமர்வு படித்தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள் குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்.	இந்நேரவில் நில எடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
11)	முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படும்பொழுது, அதற்கான முத்திரை தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நேரவில் நில எடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை

III. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்

இவ்வினங்கள் ஏதும் இல்லை

நிலஎடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக்கொட்டகை / பெட்டிக்கடை

இவ்வினங்கள் ஏதும் இல்லை

பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

இவ்வினங்கள் ஏதும் இல்லை

மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு விபரம்.

இவ்வினங்கள் ஏதும் இல்லை

மேற்படி கிராமத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான நபர்கள் எவரும் இல்லை.

திருச்சிராப்பள்ளி,
2023 பிப்ரவரி 3.

மா. பிரதீப்குமார்,
மாவட்ட ஆட்சித்தலைவர்.

(RC.No.C1/32269/2019)

No. VI(1)/165/2023.

Whereas, it appears to the Government that a total of 16.93.00 hectares of land is required in Alundur village in Srirangam Taluk in Thiruchirappalli District for a public purpose, namely, in Cauvery-vaigai- Gundar Link canal Project, Trichy.

Now, therefore, a declaration is made hereby that a piece of land measuring 9.15.26 Hectares is under acquisition for the above said project in the Alundur Village in Srirangam Taluk in Thiruchirappalli District whose detailed description is as follows:

Sl No.	Survey No.	Type of title	Classifi- cation	Land Acqui- sation (Hec)	Holder Name	Boundaries				Structures	Tree
						North (SF)	East (SF)	South (SF)	West (SF)		
1	190/1		Dry	0.06.58	Murugan son of Mookkan-1, Andi son of Chinnamanayakar-2, Balan son of Chinnamanayakar-3, Jalaja wife of Rajayogi-4, Bakyalakshmi wife of Tamilarasan-5, Muralikannan son of Rajagopalan-6	191	190/2, 190/3, 190/5	190/7A	223	-	-
2	190/2A1		Dry	0.06.70	Mookkan son of Elumalai-1, Marappan son of Elumalai-2, Senthil son of Venugopal-3, Swaminathan son of Govindaraj-4, Dhilsathbegum wife of Nijamudeen-5	191	190/3B	190/3B	190/1B	-	-
3	190/3		Dry	0.15.90	Renganathan son of Ramasamy-1, Govindaraj son of Narayanasamy-2, Angumani wife of Jeyaraman -3	191	190/4, 190/5	190/5, 190/3 Part	190/1, 190/2	-	-

Sl No.	Survey No.	Type of title	Classification	Land Acqui-sition (Hec)	Holder Name	Boundaries				Structures	Tree
						North (SF)	East (SF)	South (SF)	West (SF)		
4	190/4		Dry	0.13.00	Suppan son of Gengamanayakar	194	195	190/5	190/3	-	-
5	190/5		Dry	0.28.80	Rasu son of Anumanthan-1, Mookkan son of Elamalai-2, Marappan son of Elamalai-3, Angumani wife of Jeyaraman -4, Vethavalli wife of Sundarraj-an-5, Yamuna Daughter of Sundarraj-an-6, Parthiban son of Sundarraj-an-7, Prasath son of Sundarraj-an-8	190/4	195, 198	190/6	190/1, 190/3, 190/8	-	-
6	191/1A		Dry	0.54.50	Balakrishan son of Govindasamy-1, Palaniyandi son of Chinnamanayakar-2, Balan son of Aandinayakar-3, K.R.Sethuraman son of R.M.Karuppan-4, Murugan son of Mookan-5, Syed azar ahamed son of Syed razheed ahamed-6, Pattu daughter of Ramachandran-7, Nagarathinam wife of Govindarajan-8, Saleemabeevi wife of Sheikdawood-9, Gunasekaran son of Ondimuthu-10, Mathivanan son of Kasi-11	192	193	191/2	223	-	-
7	191/1B		Dry	0.00.60	Kumutham wife of Govindarajan	191/1 Part	191/1 Part	191/1 Part	191/1 Part	-	-
8	191/2A		Dry	0.52.58	Balan-1, Chinnu son of Aandi-2, Veeramani wife of Ramaiah-3	191/1	193, 194	190	223	-	-
9	192/7		Dry	0.02.02	Nallu son of Perumal	192/9A, 223	192/9A	223	223	-	-
10	193/2A		Dry	0.04.00	Rasu son of Anumanthan	193/1B	193/2B	194	191	-	-
11	193/2B		Dry	0.02.66	Govindanayakr son of Venkatraman-1, Revathi wife of Kesavan-2	193/1B	193/2C	194	193/2A	-	-

Sl No.	Survey No.	Type of title	Classification	Land Acquisition (Hec)	Holder Name	Boundaries				Structures	Tree
						North (SF)	East (SF)	South (SF)	West (SF)		
12	193/2C		Dry	0.00.90	Chinnathambi son of Chinnanayakar	193/1B	194	194	193/2B	-	-
13	194/1A1		Dry	0.19.39	Pappu wife of Balan-1, Murugan son of Balan2, Aandi son of Balan-3, Chinnathambi son of Balan-4, Palanisamy son of Balan-5, Balamani son of Balan-6, Swaminathan son of Vaithyanathan-7, Vanaja wife of Sundaram-8	193	194/2B	190	191	-	-
14	194/2A		Dry	0.11.30	Raman son of Rengappanayakkar-1, Vengidu son of Rengappanayakar-2, Geetha daughter of Sankarayyar-3, Venkatasalam son of Chellamuthuchettiyar-4, Selvaraj son of Innasi-5, Maniyansakthikanal son of Kalyanasundaram-6, Periyannan son of Chinnasamy-7, Rajendran son of Periyannan-8, Mohan son of Raman-9, Shanmuga sundaram son of Apparav-10	193, 195	194/3A, 194/3B1	195	193, 194/1A	-	-
15	194/3B		Dry	0.00.33	Suppan son of Gengamanayakar -1, Ilayaperumal son of Natarajan -2	194/3A	195	195	194/2	-	-
16	195/5		Dry	0.26.00	Suppan son of Rengamanayakar-1, Meenatchi wife of Selvamani-2, Arunachalam son of Mani-3, Govindaraj son of Rengasamy-4	194	195/6, 195/7	198	190	-	-

Sl No.	Survey No.	Type of title	Classification	Land Acqui sation (Hec)	Holder Name	Boundaries				Structures	Tree
						North (SF)	East (SF)	South (SF)	West (SF)		
17	195/6		Dry	0.14.00	Chinnu son of Palaninayakar-1, Balan son of Palaninayakar-2, Chinnammal daughter of Rengan-3, Chellammal daughter of Rengan-4, Muthusamy son of Rengan-5, Sumathi daughter of Rengan-6, Palanikumar son of Arumugam-7, Perumal son of Kandasamy-8, Johnson son of Aarone-9, Maheshwari wife of Gunasekaran-10	194	195/8C, 195/8D	195/7	195/5	-	-
18	195/7		Dry	0.10.50	Chinnu son of Palaninayakar-1, Balan son of Palaninayakar-2, Chinnammal daughter of Rengan-3, Chellammal daughter of Rengan-4, Muthusamy son of Rengan-5, Sumathi daughter of Rengan-6, Palanikumar son of Arumugam-7, Perumal son of Kandasamy-8, Johnson son of Aarone-9	195/6	195/8D	198	195/5	-	-
19	195/8C		Dry	0.01.27	Chinnu son of Palaninayakar-1, Balan son of Palaninayakar-2, Chinnammal daughter of Rengan-3, Selvi daughter of Rengan-4, Muthusamy son of Rengan-5, Sumathi daughter of Rengan-6	195/8B	196	195/8D	194, 195/6	-	-
20	195/8D		Dry	0.14.79	Suppan son of Gengamanayakar	195/8C	197	198	195/6, 195/7	-	-
21	197/1A		Dry	0.39.18	Nallamanayakar son of Mookanayakar-1, Subban son of Gengamanayakar-2, Puchinayakar-3, Tavalaimanayakar-4, P.Pottammal-5, T.T.Venkatramaikar-6	196, 215	197/2A, 2B, 2C, 3A, 3B1, 4A, 4B	199/1B	198, 195	-	-

Sl No.	Survey No.	Type of title	Classification	Land Acquisition (Hec)	Holder Name	Boundaries				Structures	Tree
						North (SF)	East (SF)	South (SF)	West (SF)		
22	197/4A1		Dry	0.04.66	Murugan son of Mookan-1, Chinnathambi son of Chinnayanayakar-2, Govindanayakar son of Venkatramanayakar-3, Palaniyadi-4, Balan-5, Nagarathinam wife of Subban-6, Sivakumar son of Subban -7, Maheswari daughter of Subban -8	197/3B2, 197/3B1	215	197/4A1B	197/4A2	-	-
23	198/1A		Dry	0.12.20	Rasu son of Anumanthan-1, Mookkan son of Elamalai-2, Marappan son of Elamalai-3, Soundaram wife of Ramachandran-4, Vethavalli wife of Sundarajan-5, Yamuna Daughter of Sundarajan-6, Parthiban son of Sundarajan-7, Prasath son of Sundarajan-8	195	198/1B	198/3	190	-	-
24	198/1B		Dry	0.14.20	Chinnathambi son of Chinnanayan-1, Maheswari daughter of Balakrishnan-2, Raju wife of Balakrishnan-3, Nagasagi son of Balakrishnan-4, Chitra wife of Balakrishnan-5, Sudagar son of Rengaraj-6, Chandrasekaran son of Kannan-7	195	198/1C	198/3	198/1A	-	-
25	198/1C		Dry	0.18.50	Govindan nayakkar son of Venkatraman	195	198/2A, 198/2C	198/3	198/1B	-	-
26	198/2A		Dry	0.09.50	Chinnu son of Palaninayakar-1, Balan son of Palaninayakar-2, Chinnammal daughter of Rengan-3, Selvi daughter of Rengan-4, Muthusamy son of Rengan-5, Sumathi daughter of rengan-6, Karthikeyan son of Srinivasan-7	195	198/2B	198/2C	198/1C	-	-

Sl No.	Survey No.	Type of title	Classification	Land Acquisition (Hec)	Holder Name	Boundaries				Structures	Tree
						North (SF)	East (SF)	South (SF)	West (SF)		
27	198/2B		Dry	0.15.00	Balan son of Palaninayakar-1, Chinnammal daughter of Rengan-2, Balan son of Gengamanaikar-3, Chinnu son of Gengamanaikar-4, Krishnan son of Gengamanaikar-5, Chinnu son of Palaninaikar-6, Selvi daughter of Rengan-7, Muthusamy son of Rengan-8, Sumathi daughter of Rengan-9, Karthikeyan son of Srinivasan-10	195	198/4A, 198/4B	198/2C	198/2A	-	-
28	198/2C		Dry	0.13.50	Chinnu son of Palaninayakar-1, Chinnammal daughter of Rengan-2, Balan son of Gengamanaikar-3, Chinnu son of Gengamanaikar-4, Krishnan son of Gengamanaikar-5, Selvi daughter of Rengan-6, Muthusamy son of Rengan-7, Sumathi daughter of Rengan-8, Karthikeyan son of Srinivasan-9, Karmegam son of Megavarnam -10	198/2A, 198/2B	198/4C, 198/4B	198/3	198/1C	-	-
29	198/4A		Dry	0.15.00	Rasu son of Anumanthan	195	197	198/4B	198/2B	-	-
30	198/4B		Dry	0.11.00	Chinnathambi son of Chinnanayakar	198/4A	197	198/4C	198/2B, 198/2C	-	-
31	198/4C		Dry	0.13.00	Govindan nayakkar son of Venkatraman	198/4B	197	198/4D	198/2C, 198/3	-	-
32	198/4D		Dry	0.17.10	Murugan son of Mookkan-1, Chinnathambi son of Chinnayanayakar-2, Govindanayakar son of Venkatramanayakar-3, Palaniyandi-4, Balan-5, Sathiyamoorthi son of Rajarethinam-6	198/4C	199	199	198/2C, 198/3, 199	-	-

Sl No.	Survey No.	Type of title	Classification	Land Acquisition (Hec)	Holder Name	Boundaries				Structures	Tree
						North (SF)	East (SF)	South (SF)	West (SF)		
33	199/3		Dry	0.01.78	Sathiyamoorthi son of Nagarethinam	198	198, 199/4, 199/2A	199/7B, 199/7C	199/1B, 199/1E	-	-
34	213/1D		Dry	0.02.30	Murugan son of Mookanayakar-1, Palaniyandi son of Chinnamanayakar-2, Balan son of Gengamanayakar-3, Karthikeyan son of Sivakumar-4	215	213/1E	213/2	213/1D	-	-
35	222/1A1		Dry	0.91.00	Kennadi son of Joseph-1, Gowri wife of Ravindiran-2, Maruthapillai son of Ramasamypillai-3, Johnraj son of Josephraj-4, Sathiyabama wife of Thangadurai-5, Kumar son of Subbaiah-6, Gnanaraj son of Joseph-7, Arputharaj son of Matheyu-8, Parimala wife of Selladurai-9, Vasanthi wife of Kumaravelu-10	222/1A Part	223	224/1	226/3, 227	-	White babul Tree-12, Palm Tree-1
36	223/1A		Dry	0.33.50	Pappammal wife of Mookanayakar	222	223/1C	223/1B	222	-	White babul Tree -10
37	223/1B1		Dry	0.33.23	Mookanayakkar son of Poosari @ Gowthanayakkar-1, Samuvelrajan son of Jacob-2, Saharbanu wife of Muthalif-3, Aasiyabanu wife of Umarfaruk-4	222, 223/1A, 223/1C	223/2A	223/1B1 Part	224	Asbestos Shed-1 Bore well-1	White babul Tree-3
38	223/1B3		Dry	0.00.62	Muthusamy son of Thangaiyanadar	223/1B1	223/1B1	223/1B1	223/1B1	-	-
39	223/1C		Dry	0.31.20	T.Ramachandran son of Thiruvathi adimai nadar	222	223/1D	223/1B, 223/2A	223/1A, 222	-	White babul Tree -12
40	223/1D		Dry	0.12.00	T.Ramachandran son of Thiruvathi adimai nadar	222	223/1E	223/2A, 223/2B	223/1C	-	White babul Tree -4

Sl No.	Survey No.	Type of title	Classification	Land Acquisition (Hec)	Holder Name	Boundaries				Structures	Tree
						North (SF)	East (SF)	South (SF)	West (SF)		
41	223/1E		Dry	0.08.00	T.Ramachandran son of Thiruvathi adimai nadar	222	223/1F	223/2B1	223/1D	-	White babul Tree -1
42	223/ 1F1A1		Dry	0.05.22	T.Ramachandran son of Thiruvathi adimai nadar	223/1F1A1 Part	192	223/2B1, 223/2B2	223/1E	-	-
43	223/ 2A1A		Dry	0.26.80	Mummyee wife of Balan nayakar-1, Chinnakannu wife of Pitchainayakar-2, Rengammal wife of Nallusamynayakar-3, Pushpavathi wife of Sundarajan-4, Jameshkumar wife of Amalraj-5, Jeganathan son of Narayanasamynaidu-6, Sundarisankar wife of Shankar-7, Singaperumal Son of Varathan -8	223/1C, 223/1D	223/2B1	223/2A Part	223/1B	-	White babul Tree -1
44	223/ 2B1A1B2		Dry	0.00.26	Mummyee wife of Balannayakar-1, Chinnakannu wife of Pitchainayakar-2, Rengammal wife of Nallusamynaikar-3, Saravanan son of Raman-4, Shankar son of Radhakrishnan-5, Lakshminarayanan son of Krishnamoorthi-6, Mohanaseeinivasan wife of Seenivasan-7, James son of Mohannan-8, Sekar son of Devanathan-9, Jeyashri Venugopal wife of Venugopal-10, Sundari Shankar Wife of Shankar-11	223/2 B1A1B1	223/ 2B1A1A	223/ 2B1A1A	223/ 2A1B	-	-

Sl No.	Survey No.	Type of title	Classification	Land Acquisition (Hec)	Holder Name	Boundaries				Structures	Tree
						North (SF)	East (SF)	South (SF)	West (SF)		
45	223/2B1A1A1		Dry	0.23.68	Mummyee wife of Balannayakar-1, Chinnakannu wife of Pitchainayakar-2, Rengammal wife of Nallusamynaikar-3, Saravanan son of Raman-4, Shankar son of Radhakrishnan-5, Lakshminarayanan son of Krishnamoorthi-6, Mohanaseeinivasan wife of Seenivasan-7, James son of Mohannan-8, Sekar son of Devanathan-9, Jeyashri Venugopal wife of Venugopal-10, Sundari Shankar Wife of Shankar-11	223/1D1E, 1F	223/2B1	223/2B1A1A1	223/2A	-	-
46	223/2B2A1		Dry	0.34.38	Balan son of Duraisamynayakar-1, Gandhimathi wife of Vasudevan-2, Arjunan son of Ganesan-3, Menaga wife of Arjunan-4, Samsath wife of Sirajudeen-5, Jarinabegam wife of Sulthanmohamed-6, James son of Yogannan-7, Vijaya wife of Ganesh-8, Rajeshwari wife of Sivaram-9, Jeyashree wife of Venugopal-10	223/1F	223/2C1	251	223/2B1	-	White babul Tree-2
47	223/2B2B2		Dry	0.00.53	Balan son of Duraisamynayakar-1, Gandhimathi wife of Vasudevan-2, Arjunan son of Ganesan-3, Menaga wife of Arjunan-4, Samsath wife of Sirajudeen-5, Jarinabegam wife of Sulthanmohamed-6, James son of Yogannan-7, Vijaya wife of Ganesh-8, Rajeshwari wife of Sivaram-9, Jeyashree wife of Venugopal-10	223/1F	223/2B2A1B	223/2B2A1B	223/2B1A1	-	-

Sl No.	Survey No.	Type of title	Classification	Land Acquisition (Hec)	Holder Name	Boundaries				Structures	Tree
						North (SF)	East (SF)	South (SF)	West (SF)		
48	223/2C1		Dry	0.18.00	Rengan son of Chinnunayakar-1, Kamalini Suguna wife of Thangaraj-2	192	223/2C2	251	223/2B2	-	White babul Tree-1
49	223/2C2		Dry	0.20.65	Balan son of Chinnunayakkar	192	223/2C3	251	223/2C1	-	White babul Tree-2
50	223/2C3		Dry	0.41.30	Mookanayakkar son of Poosari @ Kolathanayakkar-1, Samuvelrajan son of Jaccob-2	192	191	251, 190	223/2C2	-	White babul Tree-1
51	224/3A		Dry	0.01.10	Govindammal wife of Sanjeevi Nayakkar	224/1	223	224/3B	224/2, 1	-	-
52	228/1		Dry	0.20.50	Rengamanayakar son of Chinnasamy-1, Baskar son of Velankanni-2, Nambikkaimeri wife of Arulanantham-3	Paganur	228/2	227	229	-	White babul Tree-3, Palm Tree-1
53	228/2		Dry	0.14.00	Marappan son of Perumalnayakar-1, Palaniyammal wife of Sirirangam-2, Ganesan son of Marappagoundar-3, Subbaiya son of Murugesan-4, Rayappan son of Pitchaimuthu-5	Paganur	228/3	227	228/1	-	White babul Tree-6
54	228/3		Dry	0.11.35	Vellakannu son of Sanjeevinayakar-1, Kandasamy son of Vellayan-2, Palaniyammal wife of Raja-3, Lakshmanan son of Kuruvan-4, Ramalakshmi wife of Paramasivam-5, Sathishkumar son of Paramasivam-6, Santhoshkumar son of Paramasivam-7, Sathasivam son of Mookkan-8, Vasanthi daughter of Muthusamy-9, Gopal son of Esakthiyapillai-10, Rayappan son of Pitchaimuthu-11	Paganur	228/4	227	228/2	-	White babul Tree-7

Sl No.	Survey No.	Type of title	Classification	Land Acquisition (Hec)	Holder Name	Boundaries				Structures	Tree
						North (SF)	East (SF)	South (SF)	West (SF)		
55	228/4		Dry	0.15.20	Palaniyammal wife of Poochinayakkar-1, Ramalskhmi wife of Paramasivam-2, Sathishkumar son of Paramasivam-3, Santhoshkumar son of Paramasivam-4	Paganur	222	227	228/3	-	White babul Tree-8
Total				9.15.26							

This declaration is made after hearing of objections of persons interested and due enquiry as provided under section 15 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013).

No family is affected and displaced due to this Land acquisition. Hence Rehabilitation and resettlement compensation is not provided to anyone.

Survey Numbers of Lands to be acquired 190/1 and others in Village Alundur, Taluk Srirangam, District Trichy, Area 9.15.26 (in hectares) Mines of coal, iron-stone, slate or other minerals lying under the said land or any particular portion of the said land, except such parts of the mines and minerals which may be required to be dug or removed or used during the construction phase of the project for the purpose of which the land is being acquired, are not needed.

A plan of the land may be inspected in the office of the Land Acquisition officer, Karur, Special Tahsildar (L.A), Cauvery-Vaigai-Gundar Link Canal Project, Thiruchirappalli and Executive Engineer, Water Resources Department, Special Division, Pudukottai on any working day.

A Summary of the Rehabilitation and Resettlement Scheme is appended below:

Rehabilitation and Resettlement Scheme:

(Particulars of affected area as per rule 15(2) of RFCTLARR Rules 2017)

A)	LIST OF FAMILIES LIKELY TO BE DISPLACED	SURVEY NUMBER	NO. OF FAMILIES	HEAD OF THE FAMILY AND ADDRESS	
Nil					
b)	List of infrastructure existing in the affected area	Survey Number	Particulars	Number	
Nil					
c)	List of Land Holdings in the affected area	190/1 (0.06.58), 190/2A1 (0.06.70), 190/2A2 (0.00.69), 190/2B (0.01.11), 190/3 (0.15.90), 190/4 (0.13.00), 190/5 (0.28.80), 191/1 (0.55.10), 191/2A (0.52.58), 191/2B (0.00.42), 192/7 (0.02.02), 193/2A (0.04.00), 193/2B (0.02.66), 193/2C (0.00.90), 191/1A1 (0.19.39), 194/1A2 (0.01.11), 194/2 (0.11.30), 194/3B (0.00.33), 195/5 (0.26.00), 195/6 (0.14.00), 195/7 (0.10.50), 195/8C (0.01.27), 195/8D (0.14.79), 197/1A (0.39.18), 197/4A1 (0.04.66), 198/1A (0.12.20), 198/1B (0.14.20), 198/1C (0.18.50), 198/2A (0.09.50), 198/2B (0.15.00), 198/2C (0.13.50), 198/4A (0.15.00), 198/4B (0.11.00), 198/4C (0.13.00), 198/4D (0.17.10), 199/3 (0.01.78), 213/1D (0.02.30), 222/1A1 (0.91.00), 223/1A (0.33.50), 223/1B1 (0.33.23), 223/1B2 (0.00.54), 223/1B3 (0.02.23), 223/1C (0.31.20), 223/1D (0.12.00), 223/1E (0.08.00), 223/1F1A1 (0.05.22), 223/1F2 (0.02.03), 223/1F1A2 (0.00.20), 223/1F1B (0.01.45), 223/2A1A (0.26.80), 223/2A1B (0.02.00), 223/2B1A1B (0.00.49), 229/2B1A2 (0.00.23), 223/2B1A1A (0.24.17), 223/2B1B (0.01.11), 223/2B2A1 (0.34.38), 223/2A2A2 (0.01.31), 223/2B2B(0.01.31), 223/2C1(0.18.00), 223/2C2 (0.20.65), 223/2C3 (0.41.30), 224/3A (0.01.10), 226/2 (0.00.10), 228/1 (0.20.50), 228/2 (0.14.00), 228/3 (0.11.35), 228/4 (0.15.20)			
d)	List of trades/ business in the affected area	Sl.No.	Survey Number	Particulars	Land Owner Name
Nil					

e)	List of families belonging to disadvantage groups such as SC/ST/ members there of and handicapped persons who belongs to the affected families	Nil
f)	List of landless agricultural labourers in the affected areas whose livelihood was primarily dependent on the acquired land	Nil

II. Rehabilitation and Resettlement Draft:

(RFCTLARR Rules 2017 of 15 Sub Section (2))

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement/Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No. of families
1.	Provision of housing units in case of displacement	1) If a house is lost in rural areas, a constructed house shall be provided as per the Indira Awas Yojana specifications. If a house is lost in urban areas, a constructed house shall be provided.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
2.	Land for Land	In the case of irrigation project, as far as possible and in lieu of compensation to be paid for land acquired, a minimum of one acre of land in the command area of the project for which the land is acquired and in case of land owner belonging to the Scheduled Castes or the Scheduled Tribes will be provided land equivalent to land acquired or two and a one-half acres, whichever is lower.	Not applicable, Since affected families owning agriculture land and land owners are not belonging to Scheduled Castes or the Scheduled Tribes	Nil
3.	Offer for Developed Land	In case the land is acquired for urbanisation purposes, twenty per cent, of the developed land will be reserved and offered to land owning project affected families, in proportion to the area of their land acquired.	Not applicable. Since the land is not acquired for urbanization purpose,	Nil
4.	Choice of Annuity or Employment	Providing jobs where to the affected families where jobs are created through the project/ onetime payment of five lakhs rupees per affected family/ annuity policies that shall pay not less than two thousand rupees per month per family for twenty years.	Since no land owner primarily depend on the land for his living is affected due to Land acquisition, this entitlement is not provided to anyone	Nil
5.	Subsistence grant for displaced families for a period of 1 year	Each affected family which is displaced from the land acquired shall be given a monthly subsistence allowance equivalent to three thousand rupees per month for a period of one year from the date of award.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone	Nil
6.	Transportation cost for displaced families	Each affected family which is displaced shall get a one-time financial assistance of fifty thousand rupees as transportation cost for shifting of the family, building materials, belongings and cattle.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
7.	Cattle shed/ petty shops cost	Each affected family having cattle / petty shop shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees for construction of cattle shed or petty shop as the case may be.	No Cattle Shed/Petty Shop is affected due to this Land Acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil

Sl. No.	Elements of Rehabilitation and Resettlement Entitlements	Entitlement/Provision	Rehabilitation and Resettlement Suggestions	Rehabilitation and Resettlement Compensation No. of families
8.	One-time grant to artisan, small traders and certain others	Each affected family of an artisan, small trader or self-employed person or an affected family which owned nonagricultural land or commercial, industrial or institutional structure in the affected area, and which has been involuntarily displaced shall get one-time financial assistance subject to a minimum of twenty-five thousand rupees	Artisan, Small traders or Self employed person not affected in this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
9.	Fishing rights	In cases of irrigation or hydel projects, the affected families may be allowed fishing rights in the reservoirs, in such manner as may be prescribed by the appropriate Government.	There is no scope to fishing in this project. Hence, it is not applicable.	Nil
10.	One-time Resettlement Allowance	Each affected family shall be given a onetime "Resettlement Allowance" of fifty thousand rupees only.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil
11.	Stamp duty and registration fee	(1) The stamp duty and other fees payable for registration of the land or house allotted to the affected families shall be borne by the Requiring Body. (2) it shall be free from all encumbrances (3) it may be in the joint names of wife and husband of the affected family.	No family is affected and displaced due to this Land acquisition. Hence this entitlement is not provided to anyone.	Nil

III. Persons eligible for Rehabilitation and Resettlement Compensation

Survey No.	Land Acquisition extent (In Ha)	Land Owner Name	Rehabilitation and Resettlement Elements	Rehabilitation and Resettlement Entitlement (per family)
Nil				

Cattle shed/Petty shop affected due to Land Acquisition:

Nil

Infrastructure facilities will be affected due to Land acquisition:

Nil

Rehabilitation and Resettlement Compensation details:

Nil

No family is eligible for Rehabilitation and Resettlement compensation in this Village.

(ந.க.எண். சி1/32269/2019)

பொதுத்தேவைக்காக, அதாவது காவிரி-வகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் உள்ள அழுந்தூர் கிராமத்தில் இருக்கும் மொத்தப் பரப்பளவான 16.93.00 ஹெக்டேர் பட்டா நிலம் தேவைப்படுகிறது என அரசு கருதுவதால், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் அழுந்தூர் கிராமத்தில் மேற்சொன்ன அரசுத் திட்டத்திற்காக கையகப்படுத்துதலின் கீழ் 9.15.26 ஹெக்டேர் நிலத்தில் அளவிடப்படும் ஒரு பகுதி நிலம் குறித்து விளம்புகை செய்வது குறித்தான விவரங்கள் பின்வருமாறு.

தொடர் எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
1	190/1		ர.புன்செய்	0.06.58	மூக்கன் மகன் முருகன்-1, சின்னம நாயக்கர் மகன் ஆண்டி-2, சின்னம நாயக்கர் மகன் பாலன்-3 ராஜயோகி மனைவி ஜலஜா-4, தமிழரசன் மனைவி பாக்யலெட்சுமி-5, ராஜகோபாலன் மகன் முரளிகண்ணன்-6	191	190/2, 190/3, 190/5	190/7A	223	-	-
2	190/2A1		ர.புன்செய்	0.06.70	ஏழுமலை மகன் மூக்கன்-1, ஏழுமலை மகன் மாரப்பன்-2, வேணுகோபால் மகன் செந்தில்-3, கோவிந்தராஜ் மகன் சுவாமிநாதன்-4, நிஜாமுதீன் மனைவி தில்சாத்பேகம்-5	191	190/3B	190/3B	190/1B	-	-
3	190/3		ர.புன்செய்	0.15.90	ராமசாமி மகன் ரெங்கநாதன்-1, நாராயணசாமி மகன் கோவிந்தராஜ்-2 ஜெயராமன் மனைவி அங்குமணி-3	191	190/4, 190/5	190/5, 190/3 பகுதி	190/1, 190/2	-	-
4	190/4		ர.புன்செய்	0.13.00	கெங்கமநாயக்கர் மகன் சுப்பன்	194	195	190/5	190/3	-	-
5	190/5		ர.புன்செய்	0.28.80	அனுமந்தன் மகன் ராகு-1, ஏழுமலை மகன் மூக்கன்-2, ஏழுமலை மகன் மாரப்பன்-3, ஜெயராமன் மனைவி அங்குமணி-4, சுந்தர்ராஜன் மனைவி வேதவள்ளி-5, சுந்தர்ராஜன் மகன் யமுனா-6, சுந்தர்ராஜன் மகன் பார்த்திபன்-7, சுந்தர்ராஜன் மகன் பிரசாத்-8	190/4	195, 198	190/6	190/1, 190/3, 190/8	-	-

தொடர் எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
6	191/1A		ர.புன்செய்	0.54.50	கோவிந்தசாமி மகன் பாலகிருஷ்ணன்-1, சின்னமநாயக்கர் மகன் பழனியாண்டி-2, ஆண்டி நாயக்கர் மகன் பாலன்-3, ஆர்.எம். கருப்பன் மகன் கே.ஆர்.சேதுராமன்-4, மூக்கன் மகன் முருகன்-5, சையத்ரசீத் அகமத் மகன் சையத்அசார் அகமத்-6, ராமச்சந்திரன் மகன் பட்டு-7, கோவிந்தராஜன் மனைவி நாகரெத்தினம்-8, ஷேக்தாவுத் மனைவி சலீமாபீவி-9, ஒண்டிமுத்து மகன் குணசேகரன்-10, காசி மகன் மதிவாணன்-11	192	193	191/2	223	-	-
7	191/1B		ர.புன்செய்	0.00.60	கோவிந்தராஜன் மனைவி குமுதம்	191/1 பகுதி	191/1 பகுதி	191/1 பகுதி	191/1 பகுதி	-	-
8	191/2A		ர.புன்செய்	0.52.58	பாலன்-1, ஆண்டி மகன் சின்னு-2, ராமையா மனைவி வீரமணி-3	191/1	193, 194	190	223	-	-
9	192/7		ர.புன்செய்	0.02.02	பெருமாள் மகன் நல்லு	192/9A, 223	192/9A	223	223	-	-
10	193/2A		ர.புன்செய்	0.04.00	அனுமந்தன் மகன் ராகு	193/1B	193/2B	194	191	-	-
11	193/2B		ர.புன்செய்	0.02.66	வெங்கட்ராமன் மகன் கோவிந்தன் நாயக்கர்-1, கேசவன் மனைவி ரேவதி-2	193/1B	193/2C	194	193/2A	-	-
12	193/2C		ர.புன்செய்	0.00.90	சின்னநாயக்கர் மகன் சின்னத்தம்பி	193/1B	194	194	193/2B	-	-
13	194/1A1		ர.புன்செய்	0.19.39	பாலன் மனைவி பாப்பு-1, பாலன் மகன் முருகன்-2, பாலன் மகன் ஆண்டி-3, பாலன் மகன் சின்னத்தம்பி-4, பாலன் மகன் பழனிச்சாமி-5, பாலன் மகன் பாலாமணி-6, வைத்தியநாதன் மகன் சுவாமிநாதன்-7, சுந்தரம் மனைவி வனஜா-8	193	194/2B	190	191	-	-

தொடர் எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
14	194/2A	ர.புன்செய்	0.11.30	ரெங்கப்பநாயக்கர் மகன் இராமன்-1, ரெங்கப்பநாயக்கர் மகன் வெங்கிடு-2, சங்கரப்பர் மகன் கீதா-3, செல்லமுத்துசெட்டியார் மகன் வெங்கடாஜலம்-4, இன்னாசி மகன் செல்வராஜ்-5, கல்யாணசுந்தரம் மகன் மணியன்சக்திகனல்-6, சின்னசாமி மகன் பெரியண்ணன்-7, பெரியண்ணன் மகன் ராஜேந்திரன்-8, ராமன் மகன் மோகன்-9, அப்பாராவ் மகன் சண்முகசுந்தரம்-10	193, 195	194/3A, 194/3B1	195	193, 194/1A	-	-	
15	194/3B	ர.புன்செய்	0.00.33	கெங்கமநாயக்கர் மகன் சுப்பன்-1, நடராஜன் மகன் இளையபெருமாள்-2	194/3A	195	195	194/2	-	-	
16	195/5	ர.புன்செய்	0.26.00	ரெங்கமநாயக்கர் மகன் சுப்பன்-1, செல்வமணி மனைவி மீனாட்சி-2, மணி மகன் அருணாச்சலம்-3, ரெங்கசாமி மகன் கோவிந்தராஜ்-4	194	195/6, 195/7	198	190	-	-	
17	195/6	ர.புன்செய்	0.14.00	பழனிநாயக்கர் மகன் சின்னு-1, பழனிநாயக்கர் மகன் பாலன்-2, ரெங்கன் மகன் சின்னம்மாள்-3, ரெங்கன் மகன் செல்லம்மாள்-4, ரெங்கன் மகன் முத்துசாமி-5, ரெங்கன் மகன் சுமதி-6, ஆறுமுகம் மகன் பழனிசுமார்-7, கந்தசாமி மகன் பெருமாள்-8, ஆரோன் மகன் ஜான்சன்-9, குணசேகரன் மனைவி மகேஸ்வரி-10	194	195/8C, 195/8D	195/7	195/5	-	-	

தொடர் எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
18	195/7		ர.புன்செய்	0.10.50	பழனிநாயக்கர் மகன் சின்னு-1, பழனிநாயக்கர் மகன் பாலன்-2, ரெங்கன் மகன் சின்னம்மாள்-3, ரெங்கன் மகன் செல்லம்மாள்-4, ரெங்கன் மகன் முத்துசாமி-5, ரெங்கன் மகன் சுமதி-6, ஆறுமுகம் மகன் பழனிசுமார்-7, கந்தசாமி மகன் பெருமாள்-8, ஆரோன் மகன் ஜான்சன்-9	195/6	195/8D	198	195/5	-	-
19	195/8C		ர.புன்செய்	0.01.27	பழனிநாயக்கர் மகன் சின்னு-1, பழனிநாயக்கர் மகன் பாலன்-2, ரெங்கன் மகன் சின்னம்மாள்-3, ரெங்கன் மகன் செல்வி-4, ரெங்கன் மகன் முத்துசாமி-5, ரெங்கன் மகன் சுமதி-6	195/8B	196	195/8D	194, 195/6	-	-
20	195/8D		ர.புன்செய்	0.14.79	கெங்கமநாயக்கர் மகன் சுப்பன்	195/8C	197	198	195/6, 195/7	-	-
21	197/1A		ர.புன்செய்	0.39.18	மூக்கநாயக்கர் மகன் நல்லமநாயக்கர்-1 கெங்கமநாயக்கர் மகன் சுப்பன்-2, புச்சி நாயக்கர்-3, தவளைம நாயக்கர்-4, பெ பொட்டம்மாள்-5, தாத வெங்கட்ராம நாயக்கர்-6	196, 215	197/2A, 2B, 2C, 3A, 3B1, 4A, 4B	199/1B	198, 195	-	-
22	197/4A1		ர.புன்செய்	0.04.66	மூக்கன் மகன் முருகன்-1, சின்னையநாயக்கர் மகன் சின்னதம்பி-2, வெங்கட்ராம நாயக்கர் மகன் கோவிந்த நாயக்கர்-3, பழனியாண்டி-4, பாலன்-5, சுப்பன் மனைவி நாகரெத்தினம்-6, சுப்பன் மகன் சிவக்குமார்-7, சுப்பன் மகன் மகேஸ்வரி-8	197/3B2, 197/3B1	215	197/4A1B	197/4A2	-	-

தொடர் எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
23	198/1A		ர.புன்செய்	0.12.20	அனுமந்தன் மகன் ராசு-1, ஏழுமலை மகன் மூக்கன்-2, ஏழுமலை மகன் மாரப்பன்-3, ராமசந்திரன் மனைவி செளந்தரம்-4, சுந்தர்ராஜன் மனைவி வேதவள்ளி-5, சுந்தர்ராஜன் மகன் யமுனா-6, சுந்தர்ராஜன் மகன் பார்த்திபன்-7, சுந்தர்ராஜன் மகன் பிரசாத்-8	195	198/1B	198/3	190	-	-
24	198/1B		ர.புன்செய்	0.14.20	சின்னையன் மகன் சின்னதம்பி-1, பாலகிருஷ்ணன் மகன் மகேஸ்வரி-2, பாலகிருஷ்ணன் மனைவி ராஜலி-3, பாலகிருஷ்ணன் மகன் நாகசாகி-4, பாலகிருஷ்ணன் மனைவி சித்ரா-5, ரெங்கராஜ் மகன் சுதாகர்-6, கண்ணன் மகன் சந்திரசேகரன்-7	195	198/1C	198/3	198/1A	-	-
25	198/1C		ர.புன்செய்	0.18.50	வெங்கட்ராமன் மகன் கோவிந்தன் நாயக்கர்	195	198/2A, 198/2C	198/3	198/1B	-	-
26	198/2A		ர.புன்செய்	0.09.50	பழனிநாயக்கர் மகன் சின்னு-1, பழனிநாயக்கர் மகன் பாலன்-2, ரெங்கன் மகன் சின்னம்மாள்-3, ரெங்கன் மகன் செல்வி-4, ரெங்கன் மகன் முத்துசாமி-5, ரெங்கன் மகன் சுமதி-6, சீனிவாசன் மகன் கார்த்திகேயன்-7	195	198/2B	198/2C	198/1C	-	-

தொடர் எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரிபும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
27	198/2B		ர.புன்செய்	0.15.00	பழனிநாயக்கர் மகன் பாலன்-1, ரெங்கன் மகன் சின்னம்மாள்-2, கெங்கமநாயக்கர் மகன் பாலன்-3, கெங்கமநாயக்கர் மகன் சின்னு-4, கெங்கமநாயக்கர் மகன் கிருஷ்ணன்-5, பழனிநாயக்கர் மகன் சின்னு-6, ரெங்கன் மகன் செல்வி-7, ரெங்கன் மகன் முத்துசாமி-8, ரெங்கன் மகன் சுமதி-9, சீனிவாசன் மகன் கார்த்திகேயன்-10	195	198/4A, 198/4B	198/2C	198/2A	-	-
28	198/2C		ர.புன்செய்	0.13.50	பழனிநாயக்கர் மகன் சின்னு-1, ரெங்கன் மகன் சின்னம்மாள்-2, கெங்கமநாயக்கர் மகன் பாலன்-3, கெங்கமநாயக்கர் மகன் சின்னு-4, கெங்கமநாயக்கர் மகன் கிருஷ்ணன்-5, ரெங்கன் மகன் செல்வி-6, ரெங்கன் மகன் முத்துசாமி-7, ரெங்கன் மகன் சுமதி-8, சீனிவாசன் மகன் கார்த்திகேயன்-9, மேகவர்ணம் மகன் கார்டீமேகம்-10	198/2A, 198/2B	198/4C, 198/4B	198/3	198/1C	-	-
29	198/4A		ர.புன்செய்	0.15.00	அனுமந்தன் மகன் ராசு	195	197	198/4B	198/2B	-	-
30	198/4B		ர.புன்செய்	0.11.00	சின்னநாயக்கர் மகன் சின்னதம்பி	198/4A	197	198/4C	198/2B, 198/2C	-	-
31	198/4C		ர.புன்செய்	0.13.00	வெங்கட்ராமன் மகன் கோவிந்தன் நாயக்கர்	198/4B	197	198/4D	198/2C, 198/3	-	-
32	198/4D		ர.புன்செய்	0.17.10	மூக்கன் மகன் முருகன்-1, சின்னையநாயக்கர் மகன் சின்னதம்பி-2, வெங்கட்ராம நாயக்கர் மகன் கோவிந்தநாயக்கர்-3, பழனியாண்டி-4, பாலன்-5, ராஜரெத்தினம் மகன் சத்தியமூர்த்தி-6	198/4C	199	199	198/2C, 198/3, 199	-	-

தொடர் எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
33	199/3		ர.புன்செய்	0.01.78	நாகரெத்தினம் மகன் சத்தியமூர்த்தி	198	198, 199/4, 199/2A	199/7B, 199/7C	199/1B, 199/1E	-	-
34	213/1D		ர.புன்செய்	0.02.30	மூக்காநாயக்கர் மகன் முருகன்-1, சின்மைநாயக்கர் மகன் பழனியாண்டி-2, கெங்கமநாயக்கர் மகன் பாலன்-3, சிவக்குமார் மகன் கார்த்திகேயன்-4	215	213/1E	213/2	213/1D	-	-
35	222/1A1		ர.புன்செய்	0.91.00	ஜோசப் மகன் கென்னடி-1, ரவீந்திரன் மனைவி கௌரி-2, ராமசாமிபிள்ளை மகன் மருதபிள்ளை-3, ஜோசப்ராஜ் மகன் ஜான்ராஜ்-4, தங்கதுரை மனைவி சத்தியபாமா-5, சுப்பையா மகன் குமார்-6, ஜோசப் மகன் ஞானராஜ்-7, மாத்தேயு மகன் அற்புதராஜ்-8, செல்லதுரை மனைவி பரிமளா-9, குமரவேலு மனைவி வசந்தி-10	222/1A பகுதி	223	224/1	226/3, 227	வேலா மரம்-12, பனை மரம்-1	-
36	223/1A		ர.புன்செய்	0.33.50	மூக்காநாயக்கர் மனைவி பாப்பம்மாள்	222	223/1C	223/1B	222	வேலா மரம்-10	-
37	223/1B1		ர.புன்செய்	0.33.23	பூசாரி எ கௌத்தாநாயக்கர் மகன் மூக்காநாயக்கர்-1, ஜேக்கப் மகன் சாமுவேல்ராஜன்-2, முத்தலிப் மனைவி சஹர்பானு-3, உமர்பாருக் மனைவி ஆசியாபானு-4	222,223/1A,223/1C	223/2A	223/1B1 பகுதி	224	வேலா மரம்-3	ஆஸ் பெட்டாஸ் செட்-1, ஆழ்குழாய் கிணறு-1
38	223/1B3		ர.புன்செய்	0.00.62	தங்கையாநாடார் மகன் முத்துசாமி	223/1B1	223/1B1	223/1B1	223/1B1	-	-
39	223/1C		ர.புன்செய்	0.31.20	திருவாத்தி அடிமை நாடார் மகன் டி. ராமச்சந்திரன்	222	223/1D	223/1B, 223/2A	223/1A, 222	வேலா மரம்-12	-
40	223/1D		ர.புன்செய்	0.12.00	திருவாத்தி அடிமை நாடார் மகன் டி. ராமச்சந்திரன்	222	223/1E	223/2A, 223/2B	223/1C	வேலா மரம்-4	-
41	223/1E		ர.புன்செய்	0.08.00	திருவாத்தி அடிமை நாடார் மகன் டி. ராமச்சந்திரன்	222	223/1F	223/2B1	223/1D	வேலா மரம்-1	-
42	223/1F1A1		ர.புன்செய்	0.05.22	திருவாத்தி அடிமை நாடார் மகன் டி. ராமச்சந்திரன்	223/1F1A1 பகுதி	192	223/2B1, 223/2B2	223/1E	-	-

தொடர் எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
43	223/2A1A		ர.புன்செய்	0.26.80	பாலன்நாயக்கர் மனைவி மும்மாயி-1, பிச்சைநாயக்கர் மனைவி சின்னக்கண்ணு-2, நல்லுசாமிநாயக்கர் மனைவி ரெங்கம்மாள்-3, சுந்தர்ராஜன் மனைவி புஷ்பாவதி-4, அமல்ராஜ் மனைவி ஜேம்ஸ்குமார்-5, நாராயணசாமிநாயுடு மகன் ஜெகநாதன்-6, சங்கர் மனைவி சுந்தரிசங்கர்-7, வரதன் மகன் சிங்கப்பெருமாள்-8	223/1C, 223/1D	223/2B1	223/2A பகுதி	223/1B	வேலா மரம்-1	-
44	223/2B1A1B2		ர.புன்செய்	0.00.26	பாலன் நாயக்கர் மனைவி மும்மாயி-1, பிச்சைநாயக்கர் மனைவி சின்னக்கண்ணு-2, நல்லுசாமிநாயக்கர் மனைவி ரெங்கம்மாள்-3, ராமன் மகன் சரவணன்-4, ராதாகிருஷ்ணன் மகன் சங்கர்-5, கிருஷ்ணமூர்த்தி மகன் லெட்சுமி நாராயணன்-6, சீனிவாசன் மனைவி மோகனா சீனிவாசன்-7, மோகன்னன் மகன் ஜேம்ஸ்-8, தேவநாதன் மகன் சேகர்-9, வேணுகோபால் மனைவி ஜெயபுரீ வேணுகோபால்-10, சங்கர் மனைவி சுந்தரி சங்கர்-11	223/2B1A1B1	223/2B1A1A	223/2B1A1A	223/2A1B	-	-
45	223/2B1A1A1		ர.புன்செய்	0.23.68	பாலன் நாயக்கர் மனைவி மும்மாயி-1, பிச்சைநாயக்கர் மனைவி சின்னக்கண்ணு-2, நல்லுசாமிநாயக்கர் மனைவி ரெங்கம்மாள்-3, ராமன் மகன் சரவணன்-4, ராதாகிருஷ்ணன் மகன் சங்கர்-5, கிருஷ்ணமூர்த்தி மகன் லெட்சுமிநாராயணன்-6, சீனிவாசன் மனைவி மோகனா சீனிவாசன்-7, மோகன்னன் மகன் ஜேம்ஸ்-8, தேவநாதன் மகன் சேகர்-9, வேணுகோபால்	223/1D, 1E, 1F	223/2B1	223/2B1 A1A1	223/2A	-	-

தொடர் எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்ட)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்	
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு			
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)	
					மனைவி ஜெயபுரீ வேணுகோபால்-10, சங்கர் மனைவி சுந்தரி சங்கர்-11							
46	223/2B2A1		ர.புன்செய்	0.34.38	துரைசாமி நாயக்கர் மகன் பாலன்-1, வாசுதேவன் மனைவி காந்திமதி-2, கணேசன் மகன் அர்ச்சுணன்-3, அர்ச்சுணன் மனைவி மேனகா-4, சிராஜுதீன் மனைவி சம்சாத்-5, சுல்தான் முகமது மனைவி ஜரினாபேகம்-6, யோகன்னன் மகன் ஜேம்ஸ்-7, கணேஷ் மனைவி விஜயா-8, சிவராம் மனைவி ராஜேஸ்வரி-9, வேணுகோபால் மனைவி ஜெயபுரீ-10	223/1F	223/2C1	251	223/2B1	வேலா மரம்-2	-	
47	223/2B2B2		ர.புன்செய்	0.00.53	துரைசாமி நாயக்கர் மகன் பாலன்-1, வாசுதேவன் மனைவி காந்திமதி-2, கணேசன் மகன் அர்ச்சுணன்-3, அர்ச்சுணன் மனைவி மேனகா-4, சிராஜுதீன் மனைவி சம்சாத்-5, சுல்தான் முகமது மனைவி ஜரினாபேகம்-6, யோகன்னன் மகன் ஜேம்ஸ்-7, கணேஷ் மனைவி விஜயா-8, சிவராம் மனைவி ராஜேஸ்வரி-9, வேணுகோபால் மனைவி ஜெயபுரீ-10	223/1F	223/2B2A1B	223/2B2A1B	223/2B1A1	-	-	

தொடர் எண்.	நில அளவை எண்.	உரிமை வகை	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்பட உள்ள நிலத்தின் பரப்பளவு (ஹெக்டர்)	நிலத்தின் மீது பற்றுள்ள நபரின் பெயரும் முகரியும்	எல்லைகள்				மரங்கள்	கட்டுமானங்கள்
						வடக்கு	கிழக்கு	தெற்கு	மேற்கு		
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)				(8)	(9)
48	223/2C1		ர.புன்செய்	0.18.00	சின்னுநாயக்கர் மகன் ரெங்கன்-1, தங்கராஜ் மனைவி கமலினிகுணா-2	192	223/2C2	251	223/2B2	வேலா மரம்-1	-
49	223/2C2		ர.புன்செய்	0.20.65	சின்னுநாயக்கர் மகன் பாலன்	192	223/2C3	251	223/2C1	வேலா மரம்-2	-
50	223/2C3		ர.புன்செய்	0.41.30	பூசாரி எ கொளத்தா நாயக்கர் மகன் மூக்கா நாயக்கர்-1, ஜேக்கப் மகன் சாழுவேல்ராஜன்-2	192	191	251, 190	223/2C2	வேலா மரம்-1	-
51	224/3A		ர.புன்செய்	0.01.10	சஞ்சீவி நாயக்கர் மனைவி கோவிந்தம்மாள்	224/1	223	224/3B	224/2, 1	-	-
52	228/1		ர.புன்செய்	0.20.50	சின்னசாமி மகன் ரெங்கமநாயக்கர்-1, வேளாங்கன்னி மகன் பாஸ்கர்-2, அருளானந்தம் மனைவி நம்பிக்கைமேரி-3	பாகனூர்	228/2	227	229	வேலா மரம்-3, பனை மரம்-1	-
53	228/2		ர.புன்செய்	0.14.00	பெருமாள் நாயக்கர் மகன் மாரப்பன்-1, சிரிரங்கம் மனைவி பழனியம்மாள்-2, மாரப்பகவுண்டர் மகன் கணேசன்-3, முருகேசன் மகன் சுப்பையா-4, பிச்சைமுத்து மகன் இராயப்பன்-5	பாகனூர்	228/3	227	228/1	வேலா மரம்-6	-
54	228/3		ர.புன்செய்	0.11.35	சஞ்சீவி நாயக்கர் மகன் வெள்ளகண்ணு-1, வெள்ளையன் மகன் கந்தசாமி-2, ராஜா மனைவி பழனியம்மாள்-3, குருவன் மகன் லட்சுமணன்-4, பரமசிவம் மனைவி ராமலெட்சுமி-5, பரமசிவம் மகன் சதீஸ்குமார்-6, பரமசிவம் மகன் சந்தோஸ்குமார்-7, மூக்கன் மகன் சதாசிவம்-8, முத்துசாமி மகன் வசந்தி-9, இசக்தியாபிள்ளை மகன் கோபால்-10, பிச்சைமுத்து மகன் இராயப்பன்-11	பாகனூர்	228/4	227	228/2	வேலா மரம்-7	-
55	228/4		ர.புன்செய்	0.15.20	பூச்சிநாயக்கர் மனைவி பழனியம்மாள்-1, பரமசிவம் மனைவி ராமலெட்சுமி-2, பரமசிவம் மகன் சதீஸ்குமார்-3, பரமசிவம் மகன் சந்தோஸ்குமார்-4	பாகனூர்	222	227	228/3	வேலா மரம்-8	-
கூடுதல்				9.15.26							

2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/2013) 15 ஆம் பிரிவின் கீழ் வகை செய்யப்பட்டவாறு பற்றுள்ள நபரின் மறுப்புரைகளைக் கேட்ட பின்னரும் உரிய விசாரணைக்குப் பின்னரும் இந்த விளம்புகை தயாரிக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவதன் காரணமாக மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு இழப்பீடுகள் பெற தகுதியான நபர்கள் எவரும் இல்லை.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் வட்டம்/வட்டாரத்திலுள்ள (பொருந்தக் கூடியவாறு) அழுந்தூர் கிராமத்தில் 9.15.26 ஹெக்டேர் பரப்பளவு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் கனிமவளங்கள் இருப்பின் மேற்சொன்ன திட்டத்தின் நோக்கத்திற்காக கட்டுமான நிலையின் போது அத்தகைய நிலப்பரப்பை தோண்டும் போது (அ) அகற்றும் போது அல்லது பயன்படுத்தக் கூடிய சுரங்கங்கள் (அ) கனிமங்கள் நீங்கலாக, மேற்சொன்ன நிலப்பகுதியில் படிந்துள்ள நிலக்கரி, இரும்பு (அ) ஏனைய கனிமங்கள் தேவையில்லை.

இத்திட்டத்திற்கான நில திட்ட அறிக்கையை, யாதொரு வேலை நாட்களிலும், நிலம் கையகப்படுத்தும் அலுவலர், கரூர் அலுவலகத்திலும், தனி வட்டாட்சியர் (நி.எ), காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம், திருச்சிராப்பள்ளி மற்றும் செயற்பொறியாளர், நீர்வள ஆதாரத் துறை, சிறப்பு திட்டக் கோட்டம், புதுக்கோட்டை அலுவலகத்தில் பார்வையிடலாம்.

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்டத்தினுடைய சுருக்கக் குறிப்பு கீழ்க்கண்டவாறு:

I. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் செயல் திட்டம்

(மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு விதிகள் 2017-ல் விதி 15(2)-ன் படியான பாதிப்பு விபரங்கள்)

(a)	இடமாற்றம் செய்யப்பட உள்ள குடும்பங்களின் பட்டியல்	புல எண்	வசிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை	குடும்பத் தலைவர் பெயர் மற்றும் முகவரி	
	இவ்வினங்கள் ஏதும் இல்லை				
(b)	பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளின் பட்டியல்	புல எண்	விபரம்	எண்ணிக்கை	
	இவ்வினங்கள் ஏதும் இல்லை				
(c)	பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கும் நிலப்பகுதிகளின் பட்டியல்	190/1 (0.06.58), 190/2A1 (0.06.70), 190/2A2 (0.00.69), 190/2B (0.01.11), 190/3 (0.15.90), 190/4 (0.13.00), 190/5 (0.28.80), 191/1 (0.55.10), 191/2A (0.52.58), 191/2B (0.00.42), 192/7 (0.02.02), 193/2A (0.04.00), 193/2B (0.02.66), 193/2C (0.00.90), 191/1A1 (0.19.39), 194/1A2 (0.01.11), 194/2 (0.11.30), 194/3B (0.00.33), 195/5 (0.26.00), 195/6 (0.14.00), 195/7 (0.10.50), 195/8C (0.01.27), 195/8D (0.14.79), 197/1A (0.39.18), 197/4A1 (0.04.66), 198/1A (0.12.20), 198/1B (0.14.20), 198/1C (0.18.50), 198/2A (0.09.50), 198/2B (0.15.00), 198/2C (0.13.50), 198/4A (0.15.00), 198/4B (0.11.00), 198/4C (0.13.00), 198/4D (0.17.10), 199/3 (0.01.78), 213/1D (0.02.30), 222/1A1 (0.91.00), 223/1A (0.33.50), 223/1B1 (0.33.23), 223/1B2 (0.00.54), 223/1B3 (0.02.23), 223/1C (0.31.20), 223/1D (0.12.00), 223/1E (0.08.00), 223/1F1A1 (0.05.22), 223/1F2 (0.02.03), 223/1F1A2 (0.00.20), 223/1F1B (0.01.45), 223/2A1A (0.26.80), 223/2A1B (0.02.00), 223/2B1A1B (0.00.49), 229/2B1A2 (0.00.23), 223/2B1A1A (0.24.17), 223/2B1B (0.01.11), 223/2B2A1 (0.34.38), 223/2A2A2 (0.01.31), 223/2B2B (0.01.31), 223/2C1 (0.18.00), 223/2C2 (0.20.65), 223/2C3 (0.41.30), 224/3A (0.01.10), 226/2 (0.00.10), 228/1 (0.20.50), 228/2 (0.14.00), 228/3 (0.11.35), 228/4 (0.15.20)			
(d)	பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள வணிக/வியாபார விபரங்களின் பட்டியல்	வ.எண்.	புல எண்.	விபரம்	நில உரிமைதாரர்
	இவ்வினங்கள் ஏதும் இல்லை				
(e)	பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினர் மற்றும் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி நபர்கள் போன்ற சாதகமற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல்.	இல்லை			
(f)	கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தைத் தமது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பட்டியல்.	இல்லை			

II. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைகளின் கூறுகள்
(RFCTLARR Act 2013 u/s 31(1), 38(1), 105(3))

வ. எண்.	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கூறுகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான தகுதி மற்றும் உரிமைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வுக்கான பரிந்துரைகள்	மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை விபரம்
(1)	வெளியேற்றப்படும் போது தொகுப்பு வீடுகள் வழங்குதல்	ஊரகப்பகுதியில் ஒரு வீட்டை இழந்திருக்கின்றபோது, IAY வீடு வழங்குதல். நகர்ப்பகுதியில் ஒரு வீட்டை இழந்தால், கட்டப்பட்ட வீட்டை வழங்குதல்.	இந்நேரவில் நிலஎடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
(2)	நிலத்துக்கு நிலம்	நீர்மின் திட்டம் எனில், இயன்றவரை விவசாய நிலத்தை இழந்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தை வழங்குதல் வேண்டும். அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இணையான நிலம் அல்லது இரண்டரை ஏக்கர் நிலம் (எது குறைவோ) கொடுக்க வேண்டும்.	இந்நேரவில் நில உரிமைதாரர்கள் வேறு பல நிலங்களுக்கு உரிமைதாரர்களாக இருப்பதாலும், மேலும் நில உரிமைதாரர்கள் அட்டவணை சாதி/பழங்குடியினத்தை சேர்ந்தவர்களாக இல்லாததாலும், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
3)	மேம்படுத்தப்பட்ட நிலத்திற்கு விருப்பறிவிப்பு	நிலம் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கும் பொழுது, வளர்ச்சி மேம்பாட்டுக்கு 20% நிலத்தை ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.	இந்நேரவில், நிலங்கள் நகரமைப்பின் நோக்கங்களுக்காக கையகப்படுத்தப்படவில்லை. எனவே, இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
4)	ஆண்டுப்பணம் / ஆண்டுத்தொகை	இத்திட்டத்தின் மூலம் வேலை உருவாக்கப்பட்டால், குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை கொடுப்பது/ ஒரே முறை வழங்கும் ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) / ஆண்டுத் தொகை வழங்குதல்.	இத்திட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தப்படுவதால் வாழ்வாதாரங்களை இழந்த நில உரிமையாளர்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாழ்வாதாரத்திற்காக முதன்மையாக சார்ந்திருந்தவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை	இல்லை
5)	வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மான்யம்	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000/-க்கு இணையான வாழ்வாதார மான்யம் வழங்க வேண்டும்.	இந்நேரவில் நிலஎடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
6)	வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கான போக்குவரத்து செலவுகள்	வெளியேற்றப்படும் குடும்பத்தினருக்கு போக்குவரத்து செலவாக ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்கப்படுதல் வேண்டும்.	இந்நேரவில் நிலஎடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை

7)	கால்நடை கொட்டில் / பெட்டிக் கடைகள் செலவு	பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கால்நடை கொட்டில்/பெட்டிக் கடை கட்டிக் கொள்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- நிதி உதவியை ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில், மாட்டுக் கொட்டகை மற்றும் பெட்டிக் கடை பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகையான நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
8)	கைவினைஞர் / சிறு வியாபாரிகள் ஒரே தடவையில் கொடுக்கப்படுவது	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கைவினைஞர் குடும்பம்/சிறு வியாபாரி /சுயமாக வேலை செய்யும் நபர் நிலம் கையகப் படுத்தப்பட்டால், குறைந்த பட்சம் ரூ.25,000/- நிதி உதவியாக ஒரே தடவையில் பெறுவர்.	இந்நேரவில், நில உரிமையாளர்களில் கைவினைஞர் / சிறு வியாபாரி எவருமில்லை. / இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
9)	மீள்பிடி உரிமை	நீர்ப்பாசனத்திட்டம்/நீர்மின் திட்டத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அணைக்கட்டுகளில் மீள் பிடிப்பதற்கு உரிமை அளித்தல்.	இத்திட்டத்தில் மீள் பிடிப்பதற்கு சாத்தியக் கூறுகள் இல்லாததால், இவ்வகையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு வழங்க தேவையில்லை.	இல்லை
10)	ஒரே தடவையில் கொடுக்கப்படும் மீள்குடியமர்வு படித்தொகை	பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மீள்குடியமர்வு படித்தொகையாக ஒரே தடவையில் ரூ.50,000/- கொடுத்தல் வேண்டும்.	இந்நேரவில் நில எடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை
11)	முத்திரை தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம்	பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒதுக்கப்படும் நிலம்/வீடு பதிவு செய்யப்படுமபொழுது, அதற்கான முத்திரை தீர்வை மற்றும் இதர கட்டணங்களை தேவை குழு செலுத்துதல் வேண்டும்.	இந்நேரவில் நிலஎடுப்பால் வீடு ஏதும் பாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வகை நிவாரணம் வழங்க தேவையில்லை.	இல்லை

III. மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் பட்டியல்.

இவ்வினங்கள் ஏதும் இல்லை

நில எடுப்பால் பாதிக்கப்படும் மாட்டுக்கொட்டகை / பெட்டிக்கடை

இவ்வினங்கள் ஏதும் இல்லை

பாதிக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள்.

இவ்வினங்கள் ஏதும் இல்லை

மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு விபரம்

இவ்வினங்கள் ஏதும் இல்லை

மேற்படி கிராமத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடு பெற தகுதியான நபர்கள் எவரும் இல்லை.

திருச்சிராப்பள்ளி,
2023 பிப்ரவரி 6.

மா. பிரதீப்குமார்,
மாவட்ட ஆட்சித்தலைவர்.

CAUVERY VAIGAI GUNDAR LINK CANAL SCHEME, PUDUKKOTTAI DISTRICT

Errata Notice to the Notification Published U/S 11(1) of Right to Fair Compensation, and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act -2013 and U/S 13(1) of Rules, 2017.

(Rc.No.343/2022/CVG/A2)

No. VI(1)/166/2023.

The following errata is hereby issued to the Preliminary notification published for Land Acquisition for the public purpose namely formation of Cauvery Vaigai Gundar link canal in Natham Pannai Village of Pudukkottai Taluk, Pudukkottai District/U/S 11(1) of Right To Fair Compensation, And Transparency In Land Acquisition, Rehabilitation And Resettlement Act -2013 and U/S 13(1) of rules, 2017 to the 182 survey numbers to an extent of 28.46.56 hectares patta lands as per Pudukkottai District Collector Proceedings No. R.C.343/2022/CVG/A2 Dated 05.07.2022,published in Notification No.20(Tamil), page No. 01 to 17 and Notification No.11(English) page No. 01 to 16 of Pudukkottai District Gazette dated 14.07.2022 and In page No. 04-06 of Dhinakaran Tamil daily newspaper dated 03.08.2022 and in Page No. 6-8 of The New Indian Express English daily newspaper dated 03.08.2022. As per Revised Land Plan Schedule given by Executive Engineer, Special Project Division, Cauvery Vaigai Gundar Link Canal Scheme, Pudukkottai (Letter No. 03/RLPS/KO1/CVG/2022 Date 14.10.2022) errata to the following 143 survey numbers is hereby issued as detailed below.

SCHEDULE

Pudukkottai District, Pudukkottai Taluk, Nathampannai Village.

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/ Dry/ Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/ Dry/ Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1	1	8	10.58.00	0.01.00	Wet	-	-	119 Sambantham Chettiyar S/o Saminathan Chettiyar	1	8	10.58.00	0.01.00	Wet	-	-	119 Sambantham Chettiyar S/o Saminathan Chettiyar

Sl.No.	Already Published								To be Edited							
	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
2								119 Sambantham Chettiyar S/o Saminathan Chettiyar		8		0.03.50	Wet	-	-	119 Sambantham Chettiyar S/o Saminathan Chettiyar
3	2	8		0.08.50	Wet	-	-		2	8		0.03.00	Wet	-	Udhiyan Tree-1	119 Sambantham Chettiyar S/o Saminathan Chettiyar
4										8		0.13.00	Wet	-	-	119 Sambantham Chettiyar S/o Saminathan Chettiyar
5	3	9/7	0.26.50	0.19.50	Dry	-	-	1035 Govindan S/o Kuttaiyakkonar	3	9/7	0.26.50	0.20.25	Dry	Pipe line	Palm Tree-3	1035 Govindan S/o Kuttaiyakkonar
6	4	9/8	0.39.00	0.22.00	Dry	-	-	2319 Subbaiah S/o Ponnaiah	4	9/8	0.39.00	0.23.00	Dry	-	Konnai Tree-1 Usilai Tree-1	2319 Subbaiah S/o. Ponnaiah
7	5	15/1	0.14.50	0.10.50	Wet	-	-	1498 1.Subramanian S/o. Ramalingam 2.Balamani D/o.Chellaiah	5	15/1A	0.02.00	0.01.00	Wet	-	-	2708 Chitra W/o.Sundarraju

Sl.No.	Already Published								To be Edited							
	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
8										15/1B	0.12.50	0.12.50	Wet	-	Palm Tree-2	2704 1.Pannerselvam S/o.Govindasamy 2.Annadurai S/o.Valathar
9	7	15/27	0.03.00	0.03.00	Wet	-	-	234 Palaniyandi Servai S/o.Kakkaiyan Servai	7	15/27	0.03.00	0.00.70	Wet	-	-	234 Palaniyandi Servai S/o.Kakkaiyan Servai
10	8	15/28	0.03.00	0.03.00	Wet	-	-	136 Silamban Servai S/o. Kakkaiyan Servai	8	15/28	0.03.00	0.01.00	Wet	-	-	136 Silamban Servai S/o. Kathaiyan Servai
11	9	15/29	0.02.50	0.02.50	Wet	-	-	1498 1.Subramaniyan S/o.Ramalingm 2.Balamani D/o.Chellaiah	9	15/29	0.02.50	0.01.30	Wet	-	-	1498 1.Subramaniyan S/o.Ramalingam 2.Balamani D/o.Chellaiah
12	10	15/30	0.03.00	0.03.00	Wet	-	-	2275 1.Panneer Selvam S/o. Govindasamy 2.Annadurai S/o.Valatthar	10	15/30	0.03.00	0.01.50	Wet	-	-	2275 1.Panneer Selvam S/o.Govindasamy 2.Annadurai S/o.Valatthar

Sl.No.	Already Published								To be Edited							
	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
13	13	15/32A	0.13.00	0.11.14	Wet	-	-	972 Unnamalai W/o.Selvaraj	13	15/32A1	0.04.86	0.04.86	Wet	-	Palm Tree-1	2718 Shanmuga sundaram S/o.GovindaRaj
14										15/32A2	0.03.15	0.02.51	Wet	-	-	2719 1. Annadurai S/o.Valathar 2. Panneer selvam S/o. Govindasamy
15										15/32A3	0.04.99	0.02.52	Wet	-	-	972 Unnamalai W/o.Selvaraj
16	14	15/32B	0.05.00	0.02.35	Wet	-	-	234 Palaniyandi Servai S/o.Kakkaiyan Servai	14	15/32B	0.05.00	0.05.00	Wet	-	-	234 Palaniyandi Servai S/o.Kakkaiyan Servai
17	26	86/6	0.01.50	0.01.50	Dry	-	-	821 Kumar S/o.Sivasamy	26	86/6	0.01.50	0.01.50	Dry	-	-	821 Kumar S/o.Sivasamy
18	29	88/2A1	0.36.46	0.03.38	Dry	-	-	632 Murugan S/o.Adaik- kalam	29	88/ 2A1A 1A1 A1A	0.36.46	0.12.75	Dry	-	-	632 Murugan S/o.Adaikkalam
19	30	88/2A1		0.15.83	Dry	-	-	632 Murugan S/o.Adaik- kalam	30			0.00.35	Dry	-	-	

Already Published									To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
20	38	175	2.62.00	0.95.50	Dry	-	Akil Tree-6 Palm Tree-6 Vaigai Tree-1	105 Krishnakkonar S/o.Periyan konar	38	175	2.62.00	1.40.00	Dry	-	Ayilai Tree-2	105 Krishnakkonar S/o.Periyan konar
21	39	176/3	0.52.50	0.12.70	Dry	-	-	955 Munisamy S/o.Karuppaiah	39	176/3	0.52.50	0.52.50	Dry	-	Palm Tree-1 Vagai Tree-1 Vela Tree-3	955 Munisamy S/o.Karuppaiah
22	40	176/4	0.56.00	0.56.00	Dry	Ruined Round Well	Palam Tree-20 Vepalai Tree-1	441 Renga Gounder S/o.Surak Gounder	40	176/4	0.56.00	0.56.00	Dry	Round Well-1	Palm Tree-12 Vepalai Tree-3 Ayilai Tree-1 Neem Tree-1	441 Renga Gounder S/o.Surak Gounder
23	41	176/5	0.30.50	0.30.50	Dry	-	-	1718 Munusamy S/o.Karuppaiah	41	176/5	0.30.50	0.30.50	Dry	-	-	1718 Munusamy S/o.Karuppaiah
24	42	176/6A1	0.44.50	0.44.50	Dry	-	-	182 Subramaniyan S/o.Palani Gounder	42	176/6A1	0.44.50	0.44.50	Dry	-	Palm Tree-10	182 Subramaniyan S/o.Palani Gounder
25	43	176/6A2	0.19.50	0.19.50	Dry	-	-	2039 Ramalingam S/o.Pulikutti	43	176/6A2	0.19.50	0.19.50	Dry	-	Palm Tree-1	2039 Ramalingam S/o.Pulikutti

Sl.No.	Already Published								To be Edited							
	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
26	44	176/6B	0.08.50	0.08.50	Dry	-	-	1910 Bajiriya Begam W/o.Baguru-deen	44	176/6B	0.08.50	0.08.50	Dry	-	-	1910 Bajiriya Begam W/o.Baguru-deen
27	45	176/7A	0.23.00	0.23.00	Dry	Private Petrol Bunk and Ter-raced Build-ing-2	-	1763 Pandidurai S/o.Manickam	45	176/7A	0.23.00	0.09.30	Dry	-	-	1763 Pandidurai S/o.Manickam
28	47	176/8A	0.30.00	0.30.00	Dry	-	Palm Tree-12	2038 Ramalingam S/o.Pulikutty	47	176/8A	0.30.00	0.07.85	Dry	-	Palm Tree-9	2038 Ramalingam S/o.Pulikutty
29	48	176/9A	0.37.00	0.37.00	Dry	-	Palm Tree-6	1910 Bajiriya Begam W/o.Baguru-deen	48	176/9A	0.37.00	0.05.35	Dry	-	-	1910 Bajiriya Begam W/o.Baguru-deen
30	49	176/10A	0.14.50	0.14.50	Dry	-	-	2039 Ramalingam S/o.Pulikutti	49	176/10A	0.14.50	0.14.50	Dry	-	-	2039 Ramalingam S/o.Pulikutti
31	50	176/10B	0.10.00	0.10.00	Dry	-	-	2393 Bajiriya Begam W/o.Baguru-deen	50	176/10B	0.10.00	0.10.00	Dry	-	-	2393 Bajiriya Begam W/o.Baguru-deen

Sl.No.	Already Published								To be Edited							
	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
32	51	176/11	0.14.00	0.14.00	Dry	-	-	2190 1.Muthulakshmi W/o. Subbaiah 2.Selvaraj S/o. Subbaiah 3.Dharmaraj S/o. Subbaiah	51	176/11	0.14.00	0.14.00	Dry	-	-	2190 1.Muthulakshmi W/o. Subbaiah 2.Selvaraj S/o. Subbaiah 3.Dharmaraj S/o. Subbaiah
33	52	176/12	0.16.00	0.11.75	Dry	Round Well-1 oil Motor-1	Co- conut Tree-2 Palm Tree-4	280 Peryaiah Gounder S/o.Mockka Gounder	52	176/12	0.16.00	0.16.00	Dry	Round Well-1	Co- conut Tree-2 Ealava Tree-1 Palm Tree-8 Vep- palai tree-1	280 Peryaiah Gounder S/o.Mockka Goundar
34	53	176/13	0.11.50	0.07.83	Dry	-	Palm tree-7 See- mai- Karuvai 1/2 Tonne	279 Peryaiah S/o. Chinnaiah Gounder	53	176/13	0.11.50	0.11.50	Dry	-	Palm Tree-2 Vep- palai Tree-1 Ayilai Tree-3	279 Peryaiah S/o. Chinnaiah Goundar
35	54	176/14	0.14.00	0.14.00	Dry	-	-	280 Peryaiah Gounder S/o.Mockka Gounder	54	176/14	0.14.00	0.14.00	Dry	-	Palm Tree-3 Vagai Tree-1 Ayilai Tree-1	280 Peryaiah Goundar S/o.Mockka Goundar

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
36	55	176/16	0.57.50	0.24.50	Dry	-	-	506 Renga Gounder S/o.Surak Gounder 2.Mockka Gounder S/o.Rengasamy Gounder	55	176/16	0.57.50	0.57.50	Dry	-	Palm Tree-10	506 Renga Gounder S/o.Surak Gounder 2.Mockka Gounder S/o.Rengasamy Gounder
37	56	177/1	0.03.00	0.03.00	Dry	-	-	182 Subramaniyan S/o.Palani Gounder	56	177/1	0.03.00	0.03.00	Dry	-	Palm Tree-3	182 Subramaniyan S/o.Palani Gounder
38	57	177/2	0.03.00	0.03.00	Dry	-	-	1763 Pandidurai S/o.Manickkam	57	177/2	0.03.00	0.00.50	Dry	-	-	1763 Pandidurai S/o.Manickkam
39	58	177/3	0.13.00	0.13.00	Dry	-	Palm Tree-16	1963 Marimuthu S/o.Chinnaiah	58	177/3	0.13.00	0.04.50	Dry	-	Palm Tree-3 Vepalai Tree-4	1963 Marimuthu S/o.Chinnaiah
40	60	178/1A1	0.05.50	0.05.50	Dry	-	-	92 Rengammal W/o.Karuppaiah	60	178/1A1	0.05.50	0.05.50	Dry	-	-	92 Rengammal W/o.Karuppaiah

Sl.No.	Already Published								To be Edited							
	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
41	61	178/1A2	0.52.50	0.52.50	Dry	-	Palm Tree-10	1695 Munisamy S/o. Karuppaiah	61	178/1A2	0.52.50	0.25.00	Dry	-	Palm Tree-10 Echa Tree-1 Vep-palai Tree-15 Kanjira Tree-2	1695 Munisamy S/o. Karuppaiah
42	63	178/2A	0.12.50	0.12.50	Dry	-	-	166 Chinnaiah S/o. Chidambaram	63	178/2A	0.12.50	0.10.00	Dry	-	Palm Tree-4 Vep-palai Tree-5	166 Chinnaiah S/o. Chidambaram
43	64	178/2B	0.13.00	0.13.00	Dry	-	-	1951 Samikkannu S/o. Chinnaiah	64	178/2B	0.13.00	0.09.75	Dry	-	Vep-palai Tree-9 Palm Tree-3 Ayilai Tree-2	1951 Samikkannu S/o. Chinnaiah
44	65	178/2C	0.12.50	0.12.50	Dry	-	-	1952 Marimuthu S/o. Chinnaiah	65	178/2C	0.12.50	0.09.00	Dry	-	Palm Tree-4	1952 Marimuthu S/o. Chinnaiah
45	70	187/1A1	0.01.50	0.00.34	Dry	-	-	2567 Santhi W/o. Bala subramanian	70	187/1A1	0.01.50	0.01.50	Dry	-	-	2567 Shanthi W/o. Balasubramanian

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
46	71	187/1A8B	0.01.50	0.00.90	Dry	-	-	880 Sarala W/o.Kalidass	71	187/1A8B	0.01.50	0.01.50	Dry	-	-	880 Sarala W/o.Kalidoss
47	72	187/1B	0.01.50	0.00.32	Dry	-	-	856 Subramaniyan S/o.Velupillai	72	187/1B	0.01.50	0.01.50	Dry	-	-	856 Subramaniyan S/o.Velupillaai
48	73	187/19	0.24.50	0.00.35	Dry	-	-	203 Susaiammal W/o. Savarimuthu	73	187/19	0.24.50	0.24.50	Dry	-	-	203 Susaiammal W/o.Savarimuthu
	74			0.05.81	Dry	-	-		74							
49	75	188/1	0.48.00	0.28.00	Dry	-	-	1095 Arulsamy S/o.Durai	75	188/1	0.48.00	0.31.20	Dry	-	-	1095 Arulsamy S/o.Durai
50	82	204/2	0.63.00	0.63.00	Dry	-	Palm Tree-20 Manjanathi -6 Konnai Tree-6 Vepalai Tree-7 Uthiya Tree-2	475 1.Arayee W/o. Karuppaiah 2.Periyasamy S/o.Adaikkan	82	204/2	0.63.00	0.20.00	Dry	-	Vepalai Tree-6 Ayilai Tree-2 Palm Tree-39	475 1.Arayee W/o.Karuppaiah 2.Periyasamy S/o.Adaikkan

Sl.No.	Already Published								To be Edited							
	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
51	84	205/3A	0.22.00	0.22.00	Dry	-	-	981 Vishnuram Methi S/o. Ramachandran	84	205/3A	0.22.00	0.22.00	Dry	-	-	981 Vishnuram Methi S/o. Ramachandiran
52	85	205/3B	0.45.00	0.37.72	Dry	-	Palm Tree-18 Vagai Tree-1 Eacha Tree-1 Punga Tree-1	2101 Valarmathi W/o. Periyasamy	85	205/3B	0.45.00	0.45.00	Dry	-	Vagai Tree-1 Eacha Tree-1 Palm Tree-1	2101 Valarmathi W/o.Periyasamy
53	86	206/3	1.33.00	0.35.50	Wet	-	-	1004 Munisamy S/o. Karuppaiah	86	206/3	1.33.00	0.72.00	Wet	Bore Well-1	Palm Tree-3 Vaigai Tree-3 Mai- Konnai Tree-1	1004 Munisamy S/o.Karuppaiah

Sl.No.	Already Published								To be Edited							
	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
54	87	207/1	0.40.00	0.40.00	Wet	Round Well-1 and Electric motor-1	Coconut sapling-30 Coconut Tree-4 Mango sapling-4 Punga Tree-10 Palm Tree-10	509 1.Karuppaiah S/o.Adiakkan 2.Periyasamy S/o.Adiakkan	87	207/1	0.40.00	0.40.00	Wet	Round Well-1 with Electric Connection	Coconut Tree-5 Palm Tree-4 konnai Tree-1 Miscellaneous Tree-2 Tonne Coconut Sapling-17 Mango Sapling-3	509 1.Karuppaiah S/o.Adiakkan 2.Periyasamy S/o.Adiakkan
55	88	207/2	0.25.00	0.25.00	Wet	-	-	429 Rengammal W/o. Adaiakkan	88	207/2	0.25.00	0.25.00	Wet	-	Palm Tree-2 Coconut Sapling-11 Agathi Tree-1 Udhiyam Tree-1	429 Rengammal W/o Adaiakkan

Sl.No.	Already Published								To be Edited							
	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
56	89	207/3	0.01.50	0.01.50	Wet	-	-	475 1.Arayer W/o Karuppaiah 2.Periyasamy S/o Adaikkan	89	207/3	0.01.50	0.01.50	Dry	-	-	475 1.Arayer W/o Karuppaiah 2.Periyasamy S/o Adaikkan
57	90	207/4	0.01.50	0.01.50	Wet	-	-	981 Vishnuram Methi S/o Ramachandiran	90	207/4	0.01.50	0.01.50	Wet	-	-	981 Vishnuram Methi S/o Ramachandiran
58	91	207/5	0.26.50	0.23.50	Wet	-	-	475 1.Arayer W/o Karuppaiah 2.Periyasamy S/o Adaikkan	91	207/5	0.26.50	0.25.65	Wet	-	Vaagai Tree-2 Konnai Tree ½ Tonne	475 1.Arayer W/o Karuppaiah 2.Periyasamy S/o Adaikkan
59	92	207/6A	0.12.00	0.01.12	Wet	-	-	475 1.Arayer W/o Karuppaiah 2.Periyasamy S/o Adaikkan	92	207/6A	0.12.00	0.12.00	Wet	-	Vaagai Tree-1 Konnai Tree -1 Tonne Mis- cella- neous Tree- 1/2 Tonne	475 1.Arayer W/o Karuppaiah 2.Periyasamy S/o Adaikkan
60	93	207/6B	0.04.00	0.04.00	Wet	-	-	200 Subbaiah S/o Rengan	93	207/6B	0.04.00	0.04.00	Wet	-	-	200 Subbaiah S/o Rengan

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
61	94	207/6C	0.04.50	0.04.50	Wet	-	-	75 Karuppaiah S/o Rengan	94	207/6C	0.04.50	0.04.50	Wet	-	-	75 Karuppaiah S/o Rengan
62	95	207/6D	0.03.00	0.02.60	Wet	-	-	265 Periyaiah S/o Rengan	95	207/6D	0.03.00	0.03.00	Wet	-	-	265 Periyaiah S/o Rengan
63	96	207/6E	0.02.00	0.02.00	Wet	-	-	200 Subbaiah S/o Rengan	96	207/6E	0.02.00	0.02.00	Wet	-	-	200 Subbaiah S/o Rengan
64	97	207/6F	0.07.50	0.07.50	Wet	-	Teak wood- 4 Udhi- yam Tree-2 Palm Tree-6	75 Karuppaiah S/o Rengan	97	207/6F	0.07.50	0.06.50	Wet	-	-	75 Karuppaiah S/o Rengan
65	98	207/7A	0.20.00	0.20.00	Wet	-	Palm Tree- 25, Ecu- lyptus Tree-5	981 Vishnuram Methi S/o Ramachandran	98	207/7A	0.20.00	0.20.00	Wet	-	Palm Tree- 21	981 Vishnuram Methi S/o Ramachandran

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
66	99	207/7B	0.22.00	0.22.00	Wet	-	-	475 1.Arayer W/o Karuppaiah 2.Periyasamy S/o Adaikkan	99	207/7B	0.22.00	0.22.00	Wet	-	Ecua-lyptus Tree-5 Palm Tree-2 Konnai Tree -4 Alinji Tree-3	475 1.Arayer W/o Karuppaiah 2.Periyasamy S/o Adaikkan
67	100	207/7C	0.06.00	0.06.00	Wet	-	-	981 Vishnuram Methi S/o Ramachandiran	100	207/7C	0.06.00	0.06.00	Wet	-	Eacha Tree-1 Palm Tree-1 Mai- Konnai Tree- 1/2 Tonne	981 Vishnuram Methi S/o Ramachandiran
68	101	208/1	0.10.50	0.01.50	Wet	-	Palm Tree-10	475 1.Arayer W/o Karuppaiah 2.Periyasamy S/o Adaikkan	101	208/1	0.10.50	0.05.70	Wet	-	Palm Tree- 15	475 1.Arayer W/o Karuppaiah 2.Periyasamy S/o Adaikkan
69	102	208/4	0.06.50	0.02.00	Wet	-	Palm Tree-2 Uthiya Tree-2	981 Vishnuram Methi S/o Ramachandran	102	208/4	0.06.50	0.02.00	Wet	-	-	981 Vishnuram Methi S/o Ramachandran

Sl.No.	Already Published								To be Edited							
	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
70	103	208/5	0.09.50	0.04.00	Wet	-	-	475 1.Arayer W/o Karuppaiah 2.Periyasamy S/o Adaikkan	103	208/5	0.09.50	0.01.70	Wet	-	Palm Tree-1	475 1.Arayer W/o Karuppaiah 2.Periyasamy S/o Adaikkan
71	104	208/6A	0.03.50	0.02.00	Wet	-	-	200 Subbaiah S/o Rengan	104	208/6A	0.03.50	0.00.29	Wet	-	-	200 Subbaiah S/o Rengan
72	107	245/4B	0.11.00	0.01.28	Wet	-	-	292 Nagalingam S/o Sathappan	107	245/4B	0.11.00	0.01.60	Wet	-	-	292 Nagalingam S/o Sathappan
73	108	245/5	0.07.50	0.06.24	Wet	-	-	1498 1.Subramaniyan S/o Ramalingam, 2.Balamani D/o Chellaiah	108	245/5	0.07.50	0.07.50	Wet	-	-	1498 1.Subramaniyan S/o Ramalingam, 2.Balamani D/o Chellaiah
74	110	245/9B	0.16.00	0.16.00	Wet	-	-	609 Ramaiah S/o Palaniyandi	110	245/9B	0.16.00	0.14.00	Wet	-	-	609 Ramaiah S/o Palaniyandi
75	111	245/9C	0.08.00	0.08.00	Wet	-	palm Tree-2	292 Nagalingam S/o Sathappan	111	245/9C	0.08.00	0.06.26	Wet	-	-	292 Nagalingam S/o Sathappan
76	112	245/9E	0.10.00	0.02.87	Wet	-	-	292 Nagalingam S/o Sathappan	112	245/9E	0.10.00	0.02.50	Wet	-	-	2701 Selvi W/o.Ramasamy

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
77	113	245/10	0.03.00	0.03.00	Wet	Round Well-1 and Electric Motor-1	Man-go Tree-2, Co-conut Tree-7	138 Sivasamy Servai S/o Ponnann Servai	113	245/10	0.03.00	0.00.50	Wet	-	Co-conut Tree-2	2687 Shanmugavadiwu W/o.Velusamy
78	115	245/13	0.20.00	0.17.70	Wet	-	Palm Tree-20	1498 1.Subramaniyan S/o Ramalingam, 2.Balamani D/o Chellaiah	115	245/13	0.20.00	0.16.12	Wet	-	Palm Tree-18	1498 1.Subramaniyan S/o Ramalingam, 2.Balamani D/o Chellaiah
79	116	290/5A	2.54.50	0.01.18	Dry	-	-	403 1.Salosiyan Andhra Society 2.Elanguru Madam Father George Pullet	116	290/5A	2.54.50	0.00.50	Dry	-	-	403 1.Salosiyan Andhra Society 2.Elanguru Madam Father George Pullet
80	117			1.25.90	Dry	-	-	117	1.22.50			Dry	-	Palm Tree-4		
81	118	290/8	0.02.50	0.02.50	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah	118	290/8	0.02.50	0.02.50	Wet	-	Neem Tree-2	742 Samikkannu S/o Chinnaiah
82	119	290/9	0.03.50	0.03.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	119	290/9	0.03.50	0.03.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah
83	120	290/11	0.04.00	0.04.00	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	120	290/11	0.04.00	0.04.00	Wet	-	Neem Tree-1	743 Munusamy S/o Karuppaiah

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
84	121	290/12	0.01.00	0.01.00	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	121	290/ 12	0.01.00	0.01.00	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah
85	122	290/13	0.02.50	0.00.70	Wet	-	-	306 Mani S/o Meenakshi yammal	122	290/ 13	0.02.50	0.00.84	Dry	-	-	306 Mani S/o Meenakshi yammal
86	123	291/ 1A1A	0.75.05	0.11.98	Dry	-	-	304 1.Kamala W/o Ganesan 2.Vimala W/o Chinnappa	123	291/1A 1A1A 1A1	0.75.05	0.20.56	Dry	-	Palm Tree-1 Konnai Tree-1 Vaagai Tree-2	304 1.Kamala W/o Ganesan 2.Vimala W/o Chinnappa
87	124	291/9	0.02.03	0.02.03	Dry	-	-	2580 Sakthiya W/o Jegath- narayanan	124	291/9	0.02.03	0.02.03	Dry	-	-	2580 Sakthiya W/o Jegathnarayanan
88	125	291/1A2	0.01.13	0.01.13	Dry	-	-	1755 Sudakar S/o Chandrasekaran	125	291/ 1A2	0.01.13	0.01.13	Dry	-	-	1755 Sudakar S/o Chandrasekaran
89	126	292/ 1A1B	0.01.45	0.01.45	Wet	-	-	2409 Deskarthi S/o Chellappa	126	292/ 1A1B	0.01.45	0.01.45	Wet	-	-	2409 Deskarthi S/o Chellappa
90	127	292/ 1A1C	0.01.54	0.01.54	Wet	-	-	2410 Selvarasu S/o Maruthai	127	292/ 1A1C	0.01.54	0.01.54	Wet	-	-	2410 Selvarasu S/o Maruthai
91	128	292/2	0.02.50	0.02.50	Wet	-	-	1039 Anuratha W/o S.Babu	128	292/2	0.02.50	0.02.50	Wet	-	-	1039 Anuratha W/o S.Babu

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
92	129	292/3	0.01.50	0.01.50	Wet	-	-	1040 Buvana W/o S.Bashkar	129	292/3	0.01.50	0.01.50	Wet	-	-	1040 Buvana W/o S.Baskar
93	130	292/4	0.04.46	0.04.46	Wet	-	-	2397 Selvarasu S/o Maruthai	130	292/4	0.04.46	0.04.46	Wet	-	-	2397 Selvarasu S/o Maruthai
94	131	292/6	0.01.95	0.01.95	Wet	-	-	2468 Kavitha W/o Gobinathan	131	292/6	0.01.95	0.01.95	Wet	-	-	2468 Kavitha W/o Gobinathan
95	132	292/1A1	1.03.75	0.99.41	Wet	-	-	304 1.Kamala W/o Ganeshan 2.Vimala W/o Chinnappa	132	292/ 1A1A1 A1A1	1.03.75	0.92.25	Wet	-	Neem Tree-1 Ayilai Tree-2 Konnai Tree-4	304 1.Kamala W/o Ganeshan 2.Vimala W/o Chinnappa
96	133	292/5	0.01.54	0.01.04	Wet	-	-	2398 Deskarthi S/o Chellappa	133	292/5	0.01.54	0.00.90	Wet	-	-	2398 Deskarthi S/o Chellappa
97	134	293/1	0.05.50	0.05.50	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiyah	134	293/1	0.05.50	0.05.50	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiyah
98	135	293/2	0.07.50	0.07.50	Wet	-	-	49 Ulaganathan S/o Sivaraman	135	293/2	0.07.50	0.07.50	Wet	-	-	49 Ulaganathan S/o Sivaraman
99	136	293/3	0.04.50	0.04.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	136	293/3	0.04.50	0.04.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
100	137	293/4	0.04.50	0.04.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	137	293/4	0.04.50	0.04.50	Wet	-	Neem Sap-ling-1	743 Munusamy S/o Karuppaiah
101	138	294/1A	0.06.50	0.06.50	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah	138	294/ 1A	0.06.50	0.06.50	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah
102	139	294/2	0.03.00	0.03.00	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah	139	294/2	0.03.00	0.03.00	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah
103	140	294/3	0.03.00	0.03.00	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	140	294/3	0.03.00	0.03.00	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah
104	141	294/4A	0.03.50	0.03.50	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah	141	294/ 4A	0.03.50	0.03.50	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah
105	142	294/9	0.10.00	0.10.00	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	142	294/9	0.10.00	0.10.00	Wet	-	Palm Tree-1	743 Munusamy S/o Karuppaiah
106	143	294/10	0.11.50	0.11.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	143	294/10	0.11.50	0.11.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah
107	144	294/ 11A	0.12.00	0.12.00	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	144	294/ 11A	0.12.00	0.12.00	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah

Sl.No.	Already Published								To be Edited							
	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
108	145	294/12A	0.08.50	0.08.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	145	294/12A	0.08.50	0.08.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah
109	146	298/1A	0.43.00	0.43.00	Wet	-	-	49 Ulaganathan S/o Sivaraman	146	298/1A	0.43.00	0.43.00	Wet	-	-	49 Ulaganathan S/o Sivaraman
110	147	298/3	0.18.50	0.18.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	146	298/1A	0.18.50	0.18.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah
111	148	298/4A	0.00.50	0.00.50	Wet	-	-	1502 Krishana moorthy S/o Ganabathiya Pillai	148	298/4A	0.00.50	0.00.50	Wet	-	-	1502 Krishanamoorthy S/o Gana- bathiya Pillai
112	149	299/1	0.05.00	0.05.00	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah	149	299/1	0.05.00	0.05.00	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah
113	150	299/2	0.10.50	0.10.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	150	299/2	0.10.50	0.10.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah
114	151	299/4	0.06.00	0.06.00	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah	151	299/4	0.06.00	0.06.00	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah
115	152	299/5	0.01.00	0.01.00	Wet	-	-	1038 Mahendran S/o Rajendran	152	299/5	0.01.00	0.01.00	Wet	-	-	1038 Mahendran S/o Rajendran

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
116	153	299/6	0.05.00	0.05.00	Wet	-	-	404 Ramamirtham S/o Sivanathan	153	299/6	0.05.00	0.05.00	Wet	-	-	404 Ramamirtham S/o Sivanathan
117	154	299/7	0.05.50	0.05.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	154	299/7	0.05.50	0.05.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah
118	155	299/8A	0.06.50	0.06.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	155	299/8A	0.06.50	0.06.50	Wet	Damaged Well-1	Konnai Tree-1 Ayilai Tree-13 Neem Tree-1 Manjanethi Tree-1 Vaigai Tree-1	743 Munusamy S/o Karuppaiah
119	156	299/9A	0.26.50	0.24.50	Wet	-	-	743 Munusamy S/o Karuppaiah	156	299/9A	0.26.50	0.24.50	Wet	-	Neem Tree-1 Ayilai Tree-6 Kathadi Tree-1	743 Munusamy S/o Karuppaiah
120	157	299/10A	0.03.50	0.02.50	Wet	-	-	744 Marimuthu S/o Chinnaiah	157	299/10A	0.03.50	0.02.50	Wet	-	-	744 Marimuthu S/o Chinnaiah
121	158	301/2A	0.32.00	0.29.00	Wet	-	-	49 Ulaganathan S/o Sivaraman	158	301/2A	0.32.00	0.29.00	Wet	-	-	49 Ulaganathan S/o Sivaraman

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
122	159	302/1A	0.13.00	0.06.75	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah	159	302/1A	0.13.00	0.06.75	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah
123	160	302/2	0.08.50	0.08.50	Wet	-	-	742 Samikkannu S/o Chinnaiah	160	302/2	0.08.50	0.08.50	Wet	-	Palm Tree-4	742 Samikkannu S/o Chinnaiah
124	161	302/3	0.09.00	0.07.13	Wet	-	-	744 Marimuthu S/o Chinnaiah	161	302/3	0.09.00	0.07.13	Wet	-	-	744 Marimuthu S/o Chinnaiah
125	162	302/7	0.05.00	0.05.00	Wet	-	-	1502 Krishnamoorthy S/o Ganabathiya Pillai	162	302/7	0.05.00	0.05.00	Wet	-	-	1502 Krishnamoorthy S/o Ganabathiya Pillai
126	163	303/1	0.60.00	0.53.70	Manavari	-	Palm Tree-35, Seemai karuvai - ½ Tonne	1385 Thangaraj S/o Rethinam	163	303/1	0.60.00	0.53.70	Dry (Manavari)	-	Palm Tree-36 Echa tree-1	1385 Thangaraj S/o Rethinam

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
127	164	322/1A	0.14.50	0.11.00	Wet	-	-	2338 1.Azhagappan S/o Kaliyak- konar 2.Ramakkonar S/o Muthuk- konar 3.Vaithikkonar S/o Arithertha konar 4.Karuppaiah S/o Adaikka konar 5.Thiruvakkon- ar S/o Muthai- ahkkonar	164	322/ 1A	0.14.50	0.11.00	Wet	-	Echa tree-2	2338 1.Azhagappan S/o Kaliyak- konar 2.Ram- akkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Arithertha konar 4.Karuppaiah S/o Adaikka konar 5.Thiruvakkonar S/o Muthaiahk- konar

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
128	165	323/1	0.67.00	0.43.50	Wet	-	-	2338 1.Azhagappan S/o Kaliyakkonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthaiahkkonar	165	323/1	0.67.00	0.43.50	Wet	-	-	2338 1.Azhagappan S/o Kaliyakkonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthaiahkkonar
129	166	324	1.04.00	1.04.00	Wet	-	-	2338 1. Azhagappan S/o Kaliyakkonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthaiahkkonar	166	324	1.04.00	1.04.00	Wet	-	-	2338 1.Azhagappan S/o Kaliyakkonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthaiahkkonar

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
130	167	325/1	0.10.00	0.10.00	Wet	-	-	2338 1.Azhagappan S/o Kaliyakonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthai-ahkkonar	167	325/1	0.10.00	0.10.00	Dry	-	-	2338 1.Azhagappan S/o Kaliyakonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthai-ahkkonar
131	168	325/2	0.01.00	0.01.00	Wet	-	-	564 1.Periyan Konar S/o. Ramakkonar 2. Azhakkonar S/o Chanthanakkonar 3.Adaikkonar S/o Palanikkonar 4. Veerakkonar S/o Rengakkonar 5.Rethirtha Konar S/o Palayakkonar 6.Rasiya Beevi W/o Mohamed Kasim	168	325/2	0.01.00	0.01.00	Wet	Squre Well-1	Echam Tree-1	564 1.Periyan Konar S/o Ramakkonar 2. Azhaga konar S/o Santhana-konar 3.Adaikakonar S/o Palanikkonar 4. Veerakkonar S/o Rengakkonar 5.Rethirtha Konar S/o Palayakkonar 6.Rasiya Beevi W/o Mohamed Kasim

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Si.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Si.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
132	169	325/3	0.05.00	0.05.00	Wet	-	-	2338 1.Azhagappan S/o Kaliyakkonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthaiahkkonar	169	325/3	0.05.00	0.05.00	Wet	-	-	2338 1.Azhagappan S/o Kaliyakkonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthaiahkkonar
133	170	328/1	0.27.50	0.27.50	Manavari	-	-	2338 1.Azhagappan S/o Kaliyakkonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthaiahkkonar	170	328/1	0.27.50	0.27.50	Dry(M)	-	-	2338 1.Azhagappan S/o Kaliyakkonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthaiahkkonar

		Already Published							To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
134	171	328/2	0.67.50	0.67.50	Wet	Squre Well		936 Samsudeen S/o.mohamed Rauthar	171	328/2	0.67.50	0.67.50	Wet	Squre Well -1With El- cetric Con- nec- tion	-	936 Samsudeen S/o.Mohamed Kasim Rawthar
135	172	328/3	0.19.00	0.19.00	Wet	-	-	2338 1.Azhagappan S/o Kaliyak- konar 2.Ramakkonar S/o Muthuk- konar 3.Vaithikkonar S/o Arithertha konar 4.Karuppaiah S/o Adaikka konar 5.Thiruvakkonar S/o Muthai- ahkkonar	172	328/3	0.19.00	0.19.00	Wet	-	-	2338 1.Azhagappan S/o Kaliyak- konar 2.Ram- akkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Arithertha konar 4.Karuppaiah S/o Adaikka konar 5.Thiruvakkonar S/o Muthai- ahkkonar

Already Published									To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
136	173	329	1.71.50	1.71.50	Wet	-	Palm Tree-7	2338 1.Azhagappan S/o Kaliyakkonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthaiahkkonar	173	329	1.71.50	1.71.50	Wet	-	Udhiyan Tree-1 Konnai Tree-2	2338 1.Azhagappan S/o Kaliyakkonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthaiahkkonar
137	174	330/1	1.13.50	0.91.50	Wet	-	Palm Tree-15	2338 1.Azhagappan S/o Kaliyakkonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthaiahkkonar	174	330/1	1.13.50	0.91.50	Wet	-	-	2338 1.Azhagappan S/o Kaliyakkonar 2.Ramakkonar S/o Muthukkonar 3.Vaithikkonar S/o Aritherthakonar 4.Karuppaiah S/o Adaikkakonar 5.Thiruvakkonar S/o Muthaiahkkonar

Already Published									To be Edited							
Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Total Area (Hec)	Area under Acquisition (Hec)	Type of Land (Wet/Dry/Natham)	Structure	Tree	Patta No. and Pattadar Name
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
138	175	334/2A	0.43.50	0.25.00	Dry	-	-	2524 Thiruvappur Public Trust	175	334/2A	0.43.50	0.25.00	Dry	Ter- race build- ing-1	-	2524 Thiruvappur Village Public Trust
139	176	366/2C	0.03.00	0.01.47	Dry	-	-	3 Ayyappillai S/o Adaickkan	176	366/2C	0.03.00	0.02.50	Dry	-	-	3 Ayyappillai S/o Adaickkan
140	177	366/2D	0.08.00	0.03.88	Dry	-	-	32 Arumugam S/o Adaickkan	177	366/2D	0.08.00	0.05.00	Dry	-	-	32 Arumugam S/o Adaickkan
141	178	366/2F	0.07.00	0.02.65	Dry	-	-	3 Ayyappillai S/o Adaickkan	178	366/2F	0.07.00	0.05.20	Dry	-	Palm Tree-1	3 Ayyappillai S/o Adaickkan
142	179	366/2G	0.04.50	0.02.66	Dry	-	-	325 Muthusamy Servai S/o Adaickkan Servai	179	366/2G	0.04.50	0.02.60	Dry	-	-	325 Muthusamy Servai S/o Adaickkan Servai
143	180	366/2H	0.07.00	0.04.59	Dry	-	-	514 1.Muthusamy S/o Adaickkan 2.Arumugam S/o Adaickkan 3.Ayyapillai S/o Adaickkan	180	366/2H	0.07.00	0.01.90	Dry	-	-	514 1.Muthusamy S/o Adaickkan 2.Arumugam S/o Adaickkan 3.Ayyapillai S/o Adaickkan
												23.18.40				

As per Revised LPS given by Executive Engineer, Special Project division, Cauvery Vaigai Gundar Link Canal Scheme, Pudukkottai (Letter No.03/RLPS/KO1/CVG/2022 Date: 14.10.2022) Among the 182 survey numbers already published in Preliminary Notification (Pudukkottai District Collector Proceedings No. R.C.343/2022/A2/CVG Dated: 05.07.2022), the following 43 survey numbers are hereby removed from Land Acquisition. The details are given below.

Pudukkottai District, Pudukkottai Taluk, Natham Pannai Village.

Sl.No.	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Area under Acquisition (Hec)	Sl.No	As per Preliminary Notification Sl.No.	Survey No.	Area under Acquisition (Hec)
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1	6	15/2	0.05.00	23	37	173/ 1B	0.06.16
2	11	15/ 31A	0.00.85	24	46	176/ 7B1	0.17.50
3	12	15/ 31B	0.07.10	25	59	177/ 4A1	0.14.00
4	15	85/ 2A	0.05.00	26	62	178/ 1B	0.03.00
5	16	85/ 3B2	0.00.38	27	66	178/ 3A	0.28.00
6	17	85/ 3B1A1	0.47.00	28	67	178/ 4A	0.02.50
7	18	85/7	0.01.48	29	68	179/ 1A1	0.10.33
8	19	86/ 2A1A1	0.10.50	30	69	179/ 1B1	0.14.84
9	20		0.01.62	31	76	203/1	0.56.00
10	21		0.00.94	32	77	203/2	1.03.00
11	22	86/ 2A1B	0.04.00	33	78	203/3	0.32.00
12	23	86/ 3C1	0.02.50	34	79	203/4	0.22.00
13	24	86/ 3D1A	0.03.50	35	80	203/5	0.87.00
14	25	86/ 3D1B1	0.03.45	36	81	204/1	0.09.00
15	27	86/10	0.01.42	37	83	204/3A	0.25.00
16	28	86/13	0.00.55	38	105	208/6B	0.05.30
17	31	88/6	0.00.30	39	106	245/2J	0.01.33
18	32	88/7	0.02.73	40	109	245/9A	0.01.00
19	33	88/11	0.01.32	41	114	245/12	0.00.20
20	34	88/12	0.01.32	42	181	366/4B	0.03.00
21	35	95/ 6A7A1A	0.26.00	43	182	369/3	0.01.94
22	36	173/ 1A	0.02.67				

FORM-IV

[See Rule 13(1)]

11(1) PRELIMINARY NOTIFICATION

(Rc.No.343/2022/CVG/A2)

No. VI(1)/167/2023.

Whereas it appears to the appropriate Government that lands are required in **Natham Pannai** Village of Pudukkottai Taluk in Pudukkottai District for public purpose, namely Cauvery - Vaigai - Gundar Link Canal Scheme as per “**Right to Fair compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 sec 11(1) and rule 2017 sec.13(1)**” Already Preliminary Notification published for Natham Pannai village, 182 Survey numbers an extent of **28.46.56** hectares as per District Collector, Pudukkottai Proceeding No.RC.343/A2/CVG/2022 Dated: 05.07.2022. As per Revised Land Plan Schedule given by Executive Engineer, Special Project division, Cauvery Vaigai Gundar Link Canal Scheme, Pudukkottai (Letter No.03/RLPS/KO1/CVG/2022 Date: 14.10.2022) additional 25 survey numbers is under Acquisition u/s 11(1) of **Right to Fair compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 and u/s 13(1) rule of 2017**. Revenue Divisional Officer, Pudukkottai is appointed as administrator for the purpose of Rehabilitation and Resettlement. No families are displaced due to below 25 survey number Land Acquisition. Details of survey number under acquisition are given below.

Sl. No.	Survey No.	Area Under Acquisition	Classification of Land	North	South	East	West	Structures	Trees	Pattadhar's Name	Patta No.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)
1.	88/8	0.01.36	Dry	88/2A 1A1A1A1A	88/9	367	88/2A 1A1A1A1A	--	--	Ravi S/o.Subramaniyan	2560
2	88/9	0.01.36	Dry	88/8	88/10	367	88/2A 1A1A1A1A	--	--	Ravi S/o.Subramaniyan	2561
3.	88/10	0.01.36	Dry	88/9	88/13	367	88/2A 1A1A1A1A	--	--	Ravi S/o.Subramaniyan	2562
4.	88/13	0.01.36	Dry	88/10	88/14	367	88/2A 1A1A1A1A	--	--	Ravi S/o.Subramaniyan	2574
5.	88/14	0.01.07	Dry	88/13	88/15	367	88/2A 1A1A1A1A	--	--	Ravi S/o.Subramaniyan	2575
6.	88/15	0.00.76	Dry	88/14	88/2A 1A1A1A1A	367	88/2A 1A1A1A1A	--	--	Ravi S/o.Subramaniyan	2576
7.	88/21	0.00.24	Dry	88/2A 1A1A1A1A	88/2A 1A1A1A1A	367	88/2A 1A1A1A1A	--	--	Krishnan S/o.Vembaiyah	2714
8.	176/1	0.37.50	Dry	218	176/2	176/3	220	Water Tank-1	--	Bajiriya Begam W/o.Bakurudeen	2638

Sl. No.	Survey No.	Area Under Acquisition	Classification of Land	North	South	East	West	Structures	Trees	Pattadhar's Name	Patta No.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)
9.	176/2	0.20.60	Dry	176/1, 220	175	176/12, 176/13	220	Round Well-1 Hut -1 Water Tank-1	Elanthai Tree-1 AyilaiTree-2 Palm Tree-4 Majanethi Tree-5 Veppalai Tree-1	1.Muthulakshmi W/o.Subbaiah 2.Selvaraj, S/o.Subbiah 3.Dharmaraj, S/o.Subbiah	2190
10	205/1	0.25.40	Dry	206	217	205/2A, 205/2B, 205/2C	217	--	--	Uma W/o.Rasu	2148
11	205/2A	0.13.50	Dry	207	205/2B	205/3B	205/1, 206	--	Vaagai Tree-7 Palm Tree-17 Tamarind Tree-1 Veppalai Tree-1 Elanthai Tree-1 Echa Tree-1	1.Aarayee W/o.Karuppaiah 2.Periyasamy S/o.Adaikkan	475
12	205/2B	0.03.50	Dry	205/2A	205/2C	205/3B	205/1	--	--	Subbaiah, S/o.Rengan	200
13	205/2C	0.05.50	Dry	205/2B	180	205/3B	205/1	--	--	Valarmathi, W/o.Periyasamy	2101
14	218/2	0.28.00	Dry	217	176, 220	176	218/1	--	--	Mokka Gounder S/o.Rengasamy Goundar	357
15	246/2A 1A1	0.10.20	Dry	15, 245	366	15	246/1	--	--	Unnamalai W/o.Selvaraj	972
16	291/8	0.02.61	Dry	174	291/1A1 A1A1A	291/1A 1A1A1A	291/7	--	Vela Tree-1 AyilaiTree-1	Chinnakannu S/o.Palaniyandi	2389
17	291/13	0.01.15	Dry	291/1A 1A1A1A	291/14	291/1A 1A1A1A	291/10	--	--	Shiek Davudu S/o.Abdul Sathar	2760
18	291/14	0.01.15	Dry	291/13	291/1A 1A1A1A	291/1A 1A1A1A	291/11	--	--	Shiek Davudu S/o.Abdul Sathar	2761
19	291/15	0.01.14	Dry	291/1A 1A1A1A	291/1A 1A1A1A	291/1A 1A1A1A	291/1A 1A1A1A	--	--	Mohamed Ali S/o.Mohamed Sulthan	2762
20	292/7	0.01.44	Wet	292/1A A1A1A	291/8	292/1A 1A1A1A	290	--	--	Risuvana D/o.Sulthan	2740

Sl. No.	Survey No.	Area Under Acquisition	Classification of Land	North	South	East	West	Structures	Trees	Pattadhar's Name	Patta No.
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)
21	292/8	0.01.46	Wet	292/7	292/1A 1A1A1A	292/1A 1A1A1A	290	--	--	Risuvana D/o,Sulthan	2740
22	292/10	0.01.17	Wet	292/1A 1A1A1A	292/1A 1A1A1A	294, 298	292/1A 1A1A1A	--	--	Vahitha Begam W/o.Mohamed Sakkariya	2765
23	366/2A	0.02.70	Dry	246	366/2E	366/2B, 366/2C	366/1	--	Palm Tree-1	Muthusamy Servai S/o,Adaikkan Servai	325
24	366/2B	0.01.50	Dry	366/2A	366/2E	366/2C 366/2D	366/2A	Squre well-1	Neem Tree-1 Kodukkapuli Tree-1 Vadaras Tree-1 Udhiyan Tree-1	1.Muthusamy S/o,Adaikkan 2.Arumugam S/o,Adaikkan 3.Ayyapillai S/o,Adaikkan	514
25	366/2E	0.01.00	Dry	366/2A, 366/2B	366/2F	366/2F	366/1	--	--	Arumugam S/o,Adaikkan	32
Total		1.67.03									

This notification is made under sub-section (1) of Section 11 of the Right of Fair Compensation and Transparency in Land acquisition, Rehabilitation and resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.

A plan of the land may be inspected by the office of the Collector, Pudukkottai and office of Land Acquisition Officer/Special District Revenue Officer, Pudukkottai on any working day during the working hours.

The Government is pleased to authorize the requiring department Executive Engineer, Special Project division, Cauvery Vaigai Gundar Link Canal Scheme, Pudukkottai and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their works as provided and specified in section 12 of the said act.

Under sub-section (4) of section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e. sale/purchase, etc or create any encumbrances on such land from the date of publication of this notification in the Gazette without prior approval of the Collector.

Objections to the acquisition, if any may be filed by the person interested within 60(Sixty) days from the date of publication of this notification as provided under section 15 of the said Act before the Special District Revenue Officer(L.A) Cauvery - Vaigai - Gundar, Canal Link Scheme, Pudukkottai (or) Special Tahsildar (L.A), Cauvery-Vaigai-Gundar, Canal Link Scheme, Unit-3, Pudukkottai.

Pudukkottai,
2nd February 2023.

கவிதா ராமு,
District Collector.

காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம், புதுக்கோட்டை மாவட்டம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம் 2013-பிரிவு-11(1) மற்றும் 2017-ஆம் ஆண்டு விதி 13(1)-ன் கீழ் வெளியிடப்பட்ட முதல்நிலை அறிவிக்கைக்கான திருத்த அறிவிக்கை

(ந.க. 343/2022/கா.வை.கு/அ2)

பின்வரும் திருத்த அறிவிப்பானது புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், நத்தம்பண்ணை கிராமம் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் என்னும் பொதுநல பயன்பாட்டிற்காக 182 புலங்களில் 28.46.56 ஹெக்டேர் பட்டா நிலங்களை நிலளடுப்பு செய்வதற்காக ஏற்கனவே நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம் 2013-பிரிவு-11(1) மற்றும் விதி 2017 -பிரிவு 13(1)இன் கீழ் முதல்நிலை அறிவிக்கை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள் ந.க.343/2022/அ2/கா.வை.கு நாள் : 05.07.2022-ன்படி 14.07.2022 நாளிட்ட புதுக்கோட்டை மாவட்ட அரசிதழில் தமிழில் அறிவிப்பு எண் 20 பக்கம் எண்.01 முதல் 17 வரை, ஆங்கிலத்தில் அறிவிப்பு எண். 11 பக்கம் எண்.01 முதல் 16 வரையிலும் மற்றும் 03.08.2022 நாளிட்ட தினகரன் தமிழ் நாளிதழில் பக்கம் எண் 04 முதல் 06 வரையிலும், 03.08.2022 நாளிட்ட The New Indian Express ஆங்கில நாளிதழில் பக்கம் எண்.06 முதல் 08 வரையிலும் வெளியிடப்பட்டுள்ளதற்கு தற்போது செயற்பொறியாளர் நீர்வளத்துறை, சிறப்பு திட்டக் கோட்டம், காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம், புதுக்கோட்டை அவர்களின்; ந.க. 03 RLPS/ கோ1 /கா.வை.கு/2022 நாள்: 14.10.2022 நாளிட்ட திருத்திய நில திட்ட அட்டவணயின்படி கீழ்க்கண்ட 143 புலங்களுக்கு முதல்நிலை அறிவிக்கைக்கான திருத்த அறிக்கை கீழ்க்கண்டவாறு வெளியிடப்படுகிறது.

அட்டவணை

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், நத்தம்பண்ணை கிராமம்.

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலளடுப்பு செய்யப்பட உள்ள பரப்பு (ஹெக்டர்.)	நில வகைப்பாடு (நன்செய்/புன்செய்/நத்தம்)	நிலளடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலளடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலளடுப்பு செய்யப்பட உள்ள பரப்பு (ஹெக்டர்.)	நில வகைப்பாடு (நன்செய்/புன்செய்/நத்தம்)	நிலளடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலளடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
1	1	8	10.58.00	0.01.00	நன்செய்	-	-	119. சாமிநாதன் செட்டியார் மகன் சம்பந்நதம் செட்டியார்	1	8	10.58.00	0.01.00	நன்செய்	-	-	119. சாமிநாதன் செட்டியார் மகன் சம்பந்நதம் செட்டியார்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்ட)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்ட.)	நிலை வகைப்பாடு (நன்செய்ய்புன்செய்ய்ந்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்ட)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்ட.)	நிலை வகைப்பாடு நன்செய்ய்புன்செய்ய்ந்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
2	2	8		0.08.50	நன்செய்	-	-	119. சாமிநாதன் செட்டியார் மகன் சம்பந்தம் செட்டியார்	2	8		0.03.50	நன்செய்	-	-	119. சாமிநாதன் செட்டியார் மகன் சம்பந்தம் செட்டியார்
3										8		0.03.00	நன்செய்	-	உதிய மரம்-1	119. சாமிநாதன் செட்டியார் மகன் சம்பந்தம் செட்டியார்
4										8		0.13.00	நன்செய்	-	-	119. சாமிநாதன் செட்டியார் மகன் சம்பந்தம் செட்டியார்
5	3	9/7	0.26.50	0.19.50	புன்செய்	-	-	1035. குட்டையக் கோனார் மகன் கோவிந்தன்	3	9/7	0.26.50	0.20.25	புன்செய்	பைல்லைன்	பனை மரம்-3	1035. குட்டையக்கோனார் மகன் கோவிந்தன்
6	4	9/8	0.39.00	0.22.00	புன்செய்	-	-	2319. பொன்னையா மகன் சுப்பையா	4	9/8	0.39.00	0.23.00	புன்செய்	-	கொன்னை மரம்-1 உசிலை மரம்-1	2319. பொன்னையா மகன் சுப்பையா
7	5	15/1	0.14.50	0.10.50	நன்செய்	-	-	1498 1.ராமலிங்கம் மகன் சுப்பிரமணியன் 2.செல்லையா மகன் பாலாமணி	5	15/1A	0.02.00	0.01.00	புன்செய்	-	-	2708 சுந்தராஜு மனைவி சித்ரா

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்.)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நெய்தல்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்.)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நெய்தல்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
8										15/1B	0.12.50	0.12.50	நன்செய்	-	பனை மரம்-2	2704 1.கோவிந்த சாமி மகன் பன்னீர்செல்வம் 2.வளத்தார் மகன் அண்ணாத்துரை
9	7	15/27	0.03.00	0.03.00	நன்செய்	-	-	234. காக்காயன் சேர்வை மகன் பழனியாண்டி சேர்வை	7	15/27	0.03.00	0.00.70	நன்செய்	-	-	234. காக்காயன் சேர்வை மகன் பழனியாண்டி சேர்வை
10	8	15/28	0.03.00	0.03.00	நன்செய்	-	-	136. காத்தையன் சேர்வை மகன் சிலம்பன் சேர்வை	8	15/28	0.03.00	0.01.00	நன்செய்	-	-	136. காத்தையன் சேர்வை மகன் சிலம்பன் சேர்வை
11	9	15/29	0.02.50	0.02.50	நன்செய்	-	-	1498. 1.ராமலிங்கம் மகன் சுப்பிரமணியன் 2.செல்லையா மகன் பாலாமணி	9	15/29	0.02.50	0.01.30	நன்செய்	-	-	1498. 1.ராமலிங்கம் மகன் சுப்பிரமணியன் 2.செல்லையா மகன் பாலாமணி
12	10	15/30	0.03.00	0.03.00	நன்செய்	-	-	2275. 1.கோவிந்தசாமி மகன் பன்னீர் செல்வம் 2.வளத்தார் மகன் அண்ணாத்துரை	10	15/30	0.03.00	0.01.50	நன்செய்	-	-	2275. 1.கோவிந்தசாமி மகன் பன்னீர் செல்வம் 2.வளத்தார் மகன் அண்ணாத்துரை

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலையப்படி செய்யப்பட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்)	நிலையப்படி செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலையப்படி செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலையப்படி செய்யப்பட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்)	நிலையப்படி செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலையப்படி செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
13	13	15/32A	0.13.00	0.11.14	நன்செய்	-	-	972. செல்வராஜ் மனைவி உண்ணாமலை	13	15/32A1	0.04.86	0.04.86	நன்செய்	-	பனை மரம்-1	2718 1.கோவிந்தராஜ் மகன் சண்முகசுந்தரம்
14										15/32A2	0.03.15	0.02.51	நன்செய்	-	-	2719 1.வளத்தார் மகன் அண்ணாதுரை 2 கோவிந்தசாமி மகன் பன்னீர் செல்வம்.
15											15/32A3	0.04.99	0.02.52	நன்செய்	-	-
16	14	15/32D	0.05.00	0.02.35	நன்செய்	-	-	234. காக்காயன் சேர்வை மகன் பழனியாண்டி சேர்வை	14	15/32B	0.05.00	0.05.00	நன்செய்	-	-	234. காக்காயன் சேர்வை மகன் பழனியாண்டி சேர்வை
17	26	86/6	0.01.50	0.01.50	புன்செய்	-	-	821. சிவசாமி மகன் குமார்	26	86/6	0.01.50	0.01.50	புன்செய்	-	-	821. சிவசாமி மகன் குமார்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நெய்தல்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு நன்செய்யுள்/நெய்தல்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
18	29	88/2A1	0.36.46	0.03.38	புன்செய்	-	-	632. அடைக்கலம் மகன் முருகன்	29	88/2A 1A1A 1A1A	0.36.46	0.12.75	புன்செய்	-	-	632. அடைக்கலம் மகன் முருகன்
19	30	88/2A1		0.15.83	புன்செய்			632. அடைக்கலம் மகன் முருகன்	30			0.00.35	புன்செய்	-	-	
20	38	175	2.62.00	0.95.50	புன்செய்	-	அகில் மரம்-6, பனை மரம்-6, வாகை மரம்-1	105. பெரியான் கோனார் மகன் கிருஷ்ணக் கோனார்	38	175	2.62.00	1.40.00	புன்செய்	-	அயிலை மரம்-2	105. பெரியான் கோனார் மகன் கிருஷ்ணக் கோனார்
21	39	176/3	0.52.50	0.12.70	புன்செய்	-	-	955. கருப்பையா மகன் முனிசாமி	39	176/3	0.52.50	0.52.50	புன்செய்	-	பனை மரம்-1 வாகை மரம்-1 வேலா மரம்-3	955. கருப்பையா மகன் முனிசாமி
22	40	176/4	0.56.00	0.56.00	புன்செய்	பாழடைந்த வட்ட கிணறு	பனை மரம்-20, வெப்பாலை மரம்-1	441. சூரக் கவுண்டர் மகன் ரெங்கக் கவுண்டர்	40	176/4	0.56.00	0.56.00	புன்செய்	வட்டக் கிணறு-1	பனை மரம்-12 வெப்பாலை மரம்-3 அயிலை மரம்-1 வேப்ப மரம்-1	441. சூரக் கவுண்டர் மகன் ரெங்கக் கவுண்டர்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்ககையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்ய்புன்செய்ய்பு/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்ககையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்ய்புன்செய்ய்பு/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
23	41	176/5	0.30.50	0.30.50	புன்செய்ய்பு	-	-	1718. கருப்பையா மகன் முனுசாமி	41	176/5	0.30.50	0.30.50	புன்செய்ய்பு	-	-	1718. கருப்பையா மகன் முனுசாமி
24	42	176/6A1	0.44.50	0.44.50	புன்செய்ய்பு	-	-	182. பழனிக்கவண்டர் மகன் சுப்பிரமணியன்	42	176/6A1	0.44.50	0.44.50	புன்செய்ய்பு	-	பனை மரம்-10	182. பழனிக்கவண்டர் மகன் சுப்பிரமணியன்
25	43	176/6A2	0.19.50	0.19.50	புன்செய்ய்பு	-	-	2039. புலிகுட்டி மகன் ராமலிங்கம்	43	176/6A2	0.19.50	0.19.50	புன்செய்ய்பு	-	பனை மரம்-1	2039. புலிகுட்டி மகன் ராமலிங்கம்
26	44	176/6D	0.08.50	0.08.50	புன்செய்ய்பு	-	-	1910. பகுருதீன் மனைவி பஜிரியா பேகம்	44	176/6B	0.08.50	0.08.50	புன்செய்ய்பு	-	-	1910. பகுருதீன் மனைவி பஜிரியா பேகம்
27	45	176/7A	0.23.00	0.23.00	புன்செய்ய்பு	தனியார் பெட்டரோல் பங்கு மற்றும் தார்க்கு கட்டிடம்-2	-	1763. மாணிக்கம் மகன் பாண்டித்துரை	45	176/7A	0.23.00	0.09.30	புன்செய்ய்பு	-	-	1763. மாணிக்கம் மகன் பாண்டித்துரை
28	47	176/8A	0.30.00	0.30.00	புன்செய்ய்பு	-	பனை மரம்-12	2038. புலிகுட்டி மகன் ராமலிங்கம்	47	176/8A	0.30.00	0.07.85	புன்செய்ய்பு	-	பனை மரம்-9	2038. புலிகுட்டி மகன் ராமலிங்கம்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நெய்தல்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நெய்தல்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
29	48	176/9A	0.37.00	0.37.00	புன்செய்	-	பனை மரம்-6	1910. பகுருதீன் மனைவி பஜிரியா பேகம்	48	176/9A	0.37.00	0.05.35	புன்செய்	-	-	1910. பகுருதீன் மனைவி பஜிரியா பேகம்
30	49	176/10A	0.14.50	0.14.50	புன்செய்	-	-	2039. புலிகுட்டி மகன் ராமலிங்கம்	49	176/10A	0.14.50	0.14.50	புன்செய்	-	-	2039. புலிகுட்டி மகன் ராமலிங்கம்
31	50	176/10B	0.10.00	0.10.00	புன்செய்	-	-	2393. பகுருதீன் மனைவி பஜிரியா பேகம்	50	176/10B	0.10.00	0.10.00	புன்செய்	-	-	2393. பகுருதீன் மனைவி பஜிரியா பேகம்
32	51	176/11	0.14.00	0.14.00	புன்செய்	-	-	2190. 1.சுப்பையா மனைவி முத்துலெட்சுமி, 2.சுப்பையா மகன் செல்வராஜ், 3.சுப்பையா மகன் தர்மராஜ்	51	176/11	0.14.00	0.14.00	புன்செய்	-	-	2190. 1.சுப்பையா மனைவி முத்துலெட்சுமி, 2.சுப்பையா மகன் செல்வராஜ், 3.சுப்பையா மகன் தர்மராஜ்
33	52	176/12	0.16.00	0.11.75	புன்செய்	வட்ட கிணறு-1, ஆயில் மோட்டார்-1	தென்னை மரம்-2, பனை மரம்-4,	280. மொக்க கவுண்டர் மகன் பெரியப்பா கவுண்டர்	52	176/12	0.16.00	0.16.00	புன்செய்	வட்டக் கிணறு-1	தென்னை மரம்-2 இலவ மரம்-1 பனை மரம்-8 வெப்பாலை மரம்-1	280. மொக்க கவுண்டர் மகன் பெரியப்பா கவுண்டர்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்.)	நிலை வகைப்பாடு (நன்செய்ப்பு/நன்செய்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்.)	நிலை வகைப்பாடு நன்செய்ப்பு/நன்செய்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
34	53	176/13	0.11.50	0.07.83	புன்செய்	-	பனை மரம்-7, சீமைக் கருவை ½ டன்	279. சின்னையா கவுண்டர் மகன் பெரியய்யா	53	176/13	0.11.50	0.11.50	புன்செய்	பனை மரம்-2 வெப்பாலை மரம்-1 அயிலை மரம்-3	279. சின்னையா கவுண்டர் மகன் பெரியய்யா	
35	54	176/14	0.14.00	0.14.00	புன்செய்	-	-	280. மொக்க கவுண்டர் மகன் பெரியய்யா கவுண்டர்	54	176/14	0.14.00	0.14.00	புன்செய்	பனை மரம்-3 வாகை மரம்-1 அயிலை மரம்-1	280. மொக்க கவுண்டர் மகன் பெரியய்யா கவுண்டர்	
36	55	176/16	0.57.50	0.24.50	புன்செய்	-	-	506. 1.சூரக் கவுண்டர் மகன் ரொங்கக் கவுண்டர், 2.ரொங்கசாமிக் கவுண்டர் மகன் மொக்ககவுண்டர்	55	176/16	0.57.50	0.57.50	புன்செய்	பனை மரம்-10	506. 1.சூரக் கவுண்டர் மகன் ரொங்கக் கவுண்டர், 2.ரொங்கசாமிக் கவுண்டர் மகன் மொக்க கவுண்டர்	
37	56	177/1	0.03.00	0.03.00	புன்செய்	-	-	182. பழனிக்கவுண்டர் மகன் சுப்பிரமணியன்	56	177/1	0.03.00	0.03.00	புன்செய்	பனை மரம்-3	182. பழனிக்கவுண்டர் மகன் சுப்பிரமணியன்	
38	57	177/2	0.03.00	0.03.00	புன்செய்	-	-	1763 மாணிக்கம் மகன் பாண்டித்துரை	57	177/2	0.03.00	0.00.50	புன்செய்	-	1763 மாணிக்கம் மகன் பாண்டித்துரை	

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்.)	நிலை வகைப்பாடு (நன்செய்ப்பு/நன்செய்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்.)	நிலை வகைப்பாடு (நன்செய்ப்பு/நன்செய்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
39	58	177/3	0.13.00	0.13.00	புன்செய்	-	பனை மரம்-16	1963. சின்னையா மகன் மாரிமுத்து	58	177/3	0.13.00	0.04.50	புன்செய்	-	பனை மரம்-3 வெப்பாலை மரம்-4	1963 சின்னையா மகன் மாரிமுத்து
40	60	178/1A1	0.05.50	0.05.50	புன்செய்	-	-	92. கருப்பையா மனைவி ரொங்கம்மாள்	60	178/1A1	0.05.50	0.05.50	புன்செய்	-	-	92. கருப்பையா மனைவி ரொங்கம்மாள்
41	61	178/1A2	0.52.50	0.52.50	புன்செய்	-	பனை மரம்-10	1695. கருப்பையா மகன் முனிசாமி	61	178/1A2	0.52.50	0.25.00	புன்செய்	-	பனை மரம்-10 ஈச்ச மரம்-1 வெப்பாலை மரம்-15 காஞ்சிரா மரம்-2	1695. கருப்பையா மகன் முனிசாமி
42	63	178/2A	0.12.50	0.12.50	புன்செய்	-	-	166. சிதம்பரம் மகன் சின்னையா	63	178/2A	0.12.50	0.10.00	புன்செய்	-	பனை மரம்-4 வெப்பாலை மரம்-5	166. சிதம்பரம் மகன் சின்னையா
43	64	178/2B	0.13.00	0.13.00	புன்செய்	-	-	1951. சின்னையா மகன் சாமிக்கண்ணு	64	178/2D	0.13.00	0.09.75	புன்செய்	-	வெப்பாலை மரம்-9 பனை மரம்-3 அயிலை மரம்-2	1951. சின்னையா மகன் சாமிக்கண்ணு

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
44	65	178/2C	0.12.50	0.12.50	புன்செய்	-	-	1952. சின்னையா மகன் மாரிமுத்து	65	178/2C	0.12.50	0.09.00	புன்செய்	-	பனை மரம்-4	1952. சின்னையா மகன் மாரிமுத்து
45	70	187/1A1	0.01.50	0.00.34	புன்செய்	-	-	2567. பால சுப்பிரமணியன் மனைவி சாந்தி	70	187/1A1	0.01.50	0.01.50	புன்செய்	-	-	2567. பாலசுப்பிரமணியன் மனைவி சாந்தி
46	71	187/1A8B	0.01.50	0.00.90	புன்செய்	-	-	880. காளிதாஸ் மனைவி சரளா	71	187/1A8B	0.01.50	0.01.50	புன்செய்	-	-	880. காளிதாஸ் மனைவி சரளா
47	72	187/1B	0.01.50	0.00.32	புன்செய்	-	-	856. வேலுப்பிள்ளை மகன் சுப்ரமணியன்	72	187/1B	0.01.50	0.01.50	புன்செய்	-	-	856. வேலுப்பிள்ளை மகன் சுப்ரமணியன்
48	73	187/19	0.24.50	0.00.35	புன்செய்	-	-	203. சுவரிமுத்து மனைவி சூசையம்மாள்	73	187/19	0.24.50	0.24.50	புன்செய்	-	-	203. சுவரிமுத்து மனைவி சூசையம்மாள்
	74	187/19	0.05.81	புன்செய்			74									

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்ட)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்ட.)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்ட)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்ட.)	நிலை வகைப்பாடு நன்செய்யுள்/நன்செய்யுள்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
49	75	188/1	0.48.00	0.28.00	புன்செய்	-	-	1095. துரை மகன் அருள்சாமி	75	188/1	0.48.00	0.31.20	புன்செய்	-	-	1095. துரை மகன் அருள்சாமி
50	82	204/2	0.63.00	0.63.00	புன்செய்	-	பனை மரம்-20, மஞ்ச நெத்தி-6, கொள்ளை மரம்-6, வெப்பாலை மரம்-7, உதிய மரம்-2	475. 1.கருப்பையா மனைவி ஆராயி 2.அடைக்கன் மகன் பெரியசாமி	82	204/2	0.63.00	0.20.00	புன்செய்	-	வெப்பாலை மரம்-6 அயிலை மரம்-2 பனை மரம்-39	475. 1.கருப்பையா மனைவி ஆராயி 2.அடைக்கன் மகன் பெரியசாமி
51	84	205/3A	0.22.00	0.22.00	புன்செய்	-	-	981. இராமச்சந்திரன் மகன் விஷ்ணுராம் மேத்தி	84	205/3A	0.22.00	0.22.00	புன்செய்	-	-	981. இராமச்சந்திரன் மகன் விஷ்ணுராம் மேத்தி
52	85	205/3B	0.45.00	0.37.72	புன்செய்	-	பனை மரம்-18, வாகை மரம்-1, ஈச்சமரம்-1 புங்க மரம்-1	2101. பெரியசாமி மனைவி வளர்மதி	85	205/3B	0.45.00	0.45.00	புன்செய்	-	வாகை மரம்-1 ஈச்ச மரம்-1 பனை மரம்-1	2101. பெரியசாமி மனைவி வளர்மதி

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நெய்தல்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நெய்தல்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
53	86	206/3	1.33.00	0.35.50	நன்செய்	-	-	1004. கருப்பையா மகன் முனிசாமி	86	206/3	1.33.00	0.72.00	நன்செய்	ஆழ்க்குழாய் கிணறு-1	பனை மரம்-3 வாகை மரம்-3 மைக் கொன்னை மரம்-1	1004. கருப்பையா மகன் முனிசாமி
54	87	207/1	0.40.00	0.40.00	நன்செய்	வட்டக்கிணறு-1, மின் மோட்டார்-1	தென்னங்கன்று-30 தென்னை மரம்-4, மாங்கன்று-4, புங்க மரம்-10 பனை மரம்-10	509. 1.அடைக்கன் மகன் கருப்பையா, 2.அடைக்கன் மகன் பெரியசாமி	87	207/1	0.40.00	0.40.00	நன்செய்	மின் இணைப்புடன் கூடிய வடக்கிணறு-1	தென்னை மரம்-5 பனை மரம்-4 கொன்னை மரம்-1 பல வகைமரம்-2 டன் தென்னங்கன்று-17 மாங்கன்று-3	509. 1.அடைக்கன் மகன் கருப்பையா, 2.அடைக்கன் மகன் பெரியசாமி
55	88	207/2	0.25.00	0.25.00	நன்செய்	-	-	429. அடைக்கன் மனைவி ரெங்கம்மாள்	88	207/2	0.25.00	0.25.00	நன்செய்	-	பனை மரம்-2 தென்னங்கன்று-11 அகத்தி மரம்-1 உதிய மரம்-1	429. அடைக்கன் மனைவி ரெங்கம்மாள்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
56	89	207/3	0.01.50	0.01.50	நன்செய்யுள்	-	-	475. 1.கருப்பையா மனைவி ஆராயி, 2.அடைக்கன் மகன் பெரியசாமி	89	207/3	0.01.50	0.01.50	புன்செய்யுள்	-	-	475. 1.கருப்பையா மனைவி ஆராயி, 2.அடைக்கன் மகன் பெரியசாமி
57	90	207/4	0.01.50	0.01.50	நன்செய்யுள்	-	-	981. இராமச்சந்திரன் மகன் விஷ்ணுராம் மேத்தி	90	207/4	0.01.50	0.01.50	நன்செய்யுள்	-	-	981. இராமச்சந்திரன் மகன் விஷ்ணுராம் மேத்தி
58	91	207/5	0.26.50	0.23.50	நன்செய்யுள்	-	-	475. 1.கருப்பையா மனைவி ஆராயி, 2.அடைக்கன் மகன் பெரியசாமி	91	207/5	0.26.50	0.25.65	நன்செய்யுள்	-	வாகை மரம்-2 கொன்னை மரம்-1/2 டன்	475. 1.கருப்பையா மனைவி ஆராயி, 2.அடைக்கன் மகன் பெரியசாமி
59	92	207/6A	0.12.00	0.01.12	நன்செய்யுள்	-	-	475. 1.கருப்பையா மனைவி ஆராயி, 2.அடைக்கன் மகன் பெரியசாமி	92	207/6A	0.12.00	0.12.00	நன்செய்யுள்	-	வாகை மரம்-1 கொன்னை மரம்-1 டன் பல வகை மரம்- 1/2 டன்	475. 1.கருப்பையா மனைவி ஆராயி, 2.அடைக்கன் மகன் பெரியசாமி
60	93	207/6B	0.04.00	0.04.00	நன்செய்யுள்	-	-	200. ரொங்கன் மகன் சுப்பையா	93	207/6B	0.04.00	0.04.00	நன்செய்யுள்	-	-	200. ரொங்கன் மகன் சுப்பையா

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்/நன்செய்யுள்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்/நன்செய்யுள்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
61	94	207/6C	0.04.50	0.04.50	நன்செய்	-	-	75. ரொங்கன் மகன் கருப்பையா	94	207/6C	0.04.50	0.04.50	நன்செய்	-	-	75. ரொங்கன் மகன் கருப்பையா
62	95	207/6D	0.03.00	0.02.60	நன்செய்	-	-	265. ரொங்கன் மகன் பெரியப்பா	95	207/6D	0.03.00	0.03.00	நன்செய்	-	-	265. ரொங்கன் மகன் பெரியப்பா
63	96	207/6E	0.02.00	0.02.00	நன்செய்	-	-	200. ரொங்கன் மகன் சுப்பையா	96	207/6E	0.02.00	0.02.00	நன்செய்	-	-	200. ரொங்கன் மகன் சுப்பையா
64	97	207/6F	0.07.50	0.07.50	நன்செய்	-	தேக்கு-4, உதியம் மரம்-2 பனை மரம்-6	75. ரொங்கன் மகன் கருப்பையா	97	207/6F	0.07.50	0.06.50	நன்செய்	-	-	75. ரொங்கன் மகன் கருப்பையா
65	98	207/7A	0.20.00	0.20.00	நன்செய்	-	பனை மரம்-25, யுகலிப்-டஸ்-5,	981. இராமச்சந்திரன் மகன் விஷ்ணுராம் மேத்தி	98	207/7A	0.20.00	0.20.00	நன்செய்	-	பனை மரம்-21	981. இராமச்சந்திரன் மகன் விஷ்ணுராம் மேத்தி

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைபரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாட்டு (நன்செய்து/நன்செய்துமற்ற)	நிலைபரப்பு (ஹெக்டர்) உள்பட உள்பட (ஹெக்டர்)	நிலைபரப்பு (ஹெக்டர்) உள்பட உள்பட (ஹெக்டர்)	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைபரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாட்டு (நன்செய்து/நன்செய்துமற்ற)	நிலைபரப்பு (ஹெக்டர்) உள்பட உள்பட (ஹெக்டர்)	நிலை வகைப்பாட்டு (நன்செய்து/நன்செய்துமற்ற)	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
66	99	207/7B	0.22.00	0.22.00	நன்செய்து	-	-	475. 1.கருப்பையா மனைவி ஆராயி, 2.அடைக்கன் மகன் பெரியசாமி	99	207/7D	0.22.00	0.22.00	நன்செய்து	-	யுகலிட்டல் மரம்-5 பனை மரம்-2 கொன்னை மரம்-4 அளிஞ்சி மரம்-3	475. 1.கருப்பையா மனைவி ஆராயி, 2.அடைக்கன் மகன் பெரியசாமி
67	100	207/7C	0.06.00	0.06.00	நன்செய்து	-	-	981. இராமச்சந்திரன் மகன் விஷ்ணுராம் மேத்தி	100	207/7உ	0.06.00	0.06.00	நன்செய்து	-	ஈச்ச மரம்-1 பனை மரம்-1 மை கொன்னை மரம்-1/2 டன்	981. இராமச்சந்திரன் மகன் விஷ்ணுராம் மேத்தி
68	101	208/1	0.10.50	0.01.50	நன்செய்து	-	பனை மரம்-10	475. 1.கருப்பையா மனைவி ஆராயி, 2.அடைக்கன் மகன் பெரியசாமி	101	208/1	0.10.50	0.05.70	நன்செய்து	-	பனை மரம்-15	475. 1.கருப்பையா மனைவி ஆராயி, 2.அடைக்கன் மகன் பெரியசாமி
69	102	208/4	0.06.50	0.02.00	நன்செய்து	-	பனை மரம்-2, உதிய மரம்-2	981. இராமச்சந்திரன் மகன் விஷ்ணுராம் மேத்தி	102	208/4	0.06.50	0.02.00	நன்செய்து	-		981. இராமச்சந்திரன் மகன் விஷ்ணுராம் மேத்தி

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
70	103	208/5	0.09.50	0.04.00	நன்செய்	-	-	475. 1.கருப்பையா மனைவி ஆராயி, 2.அடைக்கன் மகன் பெரியசாமி	103	208/5	0.09.50	0.01.70	நன்செய்	-	பனை மரம்-1	475. 1.கருப்பையா மனைவி ஆராயி, 2.அடைக்கன் மகன் பெரியசாமி
71	104	208/6A	0.03.50	0.02.00	நன்செய்	-	-	200. ரெங்கன் மகன் சுப்பையா	104	208/6A	0.03.50	0.00.29	நன்செய்	-	-	200. ரெங்கன் மகன் சுப்பையா
72	107	245/4B	0.11.00	0.01.28	நன்செய்	-	-	292. சாத்தப்பன் மகன் நாகலிங்கம்	107	245/4B	0.11.00	0.01.60	நன்செய்	-	-	292. சாத்தப்பன் மகன் நாகலிங்கம்
73	108	245/5	0.07.50	0.06.24	நன்செய்	-	-	1498. 1.ராமலிங்கம் மகன் சுப்பிரமணியன் 2.செல்லையா மகன் பாலாமணி	108	245/5	0.07.50	0.07.50	நன்செய்	-	-	1498. 1.ராமலிங்கம் மகன் சுப்பிரமணியன் 2.செல்லையா மகன் பாலாமணி
74	110	245/9B	0.16.00	0.16.00	நன்செய்	-	-	609. பழனியாண்டி மகன் ராமையா	110	245/9B	0.16.00	0.14.00	நன்செய்	-	-	609. பழனியாண்டி மகன் ராமையா
75	111	245/9C	0.08.00	0.08.00	நன்செய்	-	பனை மரம்-2	292. சாத்தப்பன் மகன் நாகலிங்கம்	111	245/9C	0.08.00	0.06.26	நன்செய்	-	-	292. சாத்தப்பன் மகன் நாகலிங்கம்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்ய்ப்பின்செய்ய்ப்புநடுத்தம்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட பரப்பில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யப்பட்ட பரப்பில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்ய்ப்பின்செய்ய்ப்புநடுத்தம்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட பரப்பில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யப்பட்ட பரப்பில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
76	112	245/9E	0.10.00	0.02.87	நன்செய்ய்ப்பு	-	-	292. சாத்தப்பன் மகன் நாகலிங்கம்	112	245/9E	0.10.00	0.02.50	நன்செய்ய்ப்பு	-	-	2701 ராமசாமி மனைவி செல்வி
77	113	245/10	0.03.00	0.03.00	நன்செய்ய்ப்பு	வட்ட கிணறு-1, மின் மோட்டார்-1,	மாமரம்-2 தென்னை மரம்-7	138. பொன்னன் சேர்வை மகன் சிவசாமி சேர்வை	113	245/10	0.03.00	0.00.50	நன்செய்ய்ப்பு	-	தென்னை மரம்-2	2687 வேலுச்சாமி மனைவி சண்முக வடிவு
78	115	245/13	0.20.00	0.17.70	நன்செய்ய்ப்பு	-	பனை மரம்-20	1498. 1.ராமலிங்கம் மகன் சுப்பிரமணியன் 2.செல்லையா மகன் பாலாமணி	115	245/13	0.20.00	0.16.12	நன்செய்ய்ப்பு	-	பனை மரம்-18	1498. 1.ராமலிங்கம் மகன் சுப்பிரமணியன் 2.செல்லையா மகன் பாலாமணி
79	116	290/5A	2.54.50	0.01.18	புன்செய்ய்ப்பு	-	-	403. 1.சலேஸியன் ஆந்திரா சொசைட்டி 2.இளங்குரு மடம் பாதர் ஜார்ஜ் புல்லட்	116	290/5A	2.54.50	0.00.50	புன்செய்ய்ப்பு	-	-	403. 1.சலேஸியன் ஆந்திரா சொசைட்டி 2.இளங்குரு மடம் பாதர் ஜார்ஜ் புல்லட்
80	117			1.25.90	புன்செய்ய்ப்பு	-	-		117			1.22.50	புன்செய்ய்ப்பு	-	பனை மரம்-4	403. 1.சலேஸியன் ஆந்திரா சொசைட்டி 2.இளங்குரு மடம் பாதர் ஜார்ஜ் புல்லட்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைளடுப்பு செய்யப்பட்ட பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யின்செய்யுந்நத்தம்)	நிலைளடுப்பு செய்யும் பரப்புப் பகுதியில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைளடுப்பு செய்யும் பரப்புப் பகுதியில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைளடுப்பு செய்யப்பட்ட பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யின்செய்யுந்நத்தம்)	நிலைளடுப்பு செய்யும் பரப்புப் பகுதியில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைளடுப்பு செய்யும் பரப்புப் பகுதியில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
81	118	290/8	0.02.50	0.02.50	ப்சுந்ந	-	-	742. சின்னையா மகன் சாமிக்கண்ணு	118	290/8	0.02.50	0.02.50	ப்சுந்ந	-	வேப்ப மரம்-2	742. சின்னையா மகன் சாமிக்கண்ணு
82	119	290/9	0.03.50	0.03.50	ப்சுந்ந	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி	119	290/9	0.03.50	0.03.50	ப்சுந்ந	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி
83	120	290/11	0.04.00	0.04.00	ப்சுந்ந	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி	120	290/11	0.04.00	0.04.00	ப்சுந்ந	-	வேப்ப மரம்-1	743. கருப்பையா மகன் முனுசாமி
84	121	290/12	0.01.00	0.01.00	ப்சுந்ந	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி	121	290/12	0.01.00	0.01.00	ப்சுந்ந	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி
85	122	290/13	0.02.50	0.00.70	ப்சுந்ந	-	-	306. மீனாட்சியம்மாள் மகன் மணி	122	290/13	0.02.50	0.00.84	ப்சுந்ந	-	-	306. மீனாட்சியம்மாள் மகன் மணி
86	123	291/1A1A	0.75.05	0.11.98	ப்சுந்ந	-	-	304. 1.கணேசன் மனைவி கமலா, 2.சின்னப்பா மனைவி விமலா	123	291/1A1A1A1	0.75.05	0.20.56	ப்சுந்ந	-	பனை மரம்-1 கொன்னை மரம்-1 வாகை மரம்-2	304. 1.கணேசன் மனைவி கமலா, 2.சின்னப்பா மனைவி விமலா

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்ககையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்.)	நிலை வகைப்பாடு (நன்செய்ய்புன்செய்ய்பு/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்ககையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்.)	நிலை வகைப்பாடு நன்செய்ய்புன்செய்ய்பு/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
87	124	291/9	0.02.03	0.02.03	புன்செய்ய்பு	-	-	2580. ஜெகத நாராயணன் மனைவி சக்தியா	124	291/9	0.02.03	0.02.03	புன்செய்ய்பு	-	-	2580. ஜெகத நாராயணன் மனைவி சக்தியா
88	125	291/1A2	0.01.13	0.01.13	புன்செய்ய்பு	-	-	1755. சந்திரசேகரன் மகன் சுதாகர்	125	291/1A2	0.01.13	0.01.13	புன்செய்ய்பு	-	-	1755. சந்திரசேகரன் மகன் சுதாகர்
89	126	292/1A1D	0.01.45	0.01.45	நன்செய்ய்பு	-	-	2409. செல்லப்பா மகன் டெஸ்கார்த்தி	126	292/1A1B	0.01.45	0.01.45	நன்செய்ய்பு	-	-	2409. செல்லப்பா மகன் டெஸ்கார்த்தி
90	127	292/1A1C	0.01.54	0.01.54	நன்செய்ய்பு	-	-	2410. மருதை மகன் செல்வராசு	127	292/1A1C	0.01.54	0.01.54	நன்செய்ய்பு	-	-	2410. மருதை மகன் செல்வராசு
91	128	292/2	0.02.50	0.02.50	நன்செய்ய்பு	-	-	1039. எஸ்.பாபு மனைவி அனுராதா	128	292/2	0.02.50	0.02.50	நன்செய்ய்பு	-	-	1039. எஸ்.பாபு மனைவி அனுராதா
92	129	292/3	0.01.50	0.01.50	நன்செய்ய்பு	-	-	1040. எஸ்.பாஸ்கர் மனைவி புவனா	129	292/3	0.01.50	0.01.50	நன்செய்ய்பு	-	-	1040. எஸ்.பாஸ்கர் மனைவி புவனா
93	130	292/4	0.04.46	0.04.46	நன்செய்ய்பு	-	-	2397. மருதை மகன் செல்வராசு	130	292/4	0.04.46	0.04.46	நன்செய்ய்பு	-	-	2397. மருதை மகன் செல்வராசு

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்ய்ப்பின்செய்ய்ப்பு/நத்தம்)	நிலைநடுப்பு செய்ய்ப்பும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்ய்ப்பும் மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்ய்ப்பு உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்ய்ப்பின்செய்ய்ப்பு/நத்தம்)	நிலைநடுப்பு செய்ய்ப்பும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்ய்ப்பும் மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
94	131	292/6	0.01.95	0.01.95	நன்செய்ய்ப்பு	-	-	2468 கோபிநாதன் மனைவி கவிதா	131	292/6	0.01.95	0.01.95	நன்செய்ய்ப்பு	-	-	2468 கோபிநாதன் மனைவி கவிதா
95	132	292/1A1	1.03.75	0.99.41	நன்செய்ய்ப்பு	-	-	304. 1.கணேசன் மனைவி கமலா, 2.சின்னப்பா மனைவி விமலா	132	292/1A1A1A1A1	1.03.75	0.92.25	நன்செய்ய்ப்பு	-	வேப்பமரம்-1 அழிவை மரம்-2 கொள்ளை மரம்-4	304. 1.கணேசன் மனைவி கமலா, 2.சின்னப்பா மனைவி விமலா
96	133	292/5	0.01.54	0.01.04	நன்செய்ய்ப்பு	-	-	2398. செல்லப்பா மகன் டெஸ்கார்த்தி	133	292/5	0.01.54	0.00.90	நன்செய்ய்ப்பு	-	-	2398. செல்லப்பா மகன் டெஸ்கார்த்தி
97	134	293/1	0.05.50	0.05.50	நன்செய்ய்ப்பு	-	-	742. சின்னையா மகன் சாமிக்கண்ணு	134	293/1	0.05.50	0.05.50	நன்செய்ய்ப்பு	-	-	742. சின்னையா மகன் சாமிக்கண்ணு
98	135	293/2	0.07.50	0.07.50	நன்செய்ய்ப்பு	-	-	49. சிவராமன் மகன் உலகநாதன்	135	293/2	0.07.50	0.07.50	நன்செய்ய்ப்பு	-	-	49. சிவராமன் மகன் உலகநாதன்
99	136	293/3	0.04.50	0.04.50	நன்செய்ய்ப்பு	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி	136	293/3	0.04.50	0.04.50	நன்செய்ய்ப்பு	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்புச் செய்துள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாட்டு (நெடுஞ்செழியன்/நெடுஞ்செழியன்/நெடுஞ்செழியன்)	நிலைநடுப்புச் செய்துள்ள பரப்பில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்புச் செய்துள்ள பரப்பில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்புச் செய்துள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாட்டு (நெடுஞ்செழியன்/நெடுஞ்செழியன்/நெடுஞ்செழியன்)	நிலைநடுப்புச் செய்துள்ள பரப்பில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்புச் செய்துள்ள பரப்பில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
106	143	294/10	0.11.50	0.11.50	ப்சுநெர்	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி	143	294/10	0.11.50	0.11.50	ப்சுநெர்	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி
107	144	294/11A	0.12.00	0.12.00	ப்சுநெர்	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி	144	294/11A	0.12.00	0.12.00	ப்சுநெர்	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி
108	145	294/12A	0.08.50	0.08.50	ப்சுநெர்	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி	145	294/12A	0.08.50	0.08.50	ப்சுநெர்	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி
109	146	298/1A	0.43.00	0.43.00	ப்சுநெர்	-	-	49. சிவராமன் மகன் உலகநாதன்	146	298/1A	0.43.00	0.43.00	ப்சுநெர்	-	-	49. சிவராமன் மகன் உலகநாதன்
110	147	298/3	0.18.50	0.18.50	ப்சுநெர்	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி	147	298/3	0.18.50	0.18.50	ப்சுநெர்	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி
111	148	298/4A	0.00.50	0.00.50	ப்சுநெர்	-	-	1502 கணபதியா பிள்ளை மகன் கிருஷ்ணமூர்த்தி	148	298/4A	0.00.50	0.00.50	ப்சுநெர்	-	-	1502 கணபதியா பிள்ளை மகன் கிருஷ்ணமூர்த்தி
112	149	299/1	0.05.00	0.05.00	ப்சுநெர்	-	-	742. சின்னையா மகன் சாமிக்கண்ணு	149	299/1	0.05.00	0.05.00	ப்சுநெர்	-	-	742. சின்னையா மகன் சாமிக்கண்ணு

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைளபரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்து/நன்செய்து/நன்செய்து)	நிலைளபரப்பு செய்துள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைளபரப்பு செய்துள்ள கட்டுமானங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைளபரப்பு செய்துள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலை வகைப்பாடு (நன்செய்து/நன்செய்து/நன்செய்து)	நிலைளபரப்பு செய்துள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைளபரப்பு செய்துள்ள கட்டுமானங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
113	150	299/2	0.10.50	0.10.50	நன்செய்து	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி	150	299/2	0.10.50	0.10.50	நன்செய்து	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி
114	151	299/4	0.06.00	0.06.00	நன்செய்து	-	-	742. சின்னையா மகன் சாமிக்கண்ணு	151	299/4	0.06.00	0.06.00	நன்செய்து	-	-	742. சின்னையா மகன் சாமிக்கண்ணு
115	152	299/5	0.01.00	0.01.00	நன்செய்து	-	-	1038. ராஜேந்திரன் மகன் மகேந்திரன்	152	299/5	0.01.00	0.01.00	நன்செய்து	-	-	1038. ராஜேந்திரன் மகன் மகேந்திரன்
116	153	299/6	0.05.00	0.05.00	நன்செய்து	-	-	404. சிவநாதன் மகன் ராமாமிர்தம்	153	299/6	0.05.00	0.05.00	நன்செய்து	-	-	404. சிவநாதன் மகன் ராமாமிர்தம்
117	154	299/7	0.05.50	0.05.50	நன்செய்து	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி	154	299/7	0.05.50	0.05.50	நன்செய்து	-	-	743. கருப்பையா மகன் முனுசாமி

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைளடுப்பு செய்யப்பட்ட பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்ய்ப்பின்செய்ய்ப்புநடுத்தம்)	நிலைளடுப்பு செய்ய்ப்பு மீட்டில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைளடுப்பு செய்ய்ப்பு மீட்டில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் மட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைளடுப்பு செய்ய்ப்பு மீட்டில் உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்ய்ப்புநடுத்தம்)	நிலைளடுப்பு செய்ய்ப்பு மீட்டில் உள்ள மரங்கள் விபரம்	நிலைளடுப்பு செய்ய்ப்பு மீட்டில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் மட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
122	159	302/1A	0.13.00	0.06.75	பச்சுநன்	-	-	742. சின்னையா மகன் சாமிக்கண்ணு	159	302/1A	0.13.00	0.06.75	பச்சுநன்	-	-	742. சின்னையா மகன் சாமிக்கண்ணு
123	160	302/2	0.08.50	0.08.50	பச்சுநன்	-	-	742. சின்னையா மகன் சாமிக்கண்ணு	160	302/2	0.08.50	0.08.50	பச்சுநன்	-	பனைமரம்-4	742. சின்னையா மகன் சாமிக்கண்ணு
124	161	302/3	0.09.00	0.07.13	பச்சுநன்	-	-	744. சின்னையா மகன் மாரிமுத்து	161	302/3	0.09.00	0.07.13	பச்சுநன்	-	-	744. சின்னையா மகன் மாரிமுத்து
125	162	302/7	0.05.00	0.05.00	பச்சுநன்	-	-	1502. கணபதியா பிள்ளை மகன் கிருஷ்ணமூர்த்தி	162	302/7	0.05.00	0.05.00	பச்சுநன்	-	-	1502. கணபதியா பிள்ளை மகன் கிருஷ்ணமூர்த்தி
126	163	303/1	0.60.00	0.53.70	பானாவாரி	-	பனை மரம்-35, சீமைக் கருவை ½ டன்	1385. ரெத்தினம் மகன் தங்கராஜ்	163	303/1	0.60.00	0.53.70	(பா)பச்சுநன்	-	பனை மரம்-36 ஈச்ச மரம்-1	1385. ரெத்தினம் மகன் தங்கராஜ்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்.)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நெய்தல்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்.)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நெய்தல்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
127	164	322/1A	0.14.50	0.11.00	நன்செய்	-	-	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக் கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்	164	322/ 1A	0.14.50	0.11.00	நன்செய்	-	ஈச்சமரம்-2	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக்கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்
128	165	323/1	0.67.00	0.43.50	நன்செய்	-	-	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக் கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்	165	323/1	0.67.00	0.43.50	நன்செய்	-	-	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக்கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நெய்தல்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நெய்தல்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
129	166	324	1.04.00	1.04.00	நன்செய்	-	-	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக் கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்	166	324	1.04.00	1.04.00	நன்செய்	-	-	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக் கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்
130	167	325/1	0.10.00	0.10.00	நன்செய்	-	-	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக்கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா	167	325/1	0.10.00	0.10.00	நன்செய்	-	-	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக்கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/புன்செய்யுள்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு நன்செய்யுள்/புன்செய்யுள்/நத்தம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
								5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்								5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்
131	168	325/2	0.01.00	0.01.00	நன்செய்யுள்	-	-	564. 1.ராமக் கோனார் மகன் பெரியான் கோனார் 2.சந்தனக் கோனார் மகன் அழகக் கோனார் 3.பழனிக் கோனார் மகன் அடைக்க கோனார் 4. ரெங்கக் கோனார் மகன் வீரக் கோனார் 5.பளையக் கோனார் மகன் ரிதீர்த்த கோனார் 6. முகமது காசிம் மனைவி ரஷீயா பீவி	168	325/2	0.01.00	0.01.00	சதுரக் கிணறு-1	ஈச்சமரம்-1	564. 1.ராமக் கோனார் மகன் பெரியான் கோனார் 2.சந்தனக் கோனார் மகன் அழகக் கோனார் 3.பழனிக் கோனார் மகன் அடைக்க கோனார் 4. ரெங்கக் கோனார் மகன் வீரக் கோனார் 5.பளையக் கோனார் மகன் அரிதீர்த்த கோனார் 6. முகமது காசிம் மனைவி ரஷீயா பீவி	

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்.)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்.)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
132	169	325/3	0.05.00	0.05.00	நன்செய்யுள்	-	-	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக் கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்	169	325/3	0.05.00	0.05.00	நன்செய்யுள்	-	-	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக்கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்
133	170	328/1	0.27.50	0.27.50	மாணவாபரி	-	-	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக்கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்	170	328/1	0.27.50	0.27.50	நன்செய்யுள் (மா)	-	-	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக்கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்ப்பு/நன்செய்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்ப்பு/நன்செய்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
134	171	328/2	0.67.50	0.67.50	நன்செய்ப்	சதுர கிணறு	-	936. முகமது காசிம் ராவுத்தர் மகன் சம்சுதீன்	171	328/2	0.67.50	0.67.50	பச்சுநேர்	மின் இணைப்புடன் கூடிய சதுர கிணறு-1	-	936. முகமது காசிம் ராவுத்தர் மகன் சம்சுதீன்
135	172	328/3	0.19.00	0.19.00	நன்செய்ப்	-	-	2338. 1.கலியக் கோளார் மகன் அழகப்பன் 2.முத்துக் கோளார் மகன் ராமக் கோளார் 3.அரிதீர்த்த கோளார் மகன் வைத்திக் கோளார் 4.அடைக்க கோளார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோளார் மகன் திருவக் கோளார்	172	328/3	0.19.00	0.19.00	பச்சுநேர்	-	-	2338. 1.கலியக் கோளார் மகன் அழகப்பன் 2.முத்துக்கோளார் மகன் ராமக் கோளார் 3.அரிதீர்த்த கோளார் மகன் வைத்திக் கோளார் 4.அடைக்க கோளார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோளார் மகன் திருவக் கோளார்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்ட)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்ட.)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நன்செய்யுள்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்ட)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்ட.)	நிலை வகைப்பாடு (நன்செய்யுள்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
136	173	329	1.71.50	1.71.50	நன்செய்யுள்	-	பனை மரம்-7	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக் கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்	173	329	1.71.50	1.71.50	நன்செய்யுள்	-	உதியமரம்-1 கொன்னை மரம்-2	2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக் கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்
137	174	330/1	1.13.50	0.91.50	நன்செய்யுள்	-	பனை மரம்-15	2338. 1. கலியக் கோனார் மகன் அழகப்பன் 2. முத்துக் கோனார் மகன் ராமக் கோனார் 3. அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4. அடைக்க கோனார் மகன் கருப்பையா 5. முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்	174	330/1	1.13.50	0.91.50	நன்செய்யுள்	-		2338. 1.கலியக் கோனார் மகன் அழகப்பன் 2.முத்துக் கோனார் மகன் ராமக் கோனார் 3.அரிதீர்த்த கோனார் மகன் வைத்திக் கோனார் 4.அடைக்க கோனார் மகன் கருப்பையா 5.முத்தையாக் கோனார் மகன் திருவக் கோனார்

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்ப்பு/நன்செய்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலைநடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நிலை வகைப்பாடு (நன்செய்ப்பு/நன்செய்/நத்தம்)	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலைநடுப்பு செய்யும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
138	175	334/2A	0.43.50	0.25.00	புன்செய்	-	-	2524. திருவப்பூர் ஊர் பொது அறக்கட்டளை	175	334/2A	0.43.50	0.25.00	புன்செய்	தார்க கட்டிடம்-1	-	2524. திருவப்பூர் ஊர் பொது அறக்கட்டளை
139	176	366/2C	0.03.00	0.01.47	புன்செய்	-	-	3. அடைக்கன் மகன் அய்யாப் பிள்ளை	176	366/2C	0.03.00	0.02.50	புன்செய்	-	-	3. அடைக்கன் மகன் அய்யாப் பிள்ளை
140	177	366/2D	0.08.00	0.03.88	புன்செய்	-	-	32. அடைக்கன் மகன் ஆறுமுகம்	177	366/2D	0.08.00	0.05.00	புன்செய்	-	-	32. அடைக்கன் மகன் ஆறுமுகம்
141	178	366/2F	0.07.00	0.02.65	புன்செய்	-	-	3. அடைக்கன் மகன் அய்யாப் பிள்ளை	178	366/2F	0.07.00	0.05.20	புன்செய்	-	பனை மரம்-1	3. அடைக்கன் மகன் அய்யாப் பிள்ளை
142	179	366/2G	0.04.50	0.02.66	புன்செய்	-	-	325. அடைக்கன் சேர்வை மகன் முத்துசாமி சேர்வை	179	366/2G	0.04.50	0.02.60	புன்செய்	-	-	325. அடைக்கன் சேர்வை மகன் முத்துசாமி சேர்வை

ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டது									திருத்திப்படிக்கப்பட வேண்டியது							
வ.எண்.	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலமெடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நில வகைப்பாடு (நன்செய்ய்ப்பின்செய்நந்தம்)	நிலமெடுப்பு செய்யப்படும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலமெடுப்பு செய்யப்படும் புலத்தில் உள்ள மரங்கள் விபரம்	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்	முதல்நிலை அறிவிக்கையின்படி வ.எண்.	புல எண்.	மொத்தப் பரப்பு (ஹெக்டர்)	நிலமெடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	நில வகைப்பாடு (நன்செய்ய்ப்பின்செய்நந்தம்)	நிலமெடுப்பு செய்யப்படும் புலத்தில் உள்ள கட்டுமானங்கள் விபரம்	நிலமெடுப்பு செய்யப்பட்ட உள்ள பரப்பு (ஹெக்டர்)	பட்டா எண். மற்றும் பட்டாதாரர்கள் பெயர்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
143	180	366/2H	0.07.00	0.04.59	நச்சு	-	-	514. 1.அடைக்கன் மகன் முத்துச்சாமி 2.அடைக்கன் மகன் ஆறுமுகம் 3.அடைக்கன் மகன் அய்யாப்பிள்ளை	180	366/2H	0.07.00	0.01.90	நச்சு	-	-	514. 1.அடைக்கன் மகன் முத்துச்சாமி 2.அடைக்கன் மகன் ஆறுமுகம் 3.அடைக்கன் மகன் அய்யாப்பிள்ளை
												23.18.40				

புதுக்கோட்டை, சிறப்பு திட்ட கோட்டம், நீர்வளத்துறை செயற்பொறியாளர் கடிதஎண் 03/RLPS/கோ1/கா.வை.கு/2022 நாள்: 14.10.2022-ன்படி அளித்துள்ள திருத்திய நிலத்திட்ட அட்டவணைப்படி மேற்கண்ட திருத்த அறிக்கையில் உள்ள புல எண்கள் மட்டும் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பு செய்யப்படவுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் ந.க.343/2022/அ2/கா.வை.கு நாள்: 05.07.2022-ன்படி 11(1) முதல்நிலை அறிவிக்கை படிவம்:IV-இல் இடம்பெற்றிருந்த கீழ்க்கண்ட புல எண்கள் மட்டும் நிலமெடுப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறது.

வட்டம்: புதுக்கோட்டை கிராமம்: நத்தம்பண்ணை

வ.எண்	முதல் நிலை அறிவிக்கையின் படி வ.எண்	புல எண்	கையக பரப்பு (ஹெக்டேரில்)	வ.எண்	முதல்நிலை அறிவிக்கையின் படி வ.எண்	புல எண்	கையக பரப்பு (ஹெக்டேரில்)
1	6	15/2	0.05.00	24	46	176/7B1	0.17.50
2	11	15/31A	0.00.85	25	59	177/4A1	0.14.00
3	12	15/ 31D	0.07.10	26	62	178/1B	0.03.00
4	15	85/2A	0.05.00	27	66	178/3A	0.28.00
5	16	85/3D2	0.00.38	28	67	178/4A	0.02.50

வ. எண்	முதல் நிலை அறிவிக்கையின் படி வ.எண்	புல எண்	கையக பரப்பு (ஹெக்டேரில்)	வ. எண்	முதல்நிலை அறிவிக்கையின் படி வ.எண்	புல எண்	கையக பரப்பு (ஹெக்டேரில்)
6	17	85/3B1A1	0.47.00	29	68	179/1A1	0.10.33
7	18	85/7	0.01.48	30	69	179/1B1	0.14.84
8	19	86/2A1A1	0.10.50	31	76	203/1	0.56.00
9	20		0.01.62	32	77	203/2	1.03.00
10	21		0.00.94	33	78	203/3	0.32.00
11	22	86/2A1B	0.04.00	34	79	203/4	0.22.00
12	23	86/3C1	0.02.50	35	80	203/5	0.87.00
13	24	86/3D1A	0.03.50	36	81	204/1	0.09.00
14	25	86/3D1B1	0.03.45	37	83	204/3A	0.25.00
15	27	86/10	0.01.42	38	105	208/6B	0.05.30
16	28	86/13	0.00.55	39	106	245/2J	0.01.33
17	31	88/6	0.00.30	40	109	245/9A	0.01.00
18	32	88/7	0.02.73	41	114	245/12	0.00.20
19	33	88/11	0.01.32	42	181	366/4B	0.03.00
20	34	88/12	0.01.32	43	182	369/3	0.01.94
21	35	95/6A7A1A					
22	36	173/1A					
23	37	173/1B					

புதுக்கோட்டை,
2023 பிப்ரவரி 2.

கவிதா ராமு,
மாவட்ட ஆட்சித்தலைவர்.

படிவம் - IV

13 (1)-ஆம் விதியைக் காண்க

11(1) முதல்நிலை அறிவிக்கை

(ந.க. 343/2022/கா.வை.கு/அ2)

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை வட்டம், **நத்தம்பண்ணை** கிராமத்தில் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம் என்னும் பொதுநல பயன்பாட்டிற்காக "நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம் 2013 பிரிவு 11(1) மற்றும் விதி 2017 பிரிவு 13(1)" -ன்படி 182 புலங்களில் **28.46.56** ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பட்டா நிலங்கள் கையகப்படுத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள் ந.க.343/கா.வை.கு/2022/அ2 நாள்: 05.07.2022-ன்படி முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது செயற்பொறியாளர் நீர்வளத்துறை, சிறப்பு திட்டக் கோட்டம், காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம், புதுக்கோட்டை அவர்களின் ந.க. 03 RLPS/ கோ1/கா.வை.கு/2022 நாள்: 14.10.2022 நாள்இட்ட திருத்திய நிலதிட்ட அட்டவணைப்படி கூடுதலாக கீழ்க்கண்ட 25 புல எண்கள் "நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம் 2013 பிரிவு 11(1) மற்றும் விதி 2017 பிரிவு 13(1)"-ன்படி கையகப்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக புதுக்கோட்டை வருவாய்

கோட்டாட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கீழ்க்கண்ட புல எண்கள் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக எந்த குடும்பமும் இடமாற்றம் செய்யப்படவில்லை. கையகப்படுத்தப்படும் புலங்களின் விவரம் பின்வருமாறு:

வ. எண்.	புல எண்	கையகப் படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	நிலத்தின் வகை	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	கட்டுமானங்கள்	மரங்கள்	பட்டாதாரர் பெயர்	பட்டா எண்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)
1	88/8	0.01.36	புன்செய்	88/2A1A 1A1A1A	88/9	367	88/2A1A 1A1A1A	--	--	சுப்பிரமணியன் மகன் ரவி	2560
2	88/9	0.01.36	புன்செய்	88/8	88/10	367	88/2A1A 1A1A1A	--	--	சுப்பிரமணியன் மகன் ரவி	2561
3	88/10	0.01.36	புன்செய்	88/9	88/13	367	88/2A1A 1A1A1A	--	--	சுப்பிரமணியன் மகன் ரவி	2562
4	88/13	0.01.36	புன்செய்	88/10	88/14	367	88/2A1A 1A1A1A	--	--	சுப்பிரமணியன் மகன் ரவி	2574
5	88/14	0.01.07	புன்செய்	88/13	88/15	367	88/2A1A 1A1A1A	--	--	சுப்பிரமணியன் மகன் ரவி	2575
6	88/15	0.00.76	புன்செய்	88/14	88/2A1A 1A1A1A	367	88/2A1A 1A1A1A	--	--	சுப்பிரமணியன் மகன் ரவி	2576
7	88/21	0.00.24	புன்செய்	88/2A1A 1A1A1A	88/2A1A 1A1A1A	367	88/2A1A 1A1A1A	--	--	வேம்பையா மகன் கிருஷ்ணன்	2714
8	176/1	0.37.50	புன்செய்	218	176/2	176/3	220	தண்ணீர் தொட்டி-1	--	பகுருதீன் மனைவி பஜிரியா பேகம்	2638
9	176/2	0.20.60	புன்செய்	176/1, 220	175	176/12, 176/13	220	வட்டக்கிணறு-1 கூரை கொட்டகை-1 தண்ணீர் தொட்டி-1	இலந்தை மரம்-1 அயிலை மரம்-2 பனை மரம்-4 மஞ்சநெத்தி மரம்-5 வெப்பாலை மரம்-1	1.சுப்பையா மனைவி முத்துலெட்சுமி 2.சுப்பையா மகன் செல்வராஜ் 3.சுப்பையா மகன் தர்மராஜ்	2190
10	205/1	0.25.40	புன்செய்	206	217	205/2A, 205/2B, 205/2C	217	--	--	ராசு மனைவி உமா	2148
11	205/2A	0.13.50	புன்செய்	207	205/2B	205/3B	205/1, 206	--	வாகை மரம்-7 பனை மரம்-17 புளிய மரம்-1 வெப்பாலை மரம்-1 இலந்தை மரம்-1 ஈச்ச மரம்-1	1.கருப்பையா மனைவி ஆராயி 2.அடைக்கன் மகன் பெரியசாமி	475

வ. எண்.	புல எண்	கையகப் படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	நிலத்தின் வகை	வடக்கு	தெற்கு	கிழக்கு	மேற்கு	கட்டுமானங்கள்	மரங்கள்	பட்டாதாரர் பெயர்	பட்டா எண்
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)	(9)	(10)	(11)	(12)
12	205/2B	0.03.50	புன்செய்	205/2A	205/2C	205/3B	205/1	--	--	ரெங்கன் மகன் சுப்பையா	200
13	205/2C	0.05.50	புன்செய்	205/2B	180	205/3B	205/1	--	--	பெரியசாமி மனைவி வளர்மதி	2101
14	218/2	0.28.00	புன்செய்	217	176, 220	176	218/1	--	--	ரெங்கசாமி கவுண்டர் மகன் மொக்கக் கவுண்டர்	357
15	246/2A 1A1	0.10.20	புன்செய்	15, 245	366	15	246/1	--	--	செல்வராஜ் மனைவி உண்ணாமலை	972
16	291/8	0.02.61	புன்செய்	174	291/1A1A 1A1A	291/1A 1A1A1A	291/7	--	வேலா மரம்-1 அயிலை மரம்-1	பழனியாண்டி மகன் சின்னக்கண்ணு	2389
17	291/13	0.01.15	புன்செய்	291/1A1A 1A1A	291/14	291/1A 1A1A1A	291/10	--	--	அப்துல் சத்தார் மகன் சேக்தாவூது	2760
18	291/14	0.01.15	புன்செய்	291/13	291/1A1A 1A1A	291/1A 1A1A1A	291/11	--	--	அப்துல் சத்தார் மகன் சேக்தாவூது	2761
19	291/15	0.01.14	புன்செய்	291/1A 1A1A1A	291/1A1A 1A1A	291/1A 1A1A1A	291/1A 1A1A1A	--	--	முகமது சுல்தான் மகன் முகமது அலி	2762
20	292/7	0.01.44	நன்செய்	292/1A 1A1A1A	291/8	292/1A 1A1A1A	290	--	--	சுல்தான் மகன் ரிசுவானா	2740
21	292/8	0.01.46	நன்செய்	292/7	292/1A1A 1A1A	292/1A 1A1A1A	290	--	--	சுல்தான் மகன் ரிசுவானா	2740
22	292/10	0.01.17	நன்செய்	292/1A 1A1A1A	292/1A1A 1A1A	294, 298	292/1A 1A1A1A	--	--	முகமது ஜக்கரியா மனைவி வஹிதா பேகம்	2765
23	366/2A	0.02.70	புன்செய்	246	366/2E	366/2B, 366/2C	366/1	--	பனை மரம்-1	அடைக்கன் சேர்வை மகன் முத்துசாமி சேர்வை	325
24	366/2B	0.01.50	புன்செய்	366/2A	366/2E	366/2C 366/2D	366/2A	சதுர கிணறு-1	வேப்ப மரம்-1 கொடுக்காப்புளி மரம்-1 வாதரச மரம்-1 உதிய மரம்-1	1.அடைக்கன் மகன் முத்துச்சாமி 2.அடைக்கன் மகன் ஆறுமுகம் 3.அடைக்கன் மகன் அய்யாப்பிள்ளை	514
25	366/2E	0.01.00	புன்செய்	366/2A, 366/2B	366/2F	366/2F	366/1	--	--	அடைக்கன் மகன் ஆறுமுகம்	32
மொத்தம்		1.67.03									

இந்த அறிவிக்கை 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச் சட்டம் (மத்தியச் சட்டம் 30/2013) 11(1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் நிலநடுப்பு அலுவலர்/தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ), காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம், புதுக்கோட்டை ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் வேலை நேரங்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.

மேற்சொன்ன சட்டத்தின் 12 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு, நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாகச் செயல்படுத்த கேட்புத்துறையான செயற்பொறியாளர் நீர்வளத்துறை, சிறப்புதிட்டக் கோட்டம், காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டம், புதுக்கோட்டை மற்றும் அவரது பணியாளருக்கு அதிகாரமளிக்குமாறு அரசிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இச்சட்டத்தின் 11(4) ஆம் பிரிவின் கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் அல்லது மாவட்ட ஆட்சியரின் முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு வில்லங்கங்களையும் ஏற்படுத்த இயலாது.

கையகப்படுத்துதல் தொடர்பாக மறுப்புரை ஏதேனும் இருப்பின் இச்சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (60 நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நி.எ), காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம், புதுக்கோட்டை அல்லது தனிவட்டாட்சியர் (நி.எ), காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டம், அலகு-3, புதுக்கோட்டை அவர்களிடம் அளிக்கலாம்.

புதுக்கோட்டை,
2023 பிப்ரவரி 2.

கவிதா ராஜு,
மாவட்ட ஆட்சித்தலைவர்.